

நூலாகி

ப்ரதம ஆசர்யர் : க.பரணீதரன்

21



கலை நிலக்கிய மாத சங்சிகை

நூனி - 2010

Digitized by Noolaham Foundation.
noolaham.org | aavanaham.org

60/-

உதியிலூன்

கவிதாதாரர்

கல்ஜயல் வேதமார்ச்சம்
 புபாலினகலூர் க.க.சிந்துதாஸன்
 யோகி
 ட. ரத்யாசலன்
 க. தாஸன்
 ட. அஜந்தாங்கார்

சிறுகுதாரர்

நீண்டாக நூலைக்
 திதயர்ராசன்
 தீர்மலன்
 ஏந்திகா

தப்ரூஹாதாரி

அன்புமணி
 ட. அஜந்தாங்கார்
 க.பரண்தான்
 தி. ஞானசேகரன்
 சோ. பத்யநாதன்
 ஏ. இக்பால்
 இ. ஆவகாநஷ்யன்
 யோகேஸ்வர் ஸிவப்பிரகாஶம்
 ட. கலாமணி

நூல்கள்

ட. சத்தியபாலன்

குதந்திப் புத்தா

குதந்தா

குதந்தா எழவு

ஜீவந்தி

2010 ஆணி இதழ் - 21

பிரதம ஆசிரியர்

கலாமனி பரதீநான்

துகளை ஆசிரியர்

வெற்றிவேல் துவீயந்தன்

பதிப்பாசிரியர்

கலாநிதி த.கலாமனி

தொடர்புகளுக்கு :

கலை அகம்

சாமனாந்தரை ஒலைப்பிள்ளையார் வீதி
அல்லாய் வடமேற்கு
அல்லாய்
இல்லைக.

ஆலோசனை துழு:

திரு.தெருவியானி
திரு.கி.ந.பாஜா

தொலைபேசி : 0775991949

0778134236

0212262225

E-mail : jeevanathy@yahoo.com

Fax : 0212263206

வாய்மித் தொடர்புகள்

K.Bharaneetharan
HNB - Nelliady Branch
A/C No.118-00-02-0945701-1

இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து
ஆக்காங்களின் கருத்துக்களுக்கும்
அவற்றை எழுதிய ஆசிரியர்களே
பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு
எற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச்
செம்மைப்படுத்த ஆசிரியருக்கு
உரிமை உண்டு.

- ஆசிரியர்



ஜீவந்தி

(கலை இலக்கிய மாத சஞ்சிகை)

அறிஞர் தம் இதய ஒடை

ஆழ நீர் தன்னை மொண்டு

செறி தரும் மக்கள் எண்ணம்

செழித்திட ஊற்றி ஊற்றி...
புதியதோர் உலகம் செய்வோம்!

- பாரதிதாசன்-

நகவற் தொழில்நுட்பமும் எதிர்காலமும்

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இலத்திரனியலும் எமது வாழ்வின் சகல கூறுகளிலும் வியாபித்து எமது வாழ்க்கைப் போக்கைக் கட்டுப்படுத்துகின்ற ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். தொடர்பாடற் சாதனங்களின் வளர்ச்சியினாலும் போக்குவரத்துச் சாதனங்களின் விருத்தியினாலும் உலகம் சுருங்கி வருகின்றது. தகவற் தொழில்நுட்ப விருத்தி காரணமாக ஏற்பட்டுவரும் அறிவுப் பிரவாகம் மனைப்பைத் தருகின்றது.

எனினும், மனித வாழ்வின் செயற்கருமங்களை இலகுவாக்கி மனித வாழ்வை வளமாக்க வல்ல இச்சாதனங்களைப் பயனுள்ள முறையில் கையாளவேண்டியது அவசியமாகும். கையடக்கத் தொலைபேசியினால் ஏற்பட்டு வரும் சமூகச் சீர்ப்புகளை இன்று பத்திரிகைக் கையாளின் வாயிலாக அறிகிறோம். இளம்பராய்த்தனவர் பிறழ்வு நடத்தைகளுக்குத் தூண்டும் 'சங்கதிகள்' பல. இணையத்தளங்களிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலைமையிலிருந்து எமது இளஞ்சமுதாயத்தை மீட்டடுத்துத் திசைப்படுத்தாவிடின் மனித அவைங்கள் தொடரும். இன்னள்கள் நிறைந்த அழிவுப் பாதையின் வழியே மனித சமுதாயம் தடம் புரஞும்.

இளஞ்சமுதாயத்தை மீட்டடுக்கவேண்டிய பணியில், எதிர்காலவியல் நோக்கில் நிட்டமிட்டு அத்திட்டத்தை முன் எண்டுக்கவேண்டியது அவசியம். இப்பணி கலை இலக்கிய சஞ்சிகைகளுக்கும் உரியதே.

- ஆசிரியர்



சுவாமி விபுலானந்தரின் கவிதை முகம்

அன்புமணி

சுவாமி விபுலானந்தர் பன்முக ஆளுமையும் அறிவும் பெற்றவர். அவை, ஆங்கிலப்புலமை, மொழி பெயர்ப்புத்திரன், ஆய்வு நோக்கு, தொல்யியல் ஆய்வு, கவித்திறன் எனப் பலவாறாக விரிவும். அவர் ராமகிருஷ்ண பிள்ளைன் சஞ்சிகையான 'ஸ்ரீராம கிருஷ்ண விஜயம்' முதல் ஆசிரியர். வேதாந்த கேசரி, பிரபுத்த பாரத முதலிய ஆங்கில சஞ்சிகைகளின் ஆசிரியாக இருந்து இப்பத்திரிகைகளைச் சிறப்பாக நடாத்தியவர்.

'The Complete work of swami vivekananda' என்ற நூலின் 14 தொகுதிகளையும் தமிழில் பெயர்த்துள்ளார். இலக்கைப் பக்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதலிய வற்றில் துணைவேந்தராகக் கடமை ஆற்றி உள்ளார். மிகக் காத்திரமான பல செய்யுள்களை இயற்றியுள்ளார். விவரது இலக்கிய ஆளுமைக்கு இணையே இல்லை.

இவருடைய ஆக்கங்கள் பலவற்றை அமரர் அருள் செல்வநாயகம் 12 தொகுதிகளில் வெளியிட்டு உள்ளார். இவற்றைவிட, மட்டக்களைப் பிபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை இவரது ஆக்கங்கள் பலவற்றைத் தேடி எடுத்து, கட்டுரைகளை முதல் மூன்று தொகுதிகளிலும், கவிதைகளை 4வது தொகுதியாகவும் வெளியிட்டுள்ளது. இப்பாரிய பணியை நிறைவேற்றியவர், இலக்கிய கலாநிதி வ.சி.வசப்பிரமணியம், இலக்கிய கலாநிதி சா.நி.கமநாதன். இப்பணியை நெறிப்படுத்தியவர் மேற்படி நூற்றாண்டுவிழா சபைத் தலைவர் அமரர் கே.தியாகராசா அவர்கள்.

இப்பெரும்பணியின் மூலம் சுவாமி விபுலானந்தரின் பல ஆக்கங்கள் ஆவணப்பதி வாக்கிலிட்டன. இதற்குமுன் விபுலானந்தர் நூல்கள் பற்றி யாராவது குறிப்பிட்டால் யாழ்நூல், மதங்களூமணி ஆகியவற்றையே குறிப்பிடுவர். அவற்றைவிட இத் தொகுப்பு நூல்கள் மிகவும் காத்திரமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவந்தி

(1) கவிதைகள் :

இத் தொகுதியில் விவரது ஆங்கிலக் கவிதைகளும், தமிழ்க் கவிதைகளும் இடம் பெறுகின்றன. ஆங்கிலக் கவிதைகள் வருமாறு :

- 1) The Ideal Of Brahmanhood
(பிரமம் நினையின் மக்துவம்)
- 2) A Song Offering
(கவிதாஞ்சலி விவேகானந்த பஞ்சகம்)
- 3) The Sacred Hymn of Awakening
(ஞஞப்பள்ளி எழுச்சி)
- 4) In Praise of The Divine Name
(பெரிய தீரு மொழி)

இவை தவிர 28 தமிழ் கவிதைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. அவை பின் வருமாறு அமைகின்றன.

- 1) தெய்வத் திருப்பாடங்கள்
 - 2) சூரு வணக்கப் பாடங்கள்
 - 3) இயற்றையைப் பற்றிய பாடங்கள்
 - 4) வாழ்வியல் பற்றிய பாடங்கள்
 - 5) யாழ்நூல் நினைவைப் பாடல்
 - 6) பெரியார்கள் பற்றிய பாடங்கள்
- இக்கவிதைகள் யாவும், பண்டிதத் தமிழில், யாப்பு விதிகளுக்கு அமைவாக, மரபுச் செய்யுள்களாக அமைந்துள்ளன. தமிழ் செய்யுள் ஆக்கத்தில் 96 வகைப் பிரபந்தங்கள் உள்ளதாகச் சொல்லப் பட்டுள்ளது. இவற்றில் பல்வகையான பிரபந்த வகையில் இவரது செய்யுள், யாப்பு அமைந்துள்ளது. அவை

- 1) பஞ்சகம் - 5 வகை செய்யுள் கொண்டது
- 2) இரட்டைமணிமாலை - இவ்விரு செய்யுள் வகை கொண்டது
- 3) நவமணிமாலை - 9 வகை செய்யுள் கொண்டவை
- 4) சிரேக்க இலக்கியங்கள் பற்றி ஏனேயகாவியம்

இவை தவிர நீண்ட குறுங்காவியங்களும் இடம் பெறுகின்றன. அவை :

1) குருதேவர் வாக்கியம் - 87 செய்யுள்கள் பகவான் நீராமகிருஷ்ணரைப் பற்றியது. இச் செய்யுள்கள் ஒவ்வொன்றுக்கும் விபுலானந்தரே உரையும் எழுதியுள்ளார்.

2) ரவிந்திரநாத் தாகூரின் - பூஞ்சோலைக் காவலன் இச் செய்யுள்களுக்கும் அவர் உரை எழுதியுள்ளார்.

(2) உதிரிப்பாடங்கள் :

நீண்ட செய்யுள்கள் தவிர சில சிற்தனைச் சிதறல்களை உதிரிப்பாடங்களாக எளிய தமிழில் எழுதியுள்ளார். அவை

- 1) சக்னுவுக்கம்மள் (3செய்யுள்கள்)
- 2) விவேகானந்த பஞ்சகம் (5 செய்யுள்கள்)
- 3) குருசரணாதோத்திரம் (3செய்யுள்கள்)
- 4) கோயில் (3 செய்யுள்கள்)
- 5) மர்மாலை (3 செய்யுள்கள்)
- 6) தமிழ்நாட்டு நவமணிகள் (3செய்யுள்கள்)

இரு குறிப்பிட்ட பாடலுக்குரிய இசையமைப்பு சுரங்களையும் அவர் தருகின்றார். “நீராமகளீர் சின்னிசைப்பாடல்” என்ற அப்பாடல் “நீலவாளிலே நிலவு வீசவே” என ஆரம்பிக்கிறது. சுவாமி விபுலானந்தரின் இசைப்புலமையை இப்பாடல் எடுத்துக் கொட்டுகிறது.

“கங்கையில் எழுதி இட்ட ஓலை” என்ற பாடல் வித்தியாசமான யாப்பு முறையில் அமைந்துள்ளது. அதே “தரவின் றுகிக் தாழிசை பெற்று அகவற் சுரிதகத்தாவிற்ற கொச்சக வொரு போது” எனக்குறிப்பிடுகின்றார். ஒரு பரிசுரம்த முயற்சி என நாம் ஊக்கலாம்.

அவ்வாறே “வங்கத்துதித்த செங்கதிர் வேந்தர்” என்ற பாடலை நாடகவழியில் அமைத்துள்ளார். இதில் முதற்காட்சி மட்டுமே இந்நாலில் இடம் பெறுகிறது

இவர் கியற்றிய “கணேச தோத்திர பஞ்சகமும். குமாரவேணவமணி மாலையும்” என்ற நாலுக்கு. அவரது மாணங்கராகிய அ.சரவணமுத்து சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளார். இது சுவாமி விபுலானந்தர், தனது மாணங்கர் ஒருவருக்கு வழங்கிய பெரிய கொள்வாம் எனலாம்.

(3) பல்வகைப் பிரயந்தங்கள் சங்கமிக்கும் பாடல்

சில பாடல்களில் பல்வேறு யாப்பு வழவங்கள் இடம் பெறுகின்றன. குமரவேணவ மணிமாலை (குமரவேள் + நவமணி + மாலை) என்னும் பாடலில் பின்வரும் யாப்பு வழவங்கள் இடம் பெறுகின்றன.

1) காப்புச் செய்யுள் - வெண் செற்துறை ஜீவநதி

- 2) பாயிரம் - (கோணேசர் வணக்கம்) - நிலைமெண்டிலை ஆசிரியப்பா
- 3) மாதுமையம்மை வணக்கம் - நிலைமெண்டிலை ஆசிரியப்பா
- 4) விநாயகர் வணக்கம் - நேரிசையாசிரியப்பா
- 5) குமரவேள் வணக்கமும் செய்படுபொருளும் - ஆசிரியத்துறை
- 6) நாமகள் வணக்கம் - ஆசிரியத்தாபியசை
- 7) நூல் - நேரிசை - வெண்பா (முதற் செய்யுள்)
- 8) நூல் 2ம் செய்யுள் - வஞ்சி விருத்தம்
- 9) நூல் 3ம் செய்யுள் - ஆசிரியப்பா
- 10) 4ம் செய்யுள் - கட்டளைக் கலித்துறை
- 11) 5ம் செய்யுள் - வெண்டுறை
- 12) 6ம் செய்யுள் - குறளி வஞ்சிப்பா
- 13) 7ம் செய்யுள் - கைக்கிளை மருப்பா
- 14) 8ம் செய்யுள் - ஆசிரியவிருத்தம்
- 15) 9ம் செய்யுள் - தரவு கொச்சகக் கலிப்பா

இவ்வாறு ஒரேபாடவில் பல்வேறு யாப்புவகைகளை இவர் கையாண்டதன் நோக்கம் என்னவாக இருக்கும்? நிச்சயமாக அது ஒவ்வொரு செய்யுளின் பொருள் காரணமாக இருக்க முடியாது. பல்வேறு யாப்பு முறைகளைப் பயில வேண்டும் என்பது அவர் நோக்கமாக இருக்கலாம். எவ்வாறா யினும், ஒவ்வொருவகைச் செய்யுளும், சொற்களை பொருட்சுவை நிறைந்து கவித்துவம் செறிந்து மிளிர்கின்றன. என நாம் உணர்ந்து கொள்ளலாம்.

(5) கவித்திறை :

நம் மில் அநேகர் விபுலானந்தரின் ‘ச-சன் உவக்கும் இன் மன் முன்று’ என்ற கவிதைகளை மட்டும் சுவைத்து அவற்றின் எளிமை இளிமை பற்றிப் பேசுவோம். ஒனால் அவரது பல கவிதைகள் (செய்யுள்கள்) கம்பராமாயணப் பாடல்கள் போன்று செந்தமிழில் வார்க்கப்பட்டுள்ளன என்பதை மனங் கொள்ள வேண்டும். அவ்வாறான சில செய்யுள் களைப் பார்ப்போம். குருதேவர் வாக்கியம் - 9ம் செய்யுள்

பாதுகை யணிந்து கொள்ளிற்

பரந்த மன் மேனாற்று

போதறு மெனிது ஞான

போதறு பாதுகையைக் கொண்டாற்

ந்தினா தொங்கும் சென்று

திரியலா மிடர்முன் மிக்க

முதல் வடவி யுள்ளும்

போகலாந் துண்பயின்றே

(சொற்புணர்ச்சிகளை விடுவித்து எளிதிற் பொருள் காணலாம்)

இச் செய்யுளுக்கு விபுலானந்தரே எழுதிய உரை - காலில் செருப்புப் போட்டுக் கொண்டால் முன்னின் மேஜும் சுபைமாய்ப் போகாமாம். ஞானமாகிய செருப்பைப் போட்டுக் கொண்டால் உகக மென்னும் முன் நிறைந்த வனத்தில் பயமின்றி எங்குந்திரியாம்.

இதே பாடில் 1ம் செய்யுள் -

இறைவுமனப் புறந்து நா

வென்னால் பேதமூழ்த்தனம்
உறையு ஏந்து ளன்ன வோர்த்
ஆன்மை ஞான மாதமால்
அரிவனிங்க மார்த்தி ருப்பி
ஞாங்குமாத மழ்புய
நிறைகொண்ணான்ம ஸர்ப தத்தை
நண்ணி வாழ காகுமே

உரை : ஈசுவரனை வெளியே தேடுதல் அஞ்ஞானம். தனக்குள்ளேயே இறைவன் இருப்பதை உணர்தலே ஞானம். இகத்திடையெட்டுத் தோனே பரத்திலு மடைகிறான். அதாவது இங்கு உண்மையை உணர்ந்துதோனே அங்கும் அவருடைய பாத கமலங்களிற் சேர்ந்து வாழ்வான்.

(5) ஒரு வாழ்த்துப்பாடல் :

சுவாமி விபுலானந்தர் ஒரு வாழ்த்துப் பாடல் எழுதினால் எப்படியிருக்கும்? “ஞான பாஸ்கரோதய சங்க” முதலாவது வருடாந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கி (1920) அவர் பாடிய ஒரு பாடல் வருமாறு

ஈன்றோப் பேணி யினியன புரிந்து
வான்றேய் கடவுள் மஹா நினைந்து
வழக்கைத் துணைவி மகிழ்ச்சி மீதாப்
பொன்போற் புதல்வரைப் பேற்றியன்பாற்
சுற்றந் தழிக் யுற்ற நட்பாள்
வழியோர்க்குதலி மாண்பாருள்டிழ
ஆதூர் சாலை யாதிய வறங்கள்
தீதில் நறுவிச் செறுநர்த் தழிந்து
நங்கோப்பரவு நலத்தினான் அல்லோர்
தம்பயிற் சாரான் தன்புக் குறையின்
தொல்லியல் விழா அத் தாயோன வனே
இல்வாழ்வானை விஷயத்தனர் நூலோர்
அச்சம் பொச்சாப் பகற்றுதல் கடனே
ஒரும் பொன்னு மொப்ப நோக்கி
மாதமைத் தாயேன மதித்துந் துறவும்
பிறர்க்கினும் புரியத் தம்முயிர் வழங்கும்
அறத்திற மற்றந்தோர் அகத்துறை
வழக்கையும்

தம்பி வொக்குந் தலைமைய வாதனின்
இல்வாழ் வாரிவர் துறவோ ரிவரை
ஏற்ற தாழ்ச்சி யியம்புதல் வேண்டார்
தத்தம் நினையிற் நாம் பெரியவரே.

விபுலானந்தர் துறவி, ஆனாலும் அவர் மக்களைத் துறவு கொள்ளச் சொல்லவில்லை. இல்லறக் கடமைகளை ஒருவன் செவ்வனே பேண வேண்டு மென்கிறார். பெற்றோரைப் பேணுதல், வாழ்க்கைத் துணைவியை மகிழ்வித்தல், மக்களைப்பேணுதல், சுற்றுத்தாரைத் தாங்குதல், அறம் செய்தல், சுயநலம் ஒறுத்தல் முதலிய இல்லறக் கடமைகளைப் பேணுவதால், இல்லறத்தாலும் துறவறத்தாலும் சமயாகின்றன. அந்த வகையில் ‘தத்தம் நினையிற் தாம் பெரியவரே’ என்று முடிக்கிறார். இது ஒரு அற்புதமான சிந்தனை அல்லவா?

(6) குருவானவர்களைப் போற்றுதல் :

இராமகிருஷ்ண யிழனைச் சேர்ந்த துறவிகள், பகவான் ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர் அன்னை சாரதா ஆகியோர் மும்மூத்திகளாகக் கொண்டாடுவது மரபு. அத்துடன் தமது குருவைத் தெய்வமாகமதிப்பர். அந்த வகையில் சுவாமி விபுலானந்தர் பகவான் ராமகிருஷ்ணரைப் பற்றி ‘குருதேவர் வாக்கியம்’ என்ற தலைப்பில் 87 செய்யுள்கள் கொண்ட ஒரு நீண்ட பாடலை எழுதியுள்ளார் அவ்வாறே ‘விவேகானந்த பஞ்சகம்’ என்ற தலைப்பில் அவரைப் பற்றிய ஒரு துதிப்பாடலை எழுதியுள்ளார். அத்துடனமையாது ‘ஸ்ரீராமகிருஷ்ணதேவரின் திவ்வியசரிதம் என்ற தலைப்பிலும் ஒரு நீண்ட பதிகத்தை எழுதியுள்ளார்.

இவற்றைவிட அவருடைய குருவான சுவாமி சிவானந்தரைப்பற்றி ‘குருசரணாதோத்திரம்’ என்ற தலைப்பில் ஒரு பாடலை எழுதி அதன்கீழ் சிவானந்த வருட்குரவன், திருவத்திக்கழை’ எனக் குறிப்பிட்டு உள்ளார். மூன்று செய்யுள்கள் கொண்ட பாடல்களில் தனது குருவின் மகத்துவத்தைப் போற்றுகிறார். சுவாமி விபுலானந்தரின் நீண்ட செய்யுள்களும், பண்டிதத் தமிழும் இவரது தனித்துவம். ஆனாலும் பாடு பொருளின் மகத்துவம் ஒவ்வொரு செய்யுளிலும் செவ்வனே சிறைப் பிடிக் கப்பட்டுள்ளதை நாம் அவதானிக்கலாம்.

(7) கிமாசல யாத்திரை :

மட்டக்களைப்பில் பணியாற்றிக் கொண்டிருந்த சுவாமி விபுலானந்தரை ‘பிரபுத் தாரத்’ என்னும் ஆங்கில சக்ரியைக்கு ஆசிரியராக இருக்குமாறு கோரி இ.கி.பி. தலைமையகம் அவரை மாயாவதிக்கு அனுப்பி வைத்தது. இது விவருக்குக் கிடைத்த ஒரு கௌரவம் எனக்குறிப்பிடலாம்.

இமயமலை அடிவாரத்தில் ஹீநாத், கேதார்நாத், பத்திரிநாத் முதலியதில்விய தலங்கள் உள்ளன இமயமலைக் குகைகளில் பல 'பாபா'க்கள் வருடக்கணக்காக கடுந்தவம் செய்து கொண்டிருக்கின்றனர். எங்கும் பணிகொட்டும் தாங்கழுதியாத குளிர்.

இத்தகைய சூழலில் வாழும் விதி சுவாமியிலானந்தருக்கு இருந்தது போதும், அவர் அங்கு சென்றார். இந்தப் யயன்த்தைப் பற்றிய பாடல்கள் 'இமாசல யாத்திரை' என்னும் நீண்டகவிதையில் இடம் பெறுகின்றன. ஆனால் இசைக்கையிலிருந்து புறப்பட்டு சென்னைசென்று அங்கிருந்து இமாசலம் செல்லும் வரையுமே இப்பாடல்கள் கூறுகின்றன, மீதிப்பாடல்கள் கிடைக்கவில்லையாம்.

இக்கவிதை சுவாமி விபுலானந்தரின் நண்பர் மு.நல்தூம்பிக்கு செய்யுள்வடிவில் எழுதிய குதும் ஆகும் எனத் தொகுப்பாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது 9.3.1940ல் எழுதப்பட்ட தென்றும் 2.11.1947 ஈழகேசரி பத்திரிகையில் பிரசரமான தென்றும் தொகுப்பாசிரியர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 20 பாடல்கள் மட்டுமே இக்கவிதையில் இடம் பெறுகின்றன. இதில் சிவர் யயன்த்தில் இடம்பெற்ற தனுஷ்கோடி, கரந்தை, திண்டுக்கல், மதுரை, கொப்பளம்பட்டி, கோவை, சென்னை விசிக்கப்பட்டுள்ள முதலிய இடங்களும் அதுவரை அவர் சந்தித்த நண்பர்களின் பெயர் விபரங்களும் இடம் பெறுகின்றன ஆனால் அவரது மீது அனுபவங்கள் பற்றிய முக்கிய பாடல்கள் கிடைக்காமல்கோயிலிட்டன

(8) நீராமகளிர் இன்னிசைப்பாடல் :

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இக்கவிதை இசைப் பாடலாக எழுதப்பட்டுள்ளது. இதை சுவாமி அவர்கள் மாயாவதியில் இருந்தபோது எழுதியுள்ளார். இக்கவிதைக்கு ஒரு நீண்ட முன்னுரை எழுதப்பட்டுள்ளது. அதில் 'காவிரி நடுவன் அமைந்த நிருவரங்கும் போல, மட்டக்களப்பு வாயியின் நடுவன் (மட்டக்களப்பு) அமைந்துள்ளது' என அவர் குறிப்பிடுகிறார். இவ்வாவியில் மட்டக்களப்புக் கச்சோரிக்கும் கல்லடி கிராமத்துக்கும் இடையே உள்ள பகுதியில் பௌர்ணமி நாட்களில் தோணியில் யயனாம் செய்து அமைதியாகத் தரித்திருந்தால் நீரின் அடியிலிருந்து நீர்வாழ் செந்துக்கள் எழுப்பும் கிணிய ஒசையைக் கேட்கலா மென்று கூறுகிறார். அதுவே சுவாமியால் "நீரை மகனிர்" என்றும் பிறரால் "பாடும் மீன்" என்றும் குறிப்பிடப்படுகிறது. அதுபற்றி எழுதப்பட்ட

இன்னிசைப் பாடல் இது முழுப்பாடலின் ஒரு சிறு பகுதி)

"தேனிலவு மலர்ப்பொழிவிற்
சிறைவன்ஸ்தூயில
செழுந்தரங்கத் தீம்புலூன்
நந்தினங்கள் தயில
மனவன் செவலின்றி
வெண்ணிலவற்றுயில
வினாக்கு மட்டு நீர்நிலையுள்
ஸழந்ததாரு நாதம்
வேறு நில வானிலே நிலவு வீசவே
மாலை வேஷனையே
மணவு தீருவோம்
சாலுநாழேய சலதிநிருளே
பாலை பாந்தேய பலரூடாடுவோம்"

தொடர்ந்து வரும் கவிதை வரிகளில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வகையே ஏழாகி இன்னிசை
யாழ் தீங்கழுவில்
நாதமாய்த் தோன்றி
நலைவதிர் அமிழ்தனைய
கீதமாய் மேவும் கிளையாய்ப் பகைநட்பாய்
நின்ற முறையை
நினையின் இலைகிளையாம்
என்ற பொழுதில் எழுவர் மடநங்கள்
நீரு எரிந் தெழுந்து நின்றார் அரமகளிர்
ஆதனினால் மூப்பியியார்
அத்தின்குழலையியும்
ஒனிய யாழின் ஒலியு மென்மொழிவார்.
பைப்புனாலீன் மேற்பார்ந்த
பாசி நிகழ் கூந்தலார்
அம்பொன்னின்மேனி அரையின்
கீழ் மீன் வழவும்"

இது ஒரு கவிஞரின் கற்பனை என்பதை ஏற்கனவே அவர் குறிப்பிட்டுள்ளார்.

(9) புகழ்பெற்ற சில கவிதைகள் :

சுவாமி எழுதிய கவிதைகளுள் பின்வருபவை அழக்கடி பேசப்படுவது.

- 1) புஞ்சோலைக் காவலன்
 - 2) கங்கையில் விடுத்த ஒலை
 - 3) வங்கத்துதித்த சொங்கத்திரவேந்தா
- இவை மிக முக்கியமான கவிதைப் படைப்புகள் ஆனாலும் இவைபற்றிய சுருக்கக் குறிப்புகளை மட்டுமேதர் முடிகிறது

1) புஞ்சோலைக்காவலன் - கவி சிரேஷ்டர் ரவிந்திர நாத் தாகூர் எழுதிய பல கவிதை நூல்களுள் இதுவும் ஒன்று இந்நால் 'அன்பும் அறநும்

பொருளாக, இன்பம் தரு நீர்மையாவாகிய எண்பத்தைத்து செய்யுட்களாலியந்து கேட்டார்ப் பினிக்கும் தகையமதாய் நிலவுகின்றது' என இக்கவிதைக்கான முன்னுரையில் சுவாமி விபுலானந்தர் குறிப்பிடுகின்றார். மூல நூலின் 2.5.3, 4.7.8.9.10 இலக்கச் செய்யுள்களின் 'தமிழ்மொழி பெயர்ப்பே' சுவாமி விபுலானந்தரின் 'பூஞ்சோலைக்காவலன்' ஆகும்.

2) கங்கையில் விருத்த ஒலை - (கங்கையில் எழுதியிட்ட ஒலை) நன்குப் பிரியமான ஒரு நன்பனின் மறைவு குறித்து சுவாமிகளின் உள்ளத்தெழுந்த சோக உணர்வுகளை இக்கவிதை கொண்டுள்ளது. இந்த ஒலையை கங்கைக்கரையில் வேலூார்த் திருமடத்திலிருந்து எழுதுகிறார். இது அண்டர் உலகத்தில் அந்த நன்பனுக்குப் போய்ச் சேரவிரும்புகிறார். இக்கவிதை பின்வருமாறு முடிகிறது.

நாட்டை முவகும் நன்பன் கையில்
ஈங்கிது சேர்கவன் றிரும்புனல் நீரின்
ஒலையை யிலும் ஏந்திய வானதி
வேலையை ஞோக்கி விழைந்து சென்றதுவே

3) வாங்கத் துதித்த சொங்கதீர் வேந்தர் - கவி ரவீந்திரநாத் தாங்கர் மீது அளவில்லை மதிப்பு வைத்திருந்தவர் விபுலானந்தர். அவர் "உறைவனப் பினோடு உடல் வனப்பு முடையவர்" என அவரைப் பற்றி விபுலானந்தர் கூறுகிறார். "ரவீந்திரான் நூல்கள் பல மொழிகளிலும் வெளிவந்துள்ளன. தமிழில்வரின், அவை தமிழணங்கினுக்குப் புதிய தோர் ஆக்கத்தைத் தரும் நீர்மைய" என்னும் குறிப்பிட்ட அவரது கவிதை ஒன்றைத் தமிழில் தருகிறார்.

புத்தரின் சீடராகிய உபகுப்தரைப்பற்றியது. நாடகவுடவிலைமந்த இக்கவிதையின் முதலாம் காட்சி மட்டுமே இடம் பெறுகிறது. என இக்கவிதை ஆரம்பமாகிறது.

"புத்ததேவர் மாணங்க்ராம் - உருப்த
புன்னியியரனும் பெயர் - நன்னியியவர்
மாமதுரைப் பழம்பதியில் - ஓங்கி
வான்மிகு மாளிகைகழுப் பழிப்புத்தின்"

(10) ஆங்கிலக்கவிதைகள் :

இந்நூலில் இடம் பெறும் 4 ஆங்கிலக் கவிதைகளும், தமிழ்க்கவிதைகளின் மொழி பெயர்ப்பாகும். மொழி பெயர்ப்பில் ஈடுணையற்ற வரான விபுலானந்தர் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழிலும், தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்திலும் கவிதைச் செழுமை குறையாது மொழிபெயர்ப்பதில்

வல்லவர் அவ்வாறு தான் இந்த நான்கு கவிதைகளும் அமைகின்றன.

1) The ideal of Brahmanhood : இக்கவிதை நவீந்தகிருஷ்ணபாரதியாரின் மொழி பெயர்ப்பாகும். இது வேதாந்த கேசரியில் 1923 ஒக்டோபரில் வெளிவந்தது நவீந்தகிருஷ்ணபாரதியாரின் உகையில் விளக்கப்பாடனில் இதுவுமொன்று. ஆங்கில மூகக் கவிதைபோல் அமைந்திருப்பது இதன் சிறப்பு.

2) The sacred hymn of awakening : இக்கவிதை தமிழில் தொண்டராம் பொழுதாழ்வார் எழுதிய 'திருப்பள்ளி எழுச்சி' என்ற கவிதையின் மொழி பெயர்ப்பாகும். இது 'பிரபுத்த பாரத்' ஆங்கில சஞ்சிகையில் 1940 ஜனவரி இதழில் வெளிவந்தது.

3) In prase of the drive name : இக்கவிதை திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி என்னும் கவிதையின் மொழி பெயர்ப்பாகும். அவரது நீண்ட செய்யுளில் முதல் பத்துப் பாடங்கள் மட்டுமே இம் மொழி பெயர்ப்பில் இடம் பெறுகின்றன. இக்கவிதை பிரபுத்தபாரத சஞ்சிகையில் 1940 ஜீலை இதழில் இடம்பெற்றது.

4) A song opening : இது சுவாமி விபுலானந்தரே எழுதிய 'விவேகானந்த பஞ்சகம்' என்னும் கவிதையின் மொழி பெயர்ப்பாகும். மூலக்கவிதை 'ஶ்ரீராமகிருஷ்ணவிஜயம்' சஞ்சிகையில் வெளியானது. 1924 'வாழிய நின் திருநாமம், வாழிவிற்றாடு' எனத்தமிழில் இக்கவிதை ஆரம்பமாகிறது. A song offering என்பதன் ஞேராம மொழிபெயர்ப்பு 'கவிதாஞ்சலி' என்றே அமையும்.

இவ்வாங்கிலமொழி பெயர்ப்புக்கவிதைகளைப் பார்த்து நாம் அசந்து போகிறோம். ஆங்கிலக் கவிதைகளைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு அதில் உரித்தினைத் தவர்களுக்கு இக்கவிதை மொழி பெயர்ப்புக்களின் மகத்துவம் புரியும்.

(11) தொகுப்பு :

விதந்துரைக்கப்படவேண்டிய கவிதைகள் இன்னும் பலவுள். முதந்தவரை விபுலானந்தர் கவிதைகளின் ஒரு வெட்டுமேகத் தோற்றத்தை இக்கட்டுரையில் தர முயன்றுள்ளேன். இவர் கவிதைகளின் சொல்லாட்சி நம்மைப்பிரயிக்க வைக்கிறது தமிழிலும், ஆங்கிலத்திலும் இவரது கவிதைவும் ஈடுகிணையுற்றதாக விளாங்குகிறது.

சுவாமி விபுலானந்தரின் ஆரம்பகாலக் கவிதைகளுக்கு பண்டித நடையிலும், இறுக்கமான சொற்றுரூபினும் அமைந்திருந்தாலும், பிற்காலத்தில்

அவரது கவிதைகள் எனிய தமிழில் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். அவ்வாறே வீராட உரை நடையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது காலத்தின் தேவை எனவும் நாம் கொள்ளலாம். பண்ணெடுங்காலமாக 'முத்தமிழ் வித்தகர்' என்ற ஒரே வரிக்குள் சிறைப்பட்டிருந்த அவரது வில்வரூப தரிசனத்தை அவரது ஆக்கங்களில் நாம் காணலாம். அதுமட்டுமல்ல ஆங்கிலக் கவிதைகளிலும் ஆங்கிலக்கவிஞர்களிலும் அவர் பெரும் மதிப்பு

வைத்திருந்ததை நாம் பார்க்கிறோம். அவ்வாறே இந்துசமய தத்துவங்களையும் அவற்றின் பிதாமகர்களையும் அவர் பெரிதும் மதித்துப் போற்றியிருக்கிறார் என்பதை அவரது கவிதைகள் மூலம் நாம் உய்த்துணரமுடியும். எவ்வாறாயினும் 'முத்தமிழ் வித்தகர்' என்பது போல் அவர் கவிதை முகமும் தழிடி கிளக்கிய உடைகிள் தகுந்த முறையில் பதிவாக வேண்டும். □□□

தல்லுயல் கவி. குமாரசாமியின் திரு கவிச்சிதைகள்

உபாதைகள்

மழை தூரிக் கொண்டிருக்கும்
வானம்
வெயில் ஏறிக்கும்
வில்வளைக்கும் கோலம்
எத்திக்கும் தீத்திக்கும்
நீரங்கள் நீராடும்
அடைமழையில் குடையில்லை கையில்
மணிக்குயில் தேன் குழைக்கும்
மனம் குவியும் போகங்கள்
தீனம் கவியும் சோகங்கள்
வேர் ஓடி வேர் ஓடித்
தீராத மோகங்கள்
தீரா மெளனத்தின்
நீள் அவைகள்
மழை நனைத்த மணிக் குயில்
மணி நூதம் தேன் குழைக்கும்
வரண் மொழியும்
தேன் மழையில்
உயிர் காற்றே
உயிர்க் காற்றே
அடைமழையில்
குடையில்லை கையில்
நீணைச்ச இருக்கா நேரம்
உன் கைப்பிடிச்ச
என் மனம் பிடிச்சே
நீ பாடுகின்ற ராகத்தில்
பால் ஒழுகப் பருகி
புரைக்கடிச்ச உச்சி தட்டி
நூண்த்தில் நீ தீரையாய்....

வாழும் அயல் சாட்சி

வீடிய வீடிய வெடி
சத்தம் முடிய
அழுகால்கள்
காப்பாத்துங்கோ
ஜூயோ
காப்பாத்துங்கோ
குடிலடி கேட்ட அபயக் குரலுக்கு
யார் போவார்!
துடி துடிச்ச துடிதுடிச்ச
குறை உயிராய்ச் சீவன்கள் முன்று



ஞால் ஞாம் இரத்தம்
குற்றுயிராய்
முடியுமே போக மனிசர்
மனிக் கூட்டம் மனிமறிக்கும் வீதி
இனியும் கதைக்கிறம் - தேர்தலுக்காய்
“நீதிநூறி நீற்பம்”
“சாதியும் பார்ப்பும்”
சுவரோட்டி சத்தியமாய்



இரவு பன்னிரண்டு மணிக்கும் நான்முதல்து அறிகுறியாக சுவர் மணிக்கூடு டாங் என்று ஒரு முறை அடித்து ஓய்ந்தது. இதற்குச் சற்று முன் புதான் இதோதிரி பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. காலை ஆறுமணி பள்ளைத் தவற விடக் கூடாது என் பதால் எப்படியும் நித்திரை கொள்ள வேண்டும் என்று, பாயில் புரண்டு புரண்டு பார்க்கின் ரேன். சாதாரணமாக நித்திரை வரக் கூடாது என்று முக்கியமான ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டுமெனப் பக்ரதப் பிரயத்தனம் பன்றிக் கொண்டிருப்பேன். ஆனால் நித்திராதேவி எவ்வித அழைப்பும் இல்லாமல் திடீரனத்தோன்றித் தன்னுடன் இருக அகையத்துக்கொள்வான். இன்று அவளின் வரவிற் காகத் தவம் கிடக்கின் ரேன் இன்னும் வருவதற்கான அறிகுறியே தென்படுவு தாகத் தெரியவில்லை.

விழுந்தால் கிளிநோச்சி பொளிஸ் நிலையத்திற்குப் போகவேண்டும். இது வரையில் பொளிஸ் நிலையம் போனதே இல்லை. பள்ளில் போகும் போது அடர்ந்த மாமரங்களுக்கு இடையில் கிளிநோச்சி பொளிஸ் நிலையம் என்று போர்ட் எழுதப் பட்டிருப்பதை இரண்டாரு பொளிஸ்காரர் மாமரத்தின் கீழ் நிற்பதையும் பார்த்திருக்கின்றேன். அவ்வளவுதான் மற்றுப்படி எந்த ஒரு பொளிஸ் நிலையத்திற்கும் போகவேண்டிய தேவை ஏற்பட்டதும் இல்லை. கிப்படிப்பட்ட எனக்கு, நானை காலை எட்டுமணிக்குப் பொளிஸ் நிலையத்தில் தலைமைப் பொளிஸ் அதிகாரியின் விசாரணைக்குச் செல்ல வேண்டும். அதில் நானும் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டிருக்கின்றேன். இல்லை கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு போகா விட்டால் பொலிசார் கைதுபண்ணி இரும்புக் கூட்டுக்குள் போடுவார்களாம். அத்தோடு அவர்களுக்கே உரிந்தான மரியாதைகளையும் தாராளமாகச் செய்வார்களாம்.

அனேகமாகத் தலைமைப் பொளிஸ் அதிகாரிகள் தத்த, உயர்ந்த, சிவந்த கண்களுடன் முறுக்கு மீசையும் வைத்திருப்பதைக் கண்டிருக்கின்றேன். நானை சந்திக்கும் பொளிஸ் அதிகாரியும் அப்படி இருப்பாரோ! அத்து உறுக்கி நாலு கெட்ட வார்த்தை ஜீவந்தி

நூல் ஃப்பார்

இதயராசன்

களையும் பயன்படுத்தி முட்டைக் கண்களையும் உருட்டி உருட்டி விசாரிப்பாரோ! சில வேளையில் கம்பிக்கூடிடில் பூத்தவைப்பாரோ! அப்படி நடந்தால் பிறகு எப்படி ரோட்டில் தலைநிபிர்ந்து நடக்கமுடியும்? எப்படியான கேள்விகளைக் கேப்பார், நான் எப்படி பதில் கூறுவது, எதைக் கூறுவது, எதைக் கூறாமல் விடுவது? என்னால் எப்படிப் பொய்களால் கூறுவது? அதுதான் எனக்குச் சரிவராத காரியமாயிற்றே. அப்படித் தப்பித்தவறிச் சொன்னாலும் ஏதாவது உள்ளிக் காட்டிக் கொடுத்து விடுவேனோ. என்று எனது மனம் மீண்டும் மீண்டும் கீற்ற விழுந்த கிராமப்போன் மாதிரி பேதனித்துக்கொண்டே இருந்தது. தலை கூடேறி வெதுத்துவிடும் போல் இருந்து, கை, கால், உடல் எல்லாம் படபடத்துக் கொண்டன. இந்நிலையில் எப்படித்தான் நித்திரை வரமுடியும்.

வழுமையாகவே காலைப் பிரார்த்தனைக் குரிய மணி அடிப்பதற்கு முன் பே பாடசாலைக்குச் சென்று விடுவேன். போன செவ்வாய்க்கிழமை ஏனோ நேரம்பிந்தி விட்டது. நான் பாடசாலைக் கேற்றினை அடையும் பொழுது வழுமையான குதூகலமோ சலசலப்போ இல்லாமல் ஒரு அசாதாரண குழ்நிலை காணப்பட்டது. என்னவாக இருக்கும் என்ற கேள்வியிடன் அலுவலகத்தில் கையெழுத்து கீட்டு விட்டு வகுப்பறையை நோக்கி நடக்கின்றேன். என்னை எதிர்த்தாற் போல் அதிபர் சோமர் தூவரங் கம்பினை வீசியை விறுமாப்படுன் நடந்து வருகின்றார். அவர் முகத்தினைப் பார்க்கின்றேன் வழுமையாக உள்ளிழுந்த கண்கள் இரண்டும் இன்று வெளிப்பிதுங்கி முட்டைபோல் உருண்டு சிவந்து காணப்படுகின்றன. அக்கண்களை உருட்டி உருடிப் பார்க்கின்ற பார்வையே ஒரு காலையாளிக் குரிய பார்வையாக எனக்குப் படுகின்றது. அதிபர் என்னை அண்மித்துவிட்டார்.

“குட்மோணிங் சேர்”

பதிலுக்குக் குட்மோனிங் சொல்லா விட்டாலும் பறவாயில்லை போசாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்க் காலையிலிருந்து அடக்கினவெத்திருந்த எல்லாவற்றி கணமும் என்மீது தாராளமாகப் பொழிந்து தன்னுகின்றார். எனக்கு இருண்டது விழிஞ்சுது தெரியாமல் மூழிக்கின்றேன். எனக்கு அருகில் அஸரச்சுவருக்குள் வகுப்பறையில் இருந்த மாணவன் மௌலில் எனக்கு மட்டும் கேட்கும் அளவுக்குக் கிளிசீக்கின்றான்.

“சேர் அதிபர் காலையிலிருந்து விப்படித்தான் எல்லாரியையும் ஏரிக்கு சுவிழுகிறார். நீங்கள் கணக்கெடுக் காமல் வகுப்புக்குப் போங்கோ சேர்.”

ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டது என்பது மட்டும் நிச்சயமானது என்று நினைத்தபடி அன்றைய நேரங்கிகையின்படி சமூகக்கல்விப் பாடத்துக்குரிய எட்டாம் வகுப்புக் குள் நுழைகின்றேன். என்ன ஆச்சரியம் அந்த வகுப்பில் பெரிய ராசு வாத்தியார் பாடம் நடாத்திக் கொண்டிருக்கின்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னைக்கண்ட வட்டன் ஏழாம் வகுப்பு என்று சைகைகாட்டுகின்றார். ஓரளவுக்கு நினைமையினை விளங்கிக்கொண்டு, அந்த வகுப்பினை நோக்கி மிகவேகமாக அடுத்த அழியனை எடுத்து வைக்கின்றேன். வகுப்பறைக்குள் நான் நுழைந்தது தான் தாமதம் அலந்து போய் இருந்த மாணவர்கள் அமைதியாக எழுந்து அடுத்த வகுப்புக்குக் கேட்காமல் எனக்குமட்டும் கேட்க ‘குட்மோனிங் சேர்’ சொல்கிறார்கள். நேரம் பிற்கீழ்வந்தில் இருந்து பாடசாலையில் நடக்காதன எல்லாம் நடக்கின்றன. எனக்கு என்ன எது என்று ஜோசித்து ஜோசித்தே தலை குழுப்பிலிட்டது. அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து விட்டேன். அடுத்து ஒரு ஆச்சரியம். கரும் பலைகயினோ கொப்பியினோ ஏதாவது எழுதிக் கொண்டிருந்தால் போதும் மாணவர்கள் சுத்தம் போட்டே அப்பிரதேசத்தை அமர்க்களப்படுத்தி விடுவோர்கள். ஆனால் இன்று நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றேன் நடுக்காட்டில் கருதியின் உறுமல் கேட்டு. குலைநடுங்கி நிற்குமாப்போல் மாணவர்கள் இருக்கின்றார்கள். இன்று நரி முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை. எல்லாமே தலைக்குாகவே நடக்கின்றன.

ஜவந்தி

அடுத்த பாதத்திற்கான மணி ஒலிக்கின்றது. யாரும் யாருடனும் பேசியதாகத் தெரியவில்லை. மதிய திடைவேளை வரைக்கும் பாடங்கள் மாறி மாறி நடந்துகொண்டு இருக்கின்றன. மதிய திடைவேளையை அண்மித்த பொழுதில் பாடசாலையில் பொலிஸ் ஜீப் ஒன்று பிறேக் அடித்து நிற்கின்றது. நடந்து படித்து பொலிஸ் காரர் அலுவலகத்துள் நுழைகின்றனர். அதேவேகத்தில் அதிபருடன் வெளியேறி ஆரம்ப பிரிவு மண்பத்தினை நோக்கிப் போகின்றனர். நான் மெதுவாகச் சுவரின் மேலால் எட்டிப்பார்க்கின்றேன். அங்குள்ள வகுப்புகளின் உள்ள கரும்பலைக்கணைப்பார்த்து அதிபர் சொல்விக்கொண்டிருக்கின்றார். பொலிஸ்காரர் தமது குறிப்புப்புத்தகத்தில் அதனைக் கவனமாக எழுதிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் எழுதிமுடியவும் மதிய வேளைக்கான மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

கல்வெட்ட ரூலிக்கூடிலிருந்து குளவிகள் கூட்டம் கூட்டமாக விர் என்று வெளிக்கிளம் புவது போல் மணிச்சத்தம் கேட்டதுதான் தாமதம் மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே சந்தோஷக் கூச்சுடன் பாய்ந்து ஒடிக்கொண்டிருந்தனர். அடக்குமுறை என்பது அடக்கு முறையாளருக்கு ஒழுங்கு, கட்டுப்பாடு. அமைதி என்று அவர் நலன் சார்ந்து தென்படலாம். அதற்காக அவர்கள் குதாகலில்துப் பெருமையூட்க்கலாம். ஆனால் அடக்கப் படுவெர்கள் எதற்காக, எப்படி அடங்கி ஒடுங்கி இருக்கிறார்கள் அவர்களது மனநிலை எத்தகையது என்பதை யாரும் கண்டுகொள்வதே இல்லை. பாடசாலை முற்றத்தில் ஏறிக்கும் வெய்யிலிலும் அவர்கள் முக மற்றுச்சிபுடன் தமது சகாக்கண்டன் சந்தோஷப்பதை எப்படி விரப்பது. அதற்கு வார்த்தைகள் போதுமானதா என்ன? மாணவர்களின் கலைப்பில் நான் என்னை மறந்து, முந்தைய கழுதை மறந்து குதாகலில்துப் பெருமையூட்க்கலாம் என்று தெரியல்ல. பின்னையைப் பார்த்தா வெக்கமா இருக்கு.”

“இராத்திரி யாரோ ஆரம்பப்பிரிவு கரும்பலைக் கலையையும் சோக்குக் கட்டியாலை அதிபரையும் நனினி ரீச்சரைப்பற்றியும் தூஷணத்திலை எழுதியிருக்காம். அதைப்பார்த்த அதிபர் கொதிப் பில் நிக் கிறார். சிப்ப பொலிஸ்க்கும் சொல்லி அவரிட்ட முறைப்பாடு கேட்டு எழுது கிறார்கள். யார் யாரில் கோவமோ அவை எல்லாரையும் மனிசன் சொல்லப்போகுது. என்ன நடக்குமோ என்று தெரியேல்ல. பின்னையைப் பார்த்தா வெக்கமா இருக்கு.” மூச்சு விடாமல் தனது ஆதங்கத்தினைச் சிவா சொல்லி முழுத்தான்.

நான் இந்தப்பாடசாலைக்கு நியமனம் கிடைக்கவந்து இரண்டு வருடங்களாகின்றன. நான்வரேங்க இருந்த மார்க்கண்டு அதிபர் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தார். அப்படி நானும் நம்பினேன். ஆனால் மூன்று

நான்கு மாதம் போன பின்பு தான் அவரின் சுயரூபம் தெரிந்தது. மாணவர்களின் கல்வி முன்னேற்றுத்தினைவிட தனக்குச் சார்பான நிர்வாகமும் முழுந்தலை தன்னால் சூருட்ட முழுந்ததைக் கண்டுக்காத பெற்றோர் ஆசிரியர்களையுமே அவர் எதிர்பார்த்தார். புத்தாக நியமனம் பெற்றுவந்த கணித ஆசிரியருக்கு நேரத்தினை மேல்வகுப்புக்குப் போட்டுக் கொடுப்பதிலேயே முதலாவது பிரச்சினை தோன்றியது. பின்பு விவசாய உபகரணங்கள், விளக்குமாறு, தும்புத்தடி வாங்குவது, வசதிக் கட்டணம் வாங்கிய போதிலும் அவையித்தமாக இருக்க பரிட்டைக்கு பணம் வகுகின்தல், பெற்றார் ஆசிரியர் சங்க நிதியின் முறையற்ற செலவீணங்கள் என்பதோடு அவரது பல அந்தாங்களுக்கும் சபைக்கு வந்தன. இருந்த போதிலும் அதிபர் மார்க்கண்டு முதிர்ச்சியான நிர்வாகள் தர என்பதை தனது செயலினால் நிருபித்து விட்டார். எந்தப் பிரச்சினைகளையும் மாணவர்க்குத் தெரியப்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். பிரச்சினை முற்றியபோது தானாகவே இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார். ஆனால் அதிபர் சோமர் முன்னவருக்கு நேர்விழோதமானவர். நகரத்தில் இருக்கும் சண்டியன்மாரின் சபாவழும் எடுத்திற்கொல்லாம் ஏறிந்து விழுந்து உணர்ச்சி செப்படுவராகவும் திடம், பொருள், ஏவல் பாராமல் கதைத்து மற்றவர்களை அவமானப்படுத்துவதோடு தானும் தனது கௌரவத்தினை இழப்ப வருமாகவே காணப்படுகின்றார்.

அதிபர் சோமரைப் பொறுத்தவரையில் பாடசாலையை அபிவிருத்தி செய்யவேண்டும் மாணவர்களின் பல வேறு திற்ரைமைகளை ஒக்குவிக்க வேண்டும் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதெல்லாம் கொள்கை அளவில் கூட இல்லை. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களும் குறிப்பாக தமது குடும்பத்தவர் களும், நண்பர்களும் (அப்படி யிருந்தால்) தான் கிளிநூச்சியிலுள்ள பெரிய பாடசாலையில் அதிபராக இருக்கின்றேன் என்ற பெருமை மட்டுமே. அந்த அந்தஸ்த்தினைக் காத்துக் கொள்ள பாடசாலையில் இருக்கின்ற அவர் போன்றே தமது நொழிலைத் தக்கவைத்துக் கொண்டு, விவசாயத்தினைப் பார்ப்பதற்கு விரும்பும் ஆசிரிய இனத்தின் கோடரிக் ஜீவநுதி

காம்புகளின் அனுசரணையுடன் ஓவ்வொரு நாளையும் சுமுத்தாக முழுந்துவிட்டால் அதுவும் அந்தவாரம் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் பாடசாலை நடந்தால் அவரைப் பொறுத்தவரை இமாலய சாதனை புரிந்த திருமாப்பு. இத்தகைய எண்ணும் செயலும் உள்ளவரிடம் சில கிளைகுர்களான ஆசிரியர்கள் மாலை வகுப்புக்கள் கிலைச்சாக நடத்துதல், பாடசாலை அபிவிருத்திபற்றிப் பேசுதல், சம்பளமில்லாமல் தொண்டர் ஆசிரியர்களாகப் பல வருடமாகவைத்திருந்து ஏழாற்றுதல் போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவது அதிபருக்குத் தனது நிர்வாகத்தைக் குழப்புவதாகவே பொருள் கொள்ளப்பட்டு, தூஷப்பான ஆசிரியர்களை அத்தொழிலுக்கே கொயக்கற்றவர்களாகச் சிற்திரிக்க முற்பட்டதன் எதிர் விளைவே இந்தக் கரும்பலைகைச் சோலாகங்களுக்குக் காரணம் என்பதை எத்தனைபேர் அறிவார்கள். என்னைப் பொறுத்தவரையில் அந்த ஆசிரியர்கள் இப்படியான கீழ்த்தரமான வேலையைச் செய்திருக்க மாட்டார்கள் என்றே மனம் சொல்லிக் கொண்டிருந்தது. இது இடையில் நின்று வேஷக்கை பார்க்கும் யாராவது ஒருவரது வேலையாகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.

போன செவ்வாய்க் கிழமை அதிபர் கொடுத்த முறைபாட்டின்படி அதிபருக்கு எதிர் என அவர் நினைத்த அனைவரது பெயருக்கும் சனிக் கிழமை பொளிஸ் நினையைத்திற்கு விசாரணைக்கு வரும்படி கட்டணை வந்திருக்கிறது. அதன்படிதான் காலையை கிளிநூச்சி பொளிஸ் நினையைத்திற்குப் போவது பற்றியே எனது சிற்கையைல்லாம். அதில் வேறு நான் சாட்சி என்று குறிப்பிட்டேனதுவே. மேலும் என்னைக் குழப்புவதற்குக் காரணம்.

உறக்கம் வந்ததோ என்னவோ கவுர் மணிக்கூடு டாா... டாா... என்று ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. முற்றத்தில் சேவல் கூவுதும், தென்னஞ்சோலையிலிருந்து கிளிகள் இரைதேஷுப் போவதற்கு ஆயுதமாக கீச்சிடுவதும் கேட்டது. அதற்குமேல் பாயில் என்னவேலை. காலைக்கடன் முழுது வெளிக்கிடவும் ஆறுமணி. பஸ்குக்கு நேரம் சரியாகவும் இருந்தது. காலை பஸ்கில் சனிக்கிழமை சந்தை நாள் என்பதால் சனமும், வாழைக்குலைகள், தேங்காய்கள் என சந்தையில் விற்கும் சாமான்கள் நிறமியிவழிந்துகொண்டிருந்தன. ஒருவாறு ஏறி ஓரிடத் தில் குளக்கரைக் கொக்காட்டம் ஒற்றைக்காலில் நின்று அன்றைய பிரயாணத்தினைத் தொடர்கின்றேன். இராமநாதபுரம் - கிளிநூச்சி பஸ்றாட்டில் பஸ்துரிப்பிடங்கள் குறிப்பிட்ட தூரங்களில் இருந்த போதிலும் சந்தை நாட்களில் வீட்டுப் பட்டைக்குப் பட்டை நின்று சாமான் ஏற்றவது மரபாகவிட்டது. அப்படி பஸ்களை மறிந்து கீழ் 21

நிற்காமல் போனால் அந்தப் பஸ் ரைவுகும் கண்டக்டரும் திரும்பி வரும்போது கட்டாயம் அடிவாங்கிந்தான் போகவேண்டும். அதை அடுத்து அந்த றாட்டில் பஸ் ஓடாது. ஊர்ப் பெரியவர்கள் முப்போ மனோஜுடன் சமாதானம் பேச்சுவார்த்தை நடாத்திய பின்புதான் பஸ் ஓடும். இதனால்தான் இந்த றாட் ரைவர்மார் தாராளமாகப் படகைக்குப் படகை நிறுத்து வார்கள். கண்டக்டரும் முழுக்கால் ஏறாங்கோ, ஏற்றுங்கோ என்று அவர்கள் சுதந்திரத்திற்கு விட்டுவிடுவார்கள். ஆனால் பஸ்சில் ஏற்கனவே ஏறி நிற்பவர்களை நெரித்துச் சாறு பிழிவதைப்பற்றி யார் தான் கவலைப்படப் போகின்றார்கள். அயன் பண்ணியிப் போட்டு வந்த சேட் கிப்போது என்னை நெரிப்பவர் களால் சுருக்குவதைத்து நேர்த்தியாக அயன் பண்ணப் பட்டுக் கொண்டே இருந்தது.



இறுமணிக்கு ஏறிய பஸ், எப்படியோ டமு முப்பது மணிக்கு கிளிநொச்சி பொலின் நிறையத்தை அண்மித்தது.

“பொலின் நிறையம் இறங்கிறவை இறங்குங்கோ”

என்று கண்டெக்டர் குரலைடுத்துக் கத்தியது விசேடமாக எமக்காகவே சொல்வது போல்பட்டது. சன நெரிசலில் எனது நன்பர் களைப் பார்த்தேன். அவர்களில் ஒருவர் கண்களினால் சைகைகாட்டனார். இதில் ஜீவநந்தி

வேண்டாம் பஸ் ஏறாண்டில் இறங்குவும் என்பது போல். எனக்கும் அதுவே சரியாகப்பட்டது. இதில் நாம் இறங்கினால் சனம் என்ன நினைக்கும்.

“என்ன மாஸ்ரர்மார் எல்லாம் பொலின் நிறையத்திலை இறங்கினம். ஏதாக்கம் கேளோ!”

என்று தமக்கு வேண்டியமாதிரி மூக்கும் மழியும் வைத்து வெற்றிலை சப்பித்துப்பியும் விடுவார்கள். என்பதால் யாம் பஸ் நிறையத்தில் இறங்கி, சலூனில் சென்று தலைவாரி, கசங்கிய சட்டடையைச் சீர்செய்து, தேநீர்க்கடையில் சுற்றுநேரம் தேநீர்பருகி விசாரணைக்கு எப்படி முகம்கொடுப்பது என்பதுபற்றி கலந்தானோசித்தோம். இதில் பொன்னுத்துரை வாத்தியார்தான் மூத்த ஆசிரியர். அவர் பல களம்கண்ட அழுபவன்தர். அவர்தான் எமக்குத் தெழுப்புட்டினார்.

“தமிழியலை எம்மை விசாரிக்க கண்வி அதிகாரிக்குத் தான் முழியும். நாம் என்ன கிறிமினால் வேலை சென்கதோ பொலிசிலை விசாரிக்க. என்ன நடக்குதென்று பார்ப்பம். நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறன்.”

சீங் கத்தின் குகைக்குள் தாமதமாகச் சென்ற முயலைப்போலத் தயங்கித் தயங்கிப் பொலின் நிறையத் திற்குச் செல்கின்றோம். மாமரங்கள் நெடுத்துச்சடைத்து இருந்தன. ஆயினும் பாலை வளத்தில் நிற்பதுபோல் உடலைல்லாம் தகதகத்துக் கொண்டே இருந்தது. அந்தக் காலைப் பொழுதிலும். மாமரத்துக்குக் கீழ் இருந்தவர்கள் எல்லாம் திடுக்கிட்டாப்போல் எழுந்து நின்றார்கள். அங்கே நின்ற மூன்று நான்கு பொலின்காரர் நிபிற்றந்து நின்று ‘சலூட்’ அடித்தனர். திரும்பிப் பார்க் கிள்ளேன் பொலின் நிறையப் பொறுப்புக்காரி வருகின்றார். நான் கற்பண பண்ணியிப் பூருவத்திற்கு நேர் எதிர் மறையாக சிமாட்டான ஓளாவ கடுமையான முகத்துடன் அவர் காட்சியளித்தார். யாரையும் பார்க்காமல் திடுதிடுப்பென தனது அழுவலை கத்தில் நூழைந்து விட்டார். அவர் அழைக்கும் மட்டும் மாமரத்தின் கீழே நிற்க வேண்டியது தான். ரோட்டால் சயிக்கினில் போனவர் ஒருவரைப் பார்க்கின்றேன். அவர் அண்ணரின் நண்பர் போல் இருந்தது. என்னைப் பார்த்தால் என்ன நினைப்பார். மாமரத்துக்குப் பின்னால் மள்ளா மறைந்து கொள்கின்றேன்.

வகுப்பறையில் எத்தனை மாணவர்களை விசாரித்திருக்கின்றோம். தண்டனை கொடுத்திருக்கின்றோம். அப்போதெல்லாம் அந்தப் பிஞ்சு மனங்கள் என்ன பாடுப்பட்டிருக்கும். அவர்கள் பூணகளாய்ப் பதுங்கள் சிங்கங்களையிப் பிடிமயிர் சிறுப்பிக் கர்ச்சிக்கும் ஆசிரியர்கள் எத்தனைபேர். என்னோடு சேர்ந்து வந்திருக்கும் ஆசிரியர்கள் இக்கணப் பொழுதை நினைவில் வைத்திருந்தால் மாணவர் களிடம் மனிதாயிமானம் காட்டத் தவரவே மாட்டார்கள்.

மிக வேகமாக வந்துநின் றஜீப்பிலிருந்து தொப் தொப் எனக் குதித்த பொலிஸ்காரர் ஜீபிலிருந்து ஆறு. ஏழு பேரை விளங்கு போட்டபடி இறக்கினார். அவர்களின் கழுத்து, கைகள், தோள்கள் எல்லாம் அவர்கள் களாவிவுத்த கோழிகளால் சோழத்து விடப்பட்டனர்.

“நாள்கள் கோழிக் கள்ளர்”

என் ற சுலோகத் தினை உரத்துச் சொல்லும்படி பொலிஸ் அதிகாரி கட்டளை யிட்டார். அப்படிச் சொன்னவாறு சந்தையை ஒருமுறை வலம்வருப்படி இன்னொரு கட்டளை கையூடும் இட்டு, இரண்டு பொலிஸ்காரரை அதனை அவதானிக்கவும் கூடவே அனுப்பி வைந்தார். அந்தக் கோழிக்கள்ளாரின் ஊர்வலம் விந்தியாசமாகவே இருந்தது. சுற் ற நின்றவர்கள் யாபேரும் வேஷக்கைபார்த்தனர். ஆனால் எனக்கு அதை ரவிக்கும் மனநிலை இல்லை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

ஒன்பது மணிக்கு எமக்கு விசாரணை தொடங்கியது. முதலில் அதிபரின் முறைப்பாடு, அடுத்து ஒவ்வொரு ஆசிரியரிடமும் வாக்குமூலம் பற்றப்பட்டது. பொன்னுத் துரை வாத்தியார் ஆசிரியர் பக்கத்து நியாயத்தினைக் கூறி, ஒரு சட்டத்தரணி போலவே வாதாடனார். முக்கியமான குற்றச்சாட்டு அதிபரையும் நளினி ரீச்சரையும் பற்றி அவதாறாக எழுதியமையே ஆகும். ஆனால் அதை எழுதியவர் யார் என்பதற்குக் கண்கண்ட சாட்சிகள் யாரும் இல்லை. இந்தவகையில் விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிக்கு எதோ ஒரு உண்மை நெளிவாசி இருக்கவேண்டும். விசாரணையை நிறுத்திக் கொண்டார். அதிபர் என்னைத்தான் சாட்சியாகக் குறிப்பிட்டபடியாலும், உள்ளவர்களில் குள்ளமாக இருந்தபடியாலும் என்னை முன்னுக்கு வருப்படி அழைத்தார். என்னை உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை கூர்ந்து பார்த்துவிட்டு. என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவினை பொலிஸ் அதிகாரி எடுத்தார். எல்லோரும் நில்லாங்கோ நான் வெளியில் போட்டுவாறன் என்றவாறு எழுந்தார். எனக்குக்கிட்ட வந்து எனது கையைப் பற்றித் தன்னுடன் வருமாறு அழைத்தார். மகுடிக்குக் மயங்கிய பாம்பாட்டம் அவர் பின்னால் தொடர்கின்றேன்.

ஐவந்து

“நான் காலைச்சாப்பாடு இன்னமும் சாப்பிடேல வாரும் கன்றினில் சாப்பிட்டபடி பேசுவது” என்று பொலிஸ் அதிகாரி சொல்லிய வாறு நடக்கின்றார். என்னால் ஏதுதான் கூறமுடியும் நடப்பது நடக்கட்டும் என்று மனதைத் தெரியப்படுத்தியவாறு பின்தொடர்கின்றேன். பொலிஸ் அதிகாரிக்கு தோசையினை வைத்து, சாம்பார் ஊற்றிய வெயிற்றர் எனக்கு தேநீர் கொண்டு வந்து வைத்தின்றான். நான் தயங்கித்துயங்கி தேநீர் கோப்பையினை கப்பன் சோஸ்நூடன் தூக்குகின்றேன். அவை ஒன்றுடன் ஒன்று ஏதோ ஒரு சுருதிக்குத் தாளையிட்டு நர்த்தனயிடுகின்றன. நிலைமையினைப் புரிந்துகொண்ட பொலிஸ் அதிகாரி,

“தம்பி ஏன் பயப்படுகிறீர் நான் உம் மட்ட விசாரணை செய்யப்போவதில்லை. உம் மை எனது தமிழ்யாக நினைத்துக் கேட்கிறேன். பள்ளிக்கூடத்தில் எதோ பிரச்சினை இருக்கு அதிபர் அதனைச் சரியாகக் கையாள வில்லை என்பது மட்டும் எனக்குப்புரியுது. நீர் என்ன பிரச்சினை என்பதை மட்டும் பயப்பிடாமல் சொல்லும்.”

என்று தெரியம் ஊட்டினார். இந்த வார்த்தை களின் பின் கூரப் போதித்த கைவிரல்கள் சமநிலை பெற்றன. தேநீரை ஆசுவாசமாகக் குடித்து முடித்தேன். பாடசாலையில் நடந்த விடயங்கள் யாவற்றினையும் ஒளிக் காமல் வரிசைக்கிரமமாகச் சொல்லி வைத்தேன். அந்துடன் போன திங்கட்கி மிழமை நடந்த விடயத்தினை இறுதியாகச் சொன்னேன்.

அதிபர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் தினமும் திங்கட்கி மிழமை புகைவண்டியில் வந்து, பஸ்சில் பாடசாலைக்குப் போக இரண்டாம்பாடம் முழுந்து விடும். ஆனாலும் அந்த ஆசிரியர்கள் திங்கட்கி மிழமை தொடக்கம் வியாழக்கிழமை வரை மாலைநேர வகுப்புக்களை இவைச்சமாகவே நடாத்திவருகின்றனர். வெளிக்கிழமை மதிய இடைவேளையிடன் பூர்ப்பட்டு விடுவார்கள். இதுதான் பாடசாலையின் வழுமையான நல்லடமுறையாகும். ஆனால் போன திங்கட்கி மிழமை வழுமைபோல எல்லோரும் பஸ்சால் கிறங்கி வரும்போது, அதிபர் மிகவிரைவாகச் சென்று தனது கையைப்படித்தினை எட்டுமணி என்று இட்டபின்றர் சிகப்புக் கோடு இட்டு பத்துமணி என்று நேரமும் குறிப்பிட்டிருந்தார். இதுதான் பலநாள் பிரச்சினை கள் பூதாகரமாக வெடிப்பதற்குக் காரணம் என்று நினைக்கின்றேன். ஆனால் இந்த வேலையை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். இடையில் யாரோ குளிர்காய் பவர்கள்தான் செய்திருக்கவேண்டும் என்றும் இந்தச் செயலால் ஆசிரியர் என்ற வகையில் யாம் எல்லோரும் வெட்கப்படுகின்றோம் என்பதையும் சொல்லிவைத்தேன். நான் மனம் திறந்து பேசியதும் எல்லாவற்றினையும் ஒளிக் காமல் சொன்னதும் பொலிஸ் அதிகாரிக்குப் பிடித்திருக்கவேண்டும் எனது முதுகில் தட்டிக்கொடுத்து, என்னைப் பாராட்டுனார்.

நானும் பொலிஸ் அதிகாரியும் திரும்பி வரும் போது எம்மை ஆவலுடன் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒன்றும் கூறாமல் தனது ஆசைத்தில் அமர்ந்த பொலிஸ் அதிகாரி அதிபரிடம் கேட்டார். கரும்பலையில் என்ன எழுதியிருந்தது என்று அதிபர் எவ்வித கூச்ச நாச்சமுயின்றி வரிசை யாகச் சொல்ல முற்பட்டார். அப்போது இடைமறித்த அதிகாரி,

“என்ன காலனும் பிறின்சிபல், எழுதிய வங்கள் ஒருக்கால்தான் எழுதினாங்கள், நீர் அதை எத்தனைத்தரம் சொல்லுகிறீர். ‘ஏதோ கீதை வாக்கியம்’ போல, இந்தத்தம்பியிட்ட கேட்டபொழுது கூட்ட வார்த்தைகள் என்றுதான் சொன்னார். உமது வயதுக்கு நீர் சொல்லிற்கு தகுமோ?”

என்று ஒரு போடு போட்டார். அதிபர் முகம் கறுத்து விழுவிறுத்துப் போனார். பொலிஸ் அதிகாரி தொடர்ந்து பேசினார்.

“என்ன பிறின்சிப்பல் பேசாமல் நிக்கிறீர். இங்க எனது அலுவலகத்தில்

நிக்கிறவையைப் பாரும். எல்லாரின்ர கையிலையும் துவக்கு இருக்கு அவர்கள் பிற்திவருகிறார்கள் என்று சிகிப்புக் கோடு தீண்மும் போட்டால் என்ன நடக்கும். ஏதோ ஒருநாள் கோபக்கார பொலிஸ்காரனின் கையிலுள்ள துப்பாக்கி மிக் கீபயர் ஆகும். எனது கணத்தும் அந்தோடு முடிஞ்சிது. என்ன சரிநானே. அப்படித்தான் உடமக்குக் கீழ் வேலை செய்கிற ஆச்சரியர்மாரிடம் சோக்குக்கட்டி இருக்கு, நீர் சிகிப்புக் கோடுபோட்டீர், சோக்குக்கட்டி மிக் கீபயர் ஆச்சது. என்ன விளங்குதோ பிறின்சிபல். இனியாவது மிக் கீபயர் வராமல் தோழுமையோடு பின்னோயஞ்சுக்குப் படிப்பிக்கின்ற வேலையைப் பாருங்கோ.”

என்று நீண்ட சொற்பொழிவை பொலிஸ் அதிகாரி நிகழ்த்தி முடித்துவிட்டு எம்மைப்பார்த்துப் புனரைக்கத்தார். அதிபர் உட்பட நாங்கள் யாபேரும் அவரின் யதார்த்த பூர்வமான பேச்சைக்கேட்டு ஆச்சரியத்தில் உறைந்து போனோம். நாங்கள் பொலிஸ் நிலையத்தை விட்டு அமைதியாக வெளியேறுகின்றோம். அசாதாரணமான அந்தப் பொலிஸ் அதிகாரியை நினைத்துப் பார்க்கின்றேன். அவரது அலுவலகத்துக்கு முன் நானுள்ள மாமரம் போதிமரமாய் எனக்குக் காட்சியளிக்கின்றது. □□□

பொலி நிறையாமல் திரும் பசி

கோப்பைகள்... சட்டிகள்...
வரளிகள்...
எனக் சமந்தபடி
நீள்கிறது சனவரீசை.

சற்று முன்தான்...
மணி ஓலித்தது.
அதற்குள்
இடவரீசை
தேர் வடமாய் ஆயிற்று.

பதிவுக்கரணீன் வேகம்
இன்னும் இன்னும்
பசியைக் கூட்டுறும்.

உணவளீப்பேரன்
வார்த்தைகள்
வெந்த புண்ணீஸ்
வேல் பரய்ச்சும்.

பொலினைக்கூடியுர் ச.க.கி.ந.கு.க

கதீயிழுந்து ஆயிற்று.
எதற்கும்
இசைந்து தான்...
ஆக வேண்டும்.

யணத்தாலே
வரந்தி வரும் சோற்றுக்கும்,
புழு நெளீயும்
பயிற்றங் காயக்கும்
இந்தீவையா?

எவரும் எவரையும்
இழிக்காத
அந்தஸ்துள்ள
பிச்சையெடுப்பு.

வரீசைக் கடையில்
சிலருக்கு,
உணவு கிடைக்காமலேயே
பசி திருக்கின்றது.

இலக்கியமும் பாலியலும்

ஒரு தொட்டி சிர்துணைக்கான

முன்னுரை

த.அஜந்தகுமார்



இகைக்கியம் என்ற துறை நனியே கலை வெளிப்பாடாக மாத்திரம் குறுகிலிடுகின்ற ஒன்று அல்ல. அது பல்வேறு சமூகத் துறைகளுடனும் ஊடாட்டம் கொள்ளுகின்ற துறையாகும். இகைக்கியம் பல்வேறு கோட்பாடுகளுடனும் துறைகளுடனும் ஒயாது ஊடாடுவது. அதனால்தான் இகைக்கியம் வாழ்க்கையின் தமிழகமுழுயாத கூறாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்தக்கட்டுரை இகைக்கியத்துக்கும் பாலிய மூக்குமான தொடர்பையும் அதன் வெளிப்பாட்டின் பலம், பலவீனம் என்பவற்றுக்கான ஒரு சில புள்ளிகளை இனாங்காட்டுவதாகவும் ஒரு தொடர் முயற்சிக்கான முன் ஆரம்பமாகவும் விளங்குகின்றது.

‘சூடுக்கப்பட்ட பாலியலின் வெளிப்பாடுதோன் இகைக்கியம்’ என்று ப்ராய்ட் கூறினார். சங்க இலக்கியங்களில் இருந்து இன்றைய பின்நவீன இகைக்கியங்கள் வரை பாலியல் என்பது இகைக்கியத்துடன் பின்னிப் பிறைணந்துள்ளது. இதனை ஜெயமோகன்,

“எங்கெல்லாம் இகைக்கியம் இருக்கிறதோ அங்கெல்லாம் பாலுணர்விலக்கியமும் உண்டு. பழங்குடும் பாடங்கள் முதல் பேரினக்கியம் பரப்பு வரை வேதங்களில், யைபினில்... இந்திய காவிய மரபின் இரு உச்சங்களான கம்பணையும் காளிநாசணையும் பாலுணர்வெழுத்தில் இரு சிரங்களாகச் சொல்ல வேண்டும்... மனிதர்களுக்கு பாலுணர்வென்பது மிகவும் தேவையாகிறது. அது ஓர் அடிப்படையான இச்சை. இச்சைகள் அனைத்துமே ரூகிள். ரூகிளே அழகுகளாக ஆகின்றன. மனிதன் தன் கற்பணை யைப் பாலுறவு சார்ந்து முடிவிலாது விரித்துக் கொண்டாட வேண்டியிருக்கிறது. அது அவன் வாழ்வின் மீது கொள்ளும் ஆசையின் ஒரு வெளிப்பாடேயாகும். நம் கலைகளில் பாலுணர் வென்பது வாழ்வாசையின் மன எழுச்சியாகவே எப்போதும் வெளிப்பாடு கொள்கிறது” என்று மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறார்.

இகைக்கியத்தில் பாலியலை எழுதுதல் என்பது சிலரைப் பொறுத்தவரை அருவெருக்கத்தக்க ஒன்றாகவும் சிலரைப் பொறுத்தவரை கொண்டாத தகுந்த ஒன்றாகவும், சிலர் தேவைய்படும் இடத்தில் அதன் பிரயோகத்தை புரிந்தவராகவும் இருப்பதைக் காணலாம். சிலர் பாலியல் என்பதைத் தமது கோட்பாடுகளுக்கான அரசியலாகவும், பிரபல்யத்துக்கான அரசியலாகவும் பயன்படுத்துவதும் மிகத் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது.

1. பாலியல் அனுபவங்களை இயல்பாகவும் -நேர்த்தியாகவும் வெளிப்படுத்தல்
2. பிரபல்யத்துக்கான ஒரு உபாயம்
3. கோட்பாடுகளுக்கான ஒரு வழிமுறை அரசியல் (சாதியம் பின்நவீனம் பயண்ணரியம் இப்படி...)
4. சமூக வக்கிரங்களை வெளிப்படுத்தல்
5. இன ஒடுக்குமுறையை வெளிப்படுத்தல் என்று பல தளங்களில் பாலியல் இகைக்கியத்தில் கையாளப்படுகிறது.

சமுத்தில் எஸ்.பொவின் ‘தீ’யில் இருந்து இன்று உமாவரதராஜனின் ‘மூன்றாம் சிறுவை’ வரை பாலியல் அனுபவங்கள் மிக நேரடியான முறையில் இகைக்கியத்தில் பயில்வதை நாம் காணலாம். தெளியானின் ‘காத்திருப்பு’ நாவல் பாலியல் உறுப்புகள் எதையும் சுட்டாது அதன் வக்கிரத்தின் வாடையின்றி ‘கத்தியில்’ பிரயாணம் செய்கிறது. டானியலின் நாவல்கள் தெளியானின் படைப்புகள் சிலவற்றில் சாதியப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ஓர் அரசியலாக பாலியல் பயில்கிறது. இன்றைய பெண்ணியப் படைப்புகளில் பாலியல் திருப்பிள்ளைகள், பாலியல் வக்கிரங்கள் நேரடியாக முன் வைக்கப்படுகிறது. பெண்ணுடைலைக் கொண்டாடுதல் முக்கிய இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் பின்நவீனத்து வரம் என்பதே பாலியல் வழியாக எல்லைகளைக் கடத்தல் என்ற பார்வை ஆழமாக உண்றி பாலியல்

உறுப்புகளாலும் கந்தகளாலும் இக்கியப் படைப்புகள் நிறைந்து கொண்டிருக்கின்றன. நாட்டார் கந்தகளில் உள்ள பாலியல் கந்தகளைத் தெரிந்தும் கொஞ்சிகள் வந்து கொண்டிருக்கின்றன.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல பாலியலும் இக்கியமும் ஒவ்வாலமத் துறைகள் அல்ல. ஆனால் பாலியல் என்பது வெறும் மனினமான ஒன்றாக மூன்றாம்தர எழுத்தோடு எழுதப்பட்டு பின்றவீனத்துவ ஹேபிள் பெறும் போதே பிரச்சினை வருகிறது.

பாலியல் உறுப்புகள் வந்து விட்டால் இக்கியத்தில் அது ஒரு பாவம் இல்லைத்தான். தேவையானபோது நாம் அதை எழுதுவதற்கு கொஞ்சம் கூட கூச்சத் தேவையில்லை. அத்தோடு சில படைப்புகளில் வரும் பாலியல் உறுப்புகள் அதன் அர்த்தத்தை கடந்து விடுகின்றன.

நற்றிணையில் 'ஒரு முலை திருகிய திருமாவுன்னி' என்று வரும் போது அங்கு திருமாவுன்னியின் ஆஜுக்கு எதிரான ஆவேஸ்மான போக்கையே நாம் காண்கின்றோம். காலாவின் 'கோணேஸ்வரிகள்' கவிதையில் வருகின்ற 'யோனி தனியே உறுப்பு அல்ல. இன நீரியாக ஒடுக்கப்பட்ட வஞ்சிக் கப்பட்ட ஒரு பெண்ணின் குழறல் - ஆவேசம், மனுஷ்ய புத்திரவின் குருடனின் சுயமை துனத்தை எட்டப்பார்க்கும் சோாக்கன்களைப் பற்றிப் பேசும் கவிதையில் பிரதானப்படுவது சுயமைதானம் அல்ல - சமூகவக்கிரத்தின் மீதான விமர்சனம்தான்.

எனவே பாலியல் உறுப்புகள் எழுதுவது பாவகாரியம் அல்ல. தேவையான கிடங்களில் கருத்துப் புலப்பாட்டுக்கான ஆழமான வழவுமாக இது விளங்குவதையும் காணலாம். அதே நேரத்தில் வெறும் பாலியல் உணர்வை கிச்சிக் கூண்டுவடன் எழுதிவிட்டு தீற்குன் 'ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்று கந்தயளக்கும் போதுதான் கோபம் வருகிறது.

தமிழகத்தில் சாருநிவேலிதா, ஸௌரோஷகிரி, ராஸலீலா என்று பல நாவல்களில் பாலியலை மிகவுமிகிப்படையாக எழுதி வருவதைக் காண்கின்றோம். அவற்றின் சமூகப்பயன் என்ன என்கின்ற போது பெரும் கேள்விகள் எழுந்துவிடுகின்றன.

சமுத்தில் அன்றைக்காலமாக இராகவனின் எழுத்துகள் பாலியலை எந்த கூச்சமும் இல்லாமல் மிக வெஸ்படையாக எழுதிச் செல்கின்றன. அவை தனியே பாலியல் நெருக்கடுகள் அலுபவாங்கள் என்ப வற்றைத் தாண்டி சில சமூக தேச ஒடுக்க நிலை கணைப் பேசுபவையாக இருந்தாலும் அதில் தூந்திக் கொண்டு நிற்பது பாலியலே. அவரின் சிறுகதைகள் தனி ஆய்வுக்கு உரியன. எஸ்.பொ வின் 'காவம்' இதழ் சிறப்பு மலரின் எஸ்.பொ வின் 'பால்வீதி யில் ஊடாக தானும் பயணித்து பாலியல் ஊடாக பல ஒடுக்கு முறைகளை எழுதவேண்டும் என்று இராகவன் வாக்குமூலம் தந்ததும் ஞாபகம் வருகின்றது.

இக்கியத்தில் பாலியல் என்பது இன்று நேர்று கையாளப்பட்ட நொடங்கிய விடயமல்ல அது அழகியல் உணர்வுடன் சங்க இக்கியங்களிலேயே தொடங்கிவிட்டன. இன்று வரைக்கும் இப்பண்பு தனியில்பாகவும், அரசியலாகவும், மூன்றாந்தர எழுத்தாகவும் நொடர்ந்தபழதான் கிருக்கின்றது.


'தமிழ் இக்கியங்களில் பாலியல்' என்ற தலைப்பில் எழுதும் போது அது நீண்டதாகிவிட்டாம் எனவே அடுத்து வரும் தீற்களில் சமுத்து நாவல்கள் சிறுகதைகள், கவிதைகளில் பாலியல் எவ்வாறு கையாளப்பட்டு வருகின்றது என்பதை எனக்கு எடுத்துப்படுத்த வெற்பாட்டில் சில விவாதங்களையும் ஆரோக்கியங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். □□□

கனவுகளின் தரிசனம்

நீஜங்களுக்கான தேடல்
கனவுகளையே முதலிர் காண்கிறது

கனவுகளும் நீண்வுகளுமாய்
இர் கவிதை அவிழ்கிறது

இன்றைய வரலாறுறவாம்
நேர்றையதோர் கனவின் காட்சி



கனவின் வெள்ளீகளீலேயே
பலரின் காதல் நீண்வாலயங்கள்

கனவாகிப்போகும் நீஜங்கள்
நீஜத்தில் காணாத கனவுகள்

நாளையதோர் கனவை
இன்றையதோர் பொழுதில்
இரவின் நிறுவுகாண்டு தீட்டுகிறோம்.

போது

ஶ்வநதி—

இரசார்த் ஹோகலையாக...

க.பரணீதரன்

‘பிரசாரம்’ என்கின்ற எண்ணாக்கரு இன்றை உகலில் பழக்கப்பட்டதும், குடும்பம் பாங்கானதாகவும் மாறிவிட்டது. இன்றைய உகலில் பிரசாரத்தின் ஊடாக அனைத்து விடயங்களையும் சாதிக்கக் கூடியவாறு உள்ளது. இது பிரதானமாக அரசியல், சமூக, சமய, பெருளாதார விடயங்களில் இன்று செயற்பாட்டில் உள்ளது. பிரசாரத்தை, கருத்துப் பறப்புதல், ஒன்றினைப் பெருக்கு, புதிய எண்ணைம் ஒன்றைப் பறப்பு, ஒன்றினைப் பறப்பு என்று பொருள் கொள்வார்கள். பிரசாரம் ஆனது நேர்க்கணிய, எதிர்கணிய விளைவுகளை தருவதாக அமைகின்றது. Propoganda என்ற ஆஸ்கில் சொல்லால் ‘பிரசாரம்’ குறிக்கப்படுகின்றது. இச்சொல்லானது ‘Propagare’ என்ற இலத்தீன் வேர்க்கொல் வழியாக பறப்பட்டது.

பிரசாரம் என்பதற்கு பல வரைவிலக்கணங்கள் கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் கருத்துப்பறப்பல் என்ற பொருளை கொண்டதாகவே காணப்பட்டது. கம்பெல் யூங் (Campel yonung) “பிரசாரம் ஏறத்தாழ கவனமாய் அல்லது கவனத்தினை ஈர்க்கத்தக்க வகையில் திட்டமிடப்பட்டு முறைப்படுத்தப்பட்ட அடையாளங்களின் வழியால் மேற்கொள்ளப்படுமோர் செயற்பாடாகும்.” என்கின்றார் இதனையே பொதுவான வரை விலக்கணம் என கொள்கின்றார்கள்.

பிரசாரம் ஆனது தனித்துவமான ஓர் இலக்கை அல்லது இலக்குகளை அடைவதை நோக்காகக் கொண்டு செய்யப்பட்டு வருகின்றது. மேற்கத்தேய நாடுகளில் பிரசாரம் கி.மு 500 ம் ஆண்டளவில் அதென்சில் நடைமுறைப்படுத்தப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. மாணவர்களை நல்வழிப்படுத்தல். மதப் போதனைகளை வளியுறுத்தல் என்பவற்றை அழியப்படையாகக் கொண்டு கிரேக்கத்தில் பிரசாரம் ஆரம்பமானது எனச் சொல்லப்படுகிறது. அரிஸ்டோடோடில், பிளோடோ ஆகியோர் பிரசாரங்கள் ஊடாக தமது கருத்துக்களை வெளியிட்டார்கள். இவர்களது பிரசாரம் வெளித் தெரியாத வகையில், அதாவது பிரசாரம் எனத் தெரியாதவாறு செயற்படுத்தப்பட்ட பிரசாரம் ஆகக் காணப்பட்டது.

வெளிப்படையான பிரசார முறைமைகள் 1622 இல் உரோமன் கத்தோலிக்க நற்பணி மன்றத்தினால் தொடர்க்கப்பட்டது. இவர்கள் சமயக்குருத்தை பிரபங்கபடுத்த பிரசாரத்தை பயன்படுத்தினர். இருப்பினும் கால ஒட்டத்தில் பிரசாரம் தவறாக பயணபடுத்தப்பட்டமையால் மக்கள் மனாவ்களில் பிரசாரம் தூர விலகிக் கொண்டது. சிறிது கால இடைவெளியின் பின்னர் மாக்கிய வாதியான ஜோர்ஜ் பிக்கனவோவு, பிரசாரத்திற்கு புத்துயிர் அளித்தார். இவர் பிரசாரத்தினை குழப்பம் (Agitation) என்ற எண்ணாக்கருவடன் தொடர்புபடுத்தி அறிவுலகின் கவனத்திற்கு மீளவும் கொண்டு வந்தார். இவ்வாறாக வளர்ச்சி அடைத்த பிரசாரம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்று பிரசாரம் செய்வதற்கு பல ஊடகங்கள் துணை நிற்கின்றன. நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பிரசாரம் கிடைவான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேடைப்பிரசங்கம் பழையமையானது எனினும் இன்று வரையிலும் இதன் முதன்மை குறைவடையவில்லை. கண்ணிகளின் வருங்கை கல்வித்துறையில் ஏற்படுத்திய பாரிய முன்னேற்றம் போல் பிரசாரத்துறையில் பாரிய பிரமிக்கத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்திவிட்டன. செய்தித்தாள் களின், சிறு சஞ்சிகைகளின் எண்ணிக்கை மிக அதிகரித்த மையும் பிரசாரத்துறைக்கு பேருதவியாயிற்று வாணோலி, தொலைக்காட்சி போன்ற தொழில் நுட்ப கருவிகளின் பயன்பாடும் பிரசாரத்தில் பிரதான இடத்தை வகிக்கின்றது. பிரசாரத்தின் ஊடாக கால வோட்டத்தில் பல மாறுதல்களையும் மாற்றங்களை யும் கொண்டு வரலாம் என பிரசாரகாரர் நம்புகின்றனர். பிரசாரத்தின் வெற்றி ஆனது மனித மனப் பாங்குகளை மாற்றுதலிலேயே தங்கி உள்ளது. ஒரு கருத்தை ஏற்கும் படியோ அல்லது விலக்கும் படியோ செய்யப்படுவதாக இப் பிரசாரம் காணப்படுகின்றது.

பிரசாரம் ஆனது மூன்று வகையானதாக நடைபெறுகின்றது. எனச் சமூக உளவியாளர்கள் கருதுகின்றனர்.

- 1) மாற்றும் வேண்டும் பிரசாரம்
(Conversionary propaganda)
- 2) பின்வு வேண்டும் நிகழ்வின்ற பிரசாரம்
(Divisive propaganda)
- 3) உறுதி வேண்டும் நிகழ்த்தும் பிரசாரம்
(Dirisive of consolidation)

மாற்றும் வேண்டும் நிகழ்வும் பிரசாரத்தில் அக்கருத்தினை பரப்புவின்றவர் அப்பரப்பின் வழி தாம் எதிர்பார்க்கின்ற ஒரு மாற்றத்தினைச் சமுகத்திடமிருந்து பெற விழுமலின்றனர். பழைய மூடநம் பிக்கைகள், உபயோகப்படாத அறிவு, அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட பழக்க வழக்கங்கள் போன்றவற்றை மாற்ற, அம்மாற்றத்தின் வழி ஒரு புதிய சமுதாயத்தை ஏற்படுத்த இம் முறை உதவுகின்றது. சமுகசீர்திருத்த வாதிகளும். அரசியல் வாதிகளும். சமூகவாதிகளும் இங்களுமே பொதுமக்களின் மனப்பான்மையையும் எண்ணாக கண்ணயும் ஒரு செய்தியின் பாற்பட்ட மனப்போக்கு கண்ணயும் தங்களின் நோக்கத்திற்காக அல்லது கேட்சியத்திற்காக மாற்ற முயல்கின்றனர்.

பின்வு வேண்டும் நிகழ்த்தப்படும் பிரசாரம் ஆக்கத்திற்கானக்கள்றி பெரும்பாலும் அழிவுக் காகவே யென்படுத்தப்படுகின்றது. ஓர் அரசியல் கட்சி மற்றொரு அரசியல் கட்சியின் கொள்கையைப் பற்றி தவறாக பேசுவதும், ஒரு மதத்தைப் பரப்பும் இயக்கம் மற்றொரு மதத்தைத் தரக்குறைவாக பேசுவதும், அரசியல் கட்சியின் பால் அல்லது மதத்தின்பால் பொதுமக்கள் கொண்ட நம்பிக்கையை குறைப்ப தாகவும் அமையும். இவ்வகையான பிரசாரம் அழிவின் பாற்பட்டது. எனினும் ஒரு சில நேரங்களில் திடு ஆக்கத்தின் பாலும் செயற்படுகின்றது.

உறுதி வேண்டும் நிகழ்த்தும் பிரசாரம் பெரும்பாலும் ஏற்கனவே பரப்பப்பட்ட ஒரு கருத்தின் நீடிப்பை அதனைப் பின்பற்றுகின்ற மக்களின் மனோநிடங்களை காக்கும் வகையில் செயற்படுத்தப் படுகிறது. அதாவது அடுத்தடுத்து பரப்பப்படும் கருத்துப் பரம்பங்கள் ஏற்கனவே பரப்பப்பட்ட கருத்துப் பரப்பினை வளிமை பெறச் செய்வதாகவும் உறுதி பெறச் செய்வதாகவும் அமைகின்றது.

சிந்தனையில் மாற்றத்தினை உருவாக்கி புதிய நீர்மானங்களை எடுக்கத்தக்க வகையில் மனித மனவிவருச்சிகள் வளர்ச்சி கீட்குட்படுத்துதலை குறிக்கோள் பிரசாரம் கொண்டுள்ளது. மனிதனிற்கு ஒரு விடயம் தொடர்பான பூரண விளக்கத்தை அளித்து அதன் மூலம் அவனை விபிப்படைய செய்ய பிரச்சாரம் உதவுகின்றது. பிரசாரத்தின் முக்கிய ஜீவநடி

நோக்கமாக பொதுசன அபிப்பிராயத்தை மாற்றுதல் கட்டுப்படுத்தல் உருவாக்குதல் ஆகும். பொது சனத்தின் செயற்பாடுகளை மாற்றி அமைத்து அவர்களது எண்ணாங்களை கட்டுப்படுத்தி திசைதிருப்புதலே பிரசாரத்தின் இறுதி நோக்கு.

பிரசாரம் செய்வதில் பயன்படுத்தப்படும் உத்திகள்

பிரசாரத்தை நல்ல வகையில் மேற்கொள்ள நாம் பரப்ப விரும்புகின்ற கருத்தின் தன்மை செயற்பாடு. அதனை ஏற்கும் சமுகத்தின் நிலைமை, கலாச்சாரம், பண்பாடு போன்ற பலவற்றை நிலைவிலிருத்தி அதற்கேற்ப உத்திகளை கையாள வேண்டும். கீழ்க்கண்ட உத்திகளைக் கருத்துப் பரப்பாளர் கையாண்டால் தம் முயற்சியில் வெற்றி பெறுவர் என சமூக உள்ளியலாளர் கருதுகின்றனர்.

1) கருத்துப்பரப்பல் ஒரு கலை

தான் பரப்ப விரும்புகின்ற ஒரு கருத்தினைப் பற்றி பல்வேறு வகையில் சிறப்பித்து ஏற்றிக்கூறி. சொற்பொழிவாற்றல் அல்லது அக்கருத்தின் சிறப்புப் பற்றி கவிபாடுதல், பொதுக்கூட்டம், கருத்தரங்கு போன்ற வாயும் அக்கருத்தினைக் கலைசாரந்த துறைகளின் வழி பரப்பும் உத்திகளாகும் இங்கே திறைப்படம், நாடகம், நடனம், பாடல், கலைநிகழ்ச்சி, தெருக்கூத்து, போன்ற எல்லாத் துறையின் வழியும் ஒரு கருத்தானது நன்கு பரப்பப்படுகிறது.

2) அடிக்கடி பரப்புதல்

கருத்துப்பரப்பாளர் உடனடியாக வெற்றி பெறுவதின்கை அவர் தமது முயற்சியில் தளராது திரும்பதிரும்ப ஈடுபடும் போதே வெற்றி காண் கின்றார். விளாம்பரத்துறையினர் தமது விளாம்பரப் பலைகையை ஓர் கீடத்தில் நிறுத்தி வைத்தல் இந்த உத்திகளின்பாலதே. அடிக்கடி ஒரு கருத்தினைப் பற்றி பொதுமக்கள் கேட்கவும், பேசுவும், விவாதிக் கவும் வாய்ப்பு ஏற்பட்டால், அக்கருத்தினைப் பற்றி அறிவு வளர்ச்சி பெறும் எனவே அவ்வெறிவாற்றலின் விளைவில் அக்கருத்தின் பால் ஒரு பிடிப்பும் பற்றுதலும் தோற்றுவதற்கு ஏதுவாகின்றது. ஆரம்பத்தில் ஒரு கருத்தை ஏற்க மறுத்தவர் கூட அடிக்கடி அக்கருத்துப் பரப்பப்படுவதால் அதன் பால் பற்றுதலை ஏற்படுத்தி கொள்கிறார்.

3) சுருக்கத் தன்மை (Simplification)

இன்றைய காலத்தில் எல்லா மனிதரும் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவர்களிற்கு ஓய்வு நேரம் கிடைப்பது குறைவு.

எனவே தமது கருத்தைப் பற்படுவார்கள் அச்சிறிய நேரத்தில் தமது கருத்தை கருக்கமாக பற்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இங்கே பற்பட படும் கருத்துகள் குறைந்த காலத்தவைகளாகவும், எனிமையானவைகளாகவும், எனிதில் புரிந்து கொள்ளக் கூடியவைகளாக இருந்தல் அவசியம்.

4) தனிக்கைப்படுத்தல் (Censorship)

கருத்துப்பற்பதலில் கையாளப்படும் ஏனைய உத்திகளை விட இம்முறையே கருத்துப்பற்பதில் ஒரு விழுவிழுப்பான வேகத்தினை தருகின்றது. என்னிக்கை செய்யப்பட்டது? அப்படி என்ன தான் அக்கருத்தில் இருக்கின்றது. என்பதை அறியத் துஷிக்கும் மக்களின் உந்தல் கள், அகக்கருத்து பொதுமக்களின்பால் மிக விரைவில் பற்படப்படுவதற்கு வழி செய்கின்றது. இதனை நன்கு உணர்ந்து அரசியல் சமூகவாதிகள் தங்கள் கருத்துக்களை பிறரால் எதிர்க்கப்படல் தடைப்படுத்தப்படும்போது பொதுமக்கள் இடையே ஏற்படும் ஆவசைப் பயன் படுத்தி தங்கள் கருத்துக்களை இரகசியமான வழி களில் பற்படித் தங்களின் கருத்தினை செய்யப்படுத்தி வெற்றி கொண்டின்றனர். யுத்திகள் வழியான பிரசாரம் முக்கியமானவை. இவற்றில் சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

* காந்தியமான சொற்கள் (loaded words)

* ஏற்பு நாடு முன்வைத்தல் (suggestion)

* தேவை (need)

பிரசாரத்தில் பயன்படுத்தப்படும் சொற்கள் ஆற்றல் மிகுந்ததாகவும், நெகிழிச்சி மிக்க செறிவு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். நடுநிலைப்பட்ட

சொற்களாக நிரிவுக் கருத்தைக் கொண்டிராத வகையில் அமைதல் மேலும் சிறந்த பயனைத் தரும். நேர்கணிய மனப்பாங்குகளை விருந்தி செய்யத்தக்க வகையில் கூந்திரம், சுயாதீஸம், ஜனநாயகம் என்ற நேர்கணியமான சொற்கள் பிரசாரத்தில் பிரயோகிக் கப்ப வேண்டும். பிரசார வாசகங்கள் மூலம் புசுப் பட்டவையாக கவரப்படக்கூடியவையாக அமைதல் நல்ல பலனை அழிக்கும். நூக்கோரது மனதைக் கவரத்தக்க சின்னங்களை தமது பிரசாரத்தின் போது பயன்படுத்துவது சிறந்தது. பிரசாரம் மனித தேவைகளுக்கும் உந்தல்களுக்கும் உரமிடுவதாக அமைய வேண்டும்.

பிரசாரம் நல்ல பல விடயங்களை உருவாக்குவதுடன் சில சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளையும் உண்டு பண்ணுகிறது. அதாவது Brain wash செய்வதாக அமைகிறது. இங்கு நினைப்பு என்னும் செயற்பாடு ஒருவரின் சுயத்தை மறைக்கின்றது. இருப்பினும் பிரசாரத்தின் நேர்க்கணியப்பட்ட நிலைகள் வில்லி, அரசியல், சமயம், ஒழுக்கக்கருத்துக்களை வலிதாக்கம் செய்யும். இன்று பிரசார உத்திகள் தீவிரமாக நெர்க்கணிப்புக்குள்ளாகப்பட்டு அதன் எல்லைகள் சட்டங்களினால் அழுத்தமாக வரையறுக்கப்பட வேண்டும். அரசு கண்காணிப்புக் களுக்கும், சட்ட வரையறைகளுக்கும் உள்ளாகி அறிவுசார் கருத்துக்களை, ஆக்கப்பாடான கருத்துக்களை பிரசாரம் வெளிக் கொள்கிறது. இது மனித இனத்தின் அறிவு விருத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றது. □□□

துயரிலூாறிய காலம்

துயரில் அலைக்கழியும்,
துரத்தீக்டத்தில் நூந்திருக்கும்
வாழ்விலான்றா வாய்த்தது?
வசந்தம் இலையுதிரும்
காலமியன ஆச்ச!
கனவுகளின் கோட்டையெல்லாம்
நனவினைல் ஒட்டை ஒழுக்கு
குடிசையாக்க!
“இப்படித்தான் போகும் எதிர்காலம்”
எனும் கனவு இப்படியேன் ஆச்ச?
இந்தப் பழவிலைவ?
மனதில் மலர்ந்த பசுமையெல்லாம்
பாலையாக்க!
எட்ட இருந்தபோது
ஜீவநதி—

த	.	ஜ
.	ெ	ெ
ய	த	த
ச	ா	ா
ல	ன	ன

சீர்த்த சுவர்க்கமைன
தொட்டுத் தடவுகையில்
நரகம் எனப்பீந்தது...என்
இதயத்தன் நாடுகளை பத்தடம்
அறுத்தது...என்
நூரையிரல் நாளத்தைக் கோபபெவ்கை
வெட்டிற்று.
சமக்கும் துயரும் தொடரும் நெருக்கடியும்
இமயமைன என்மேல் இடிந்தது!
“எதும் பிழையாய்ச்
செய்யான எனக்கிறைவன்”
என்றின்றும் நம்புகிறேன்.
பொய்-மெனனம் மாறி
உண்மை அணைப்பதென்று?
இதழ் 21

ஒரு சுதந்திர நாள்

நிர்மலன்

பாலைய விட்டெழு அலுப்பாயிருந்தது. முதல்நாள் படித்துவிட்டு வைத்த தாள்கள் காற்றில் பறந்து அறையெயங்கும் பரவி யிருந்தன.

ஜினதாஸ அங்கினும் உப்புஞம் நேற்றிரவே ஊர்களுக்குப் போய்விட்டனர் போல... பக்கத்து அறைகள் அமைதியாகக் கிடக்கின்றன. இன்று வியாழக் கிழமை, சுதந்திர தின விடுமுறை. இனி அவர்கள் வெள்ளிக்கிழமை 'வீலை' உத்து திங்கட்கிழமை காலையில் தான் மாத்தறையிலிருந்தும் பண்டாரவளையிலிருந்தும்; திரும்புவார்கள். விவர்களால் வாராந்தம் வீடுகளுக்குப் போய்வர முடிகிறதே! சென்ற வார இறுதி விடுமுறையில் ஊர்களுக்குப் போய்த் திங்கட்கிழமை காலையிற்கான் திரும்பியவர்கள், மீண்டும் புதன் மாலையில் ஊர்களுக்குப் புறப்பட்டு விட்டனரே!

'நானுறை ஆண்டுகளுக்கு மேலாக அந்நியரின் பிடியிலிருந்த எம்நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து!'.

முன் ணாலுள்ள கந்தசாமியரின் அறையிலுள்ள 'வீலையில் யாரோ சிஸர் சுதந்திர தினத்தைப் பற்றிக் கலந்துரையாடுவது காற்றில் மின்து வருகின்றது.

தலைமாட்டிலிருந்த 'எலாம்' மணிக்கூட்டை எட்டியுத்து நேரத்தைப் பார்த்தான். எட்டரை ஆகியிருந்தது. சுதந்திர தின வைபவம் ஒன்பது மணிக்குத்தான் ஆரம்ப மாகிறது போல...

சுதந்திர தினம், மகளிர் தினம், மே தினம்... போன்ற தினங்கள் எப்ப வருமென்று காத்திருந்து, பட்டுவேட்டி, சால்வை, பட்டுச் சேலை அணிந்து 'வீலை' நினையெத்தின் கமராவின் முன் குந்தியிருந்து, கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பழைய ஜீவநதி—

தகவல்களைக் கலந்துரையாடுகிறார்களே! இவனுக்கு வெறுப்பாயிருந்தது.

முகத்தைக் கழுவிக் கொண்டு வர 'எலைக்ரீக் கேற்றவில் தண்ணீர் கொதித்திருந்தது. 'பிளேன் ரீ'யைத் தயாரித்துக் குடித்தவன், முதல்நாள் வாங்கி வைத்திருந்த பாணில் துண்டென்றை எடுத்து வாழைப்பழுத்துடன் சாப்பிடத் தொடாங்கினான். பாண் சுவையற்று 'சப்பென்றிருந்தது. பாணை எடுத்து மூடி வைத்தான். வெளிக்கிட்டுப் போய் கைஷ்மி பவனில் சாப்பிட்டு தினங்குருவையும் வாங்கி வந்தால் நல்லது போவப்பட்டது. இப்போது போனால் மதிய உணவு தயாராயிராது. பதினொரு மணிபோலப் போனால் மத்தியானச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு வரலாம். வீணாய் வெளிக்கிட்டு அனையை வேண்டியதில்லை.

கந்தசாமியரின் அறைக்கதவு பூட்டப்படும் சத்தும் கேட்கிறது. மனுசன் சாப்பிடவோ பேப்பர் வாங்கவோ வெளியால் போகிறார் போல...

'அங்கின் எனக்கொரு தினங்குரல் வாங்கித் தாற்கங்களா' என்று கேட்டு காசைக் கொடுப்பாரா? வேண்டாம்! இந்த அறைக்கு இவன் வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றது. ஒருநாட்கூட முகங்கொடுத்துக் கைதைக்காத இந்த மனுசனுடன் கேவலம் ஒரு பேப்பருக்காய்க் கதைப்பதா!

வெனுக்கு முன்பு இதே அறையில் தங்கியிருந்த முல்லைத்தீவு இளைஞருளுவனுடன் கந்தசாமியர் நட்பாயிருந்தாராம். சனி, ஞாயிறுகளில் இருவரும் ஒன்றாய்ச் சமைத்துச் சாப்பிடுவார்களாம். அவன் அடிக்கடி கந்தசாமியரின் அறையிலிருந்து 'வீலை'கூடப் பார்ப்பானாம். புறக்கோட்டையில் சுற்றிவளைப்பொன்றில் அவனைக் கைதுசெய்தபோது, அவன் தனக்குப் பழக்கமானவர்களின் பெயர்களில் கந்தசாமியரின் பெயரையும் சொல்லப்போக, படையினர் கந்தசாமியரை இரண்டு நாட்களாய்த் தடுத்து வைத்திருந்தவர்களாம். அந்த இளைஞருள் இப்போது பூளை தடுப்பு முகாயில் இருக்கிறானாம். அடைப்பட்டு இரண்டு நாள் உள்ளுக்கிருந்த கந்தசாமியர் சிலநாட்களாய் அந்த இளைஞருளை ஏசித் திரிந்தாராம். அவருக்கிப்போ தமிழ் இளைஞருள்களுடன் கலதைக்கக்கூட விருப்பமில்லாது போயிற்றாம். கந்தசாமியர் கடைசி மகளின் சாமத்திய வீட்டுக்காய் ஊர் போவதாக ஜினதாஸ அங்கினிடமும் உப்புஞமும் சொல்லிவிட்டுப் போன ஒருநாள் மாலையில், இவனுடைய அறையிலிருந்து 'பியர்' அருந்தியபடி ஜினதாஸ அங்கினும் உப்புஞம் இவற்றைச் சொன்னார்கள்.

இவனின் பெற்றோர் சகோதரங்கள் தற்போது வன்னியில் வாழும் தகவல் கந்தசாமியருக்குத் தெரிந்திருக்குமோ? தெரிந்தால்தான் என்ன?

இரண்டு நாட்களுக்கு முன்பு இராணுவத்தினரும் பொலிசாரும் கிளைந்து நெறியிவளைப் பகுதியைச் சுற்றி வளைத்து வீடுகளில் தேடுதல் நடத்தினார்கள். அப்போது விவரங்களும் தங்களுடன் கூட்டிப்போக ஆயத்தப்படுத்த, ஜினதாஸ் அங்கினும் உப்புளும்தான் அவர்களுடன் கதைத்து விவரங்கள்.

கந்தசாமியர் தனது அலுவலக அடையாள அட்டையைக்காட்டி மழு ரஜயே நிதைரி என்று அவர்களுக்குச் சொன்னார். அரசு உத்தியோகத்தான் என்றால் என்ன தனியார்துறை உத்தியோகத்தான் என்றால் என்ன, படையினருக்கு எல்லோரும் தமிழர்கள்தானே! கந்தசாமியர் விவரங்களை விடுவிக் கச் சொல்லியிருந்தால் அவற்றை விவரங்களை விட்டுப் போயிருப் பார்க்கோ?

அறைக்குள் தொடர்ந்து முடங்கிக் கிடக்க அலுப்பாயிருந்தது. அறையினுள் ஒரே வெக்கையாடுமிருந்தது. விவரங்களுக்கு வியர்த்த தொழுகிறார். விவர் பகல் நேரங்களில் இந்த அறையில் கிருப்பது அபுர்வம். தினாமும் காலை ஏழு, ஏழாரக்கே பல்கலைக்கழகம் செல்வதற்காய் பல் ஏறிவிடுவான். காலையும் மதியமும் சாப்பாட்டை கன்ரீனிலேயே பார்த்துக்கொள்வான். மாலையில் ஓரிரண்டு வீடுகளில் 'பேர்சனல் கிளாஸ்' செய்து, கூக்கியில் பவனில் சாப்பிட்டு அறைக்குத் திரும்ப, கந்தசாமியரின் அறையிலிருந்து 'பிபிஸி' தமிழோசை முழங்கும். சனி, குாயிறுகளில் கூட விவர் அதிகம் அறையில் கிருப்ப நிலை. 'பேர்சனல் கிளாஸ்'களுடன் பொழுது போய்விடும்.

இராணுவ அணிவகுப்பு ஆரம்பமாகி விட்டது போல... கந்தசாமியரின் அறையிலிருந்து 'பாண்ட்' கிலை காற்றில் தவழ்ந்து வருகின்றது. கூடவே எதையோ தாளிக்கும் மணமும் வருகின்றது. கந்தசாமியர் கிள்ளைக்குச் சமைக்கிறார் போல. 'தம்பி உமக்குச் சாப்பாடு எப்படியென்று கேட்டாரென்றால் எப்படியிருக்கும்? ஆனால் அவர் கேட்க மாட்டார். 'முன்பு ஒரு தமிழ் கிளாக்குடன் தொடர்பு வைத்துப்பட்ட உபத்திரவும் போதாதா?' என நினைப்பார்.

கந்தசாமியரின் சொந்த ஊர்மானிப்பாய். பர்ட்சைகள் நினைக்களத்தில் ஜீவந்தி

பணிபூரிகிறார். அவருக்கு நான்கு பெண்பிள்ளைகள். வருடத்தில் ஒருத்தவை மட்டும் நான் அவர் ஊர்ப்பக்கம் போய் வருகிறார். வடபகுதிக் கான தறைவழிப் பாதை மூடப்பட்டுள்ள இக்காலத்தில் விமானத்தில்தான் ஊருக்குப் போய்வர வேண்டும். விமானத்தில் போய்வரும் பணத்திற்கு பிள்ளைகளுக்கு நங்கநட்டுச் செய்து போடலாமென்று கருதுகிறார். ஜினதாஸ் அங்கின் விவரங்களை விவரங்களைக்காருநாள் சொல்லியிருந்தார்.

கந்தசாமியரை நினைக்கப் பாவமாயிருக்கிறது. ஒரே நாட்டுக்குள் வாழும் மனைவி பிள்ளைகளை வருடத்தில் ஒரு தடவை மட்டும் தான் சந்திக்கிறாரே மலூசன்!

கந்தசாமியருக்காய்ப் பரிதாபப்படும் தன்னை நினைக்கவும் விவரங்களுக்குச் சிரிப்பாயிருந்தது. விவர் விட்டு விட்டுப் பல்கலைக்கழகத்தில் பயிலவென கொழும்புக்கு வந்து மூன்று வருடங்கள் உருண்டோடு விட்டன. ஒரு தரம் கூப்ப பெற்றோர் சகோதரங்களைச் சென்று சந்திக்க முடியவில்லை. யாழிப்பாணத்தில் அவர்களினிருந்தால் ஒருமாதிரி 'கிளியரன்ஸ்' எடுத்து விமானத்தில் சென்று அவர்களைப் பார்த்து வந்திருக்கலாம். ஆனால் வன்னிக்கென்றால் 'கிளியரன்ஸ்' எடுக்க விண்ணப்பித்த வட்டனேயே சந்தேகத்தில் வந்து பிழித்துக்கொண்டுபோய் அடைத்தது வைப்பர்களோ! விரிவுறையாளர்களின் வேலைவிறுந்தத்தால் பல்கலைக்கழகம் மூன்று மாதமாய் மூடப்பட்டுக் கிடந்தது. அக்காலங்களில் விவர் பல்கலைக்கழகத்திற்கும் போக முடியாமல், வன்னிக்குப் போய் பற்றோர் சகோதரங்களைச் சந்திக்கவும் இயலாமல் வீணே காலத்தைக் கழித்தான்.

"அன்பான கிளாஸை வாழ் மக்களே, இன்று எமது நாட்டின் சரித்திரத்தில் முக்கியமான நாள்..." ஜனாதி பதியின் சுதந்திரத்தின் உரையை யாரோ மொழி பெய்த்துக் கூறுவது அறைக்குள் வந்து விழுக்கிறது.

அடுத்த வாரம் சமர்ப்பிக்க வேண்டியிருந்த ஒப்படையினை எடுத்து விடையளிக்க முயற்சித்தான். முதலாம் வினாவை வாசித்து, வரிப்படத்தை வரைந்த விவர், அதில் விசைகளைக் குறித்தான். விதிகளைப் பயன்படுத்தி இலகுவாய்ச் சமைப்பாடுகளைப் பெறக்கூடிய தாயிருந்தது. ஆனால் அவற்றைச் சூருக்கி விடைகாலைவது சிரமமாயிருந்தது. எழுந்து பாயை விரித்துப் படுத்தான்.

கந்தசாமியரிடம் தினக் குறவுக்குச் சொல்லி விட்டிருந்தால் இப்போது வாசித்துக் கொண்டிருக்கலாம். போனால் போகின்றது என்று நினைத்து அவரின் பேப்பரை இரவல் வாங்கி வாசிப்போமா? சீ! அதில் என்னதான் பெரிதாய் இருக்கப் போகின்றது! ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கீசித்தலைவர் ஆகியோரின் சுதந்திரத்தின் தீழு 21

வாழ்த்துச் செய்திகள். வெள்ளவத்தையில் சுற்றிவளைப்பு - நாற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகள் கைது. கொட்டாஞ் சேணன் சுற்றிவளைப்பின் கைதானோரில் 38 பேர் தொடர்ந்தும் தடுத்து வைப்பு. கொழும்பில் பொளில் பதிவு நடை முறையில் மாற்றம் என்பன முதற்பக்கத்தில் இருக்கப் போகின்றன. சுதந்திரமும் தமிழ் மக்களும் என ஆசிரியர் தலையாங்கம் எழுதப்பட்டிருக்கலாம். உள்ளே இலங்கையின் தேசியக் கொழியின் வரலாறு. என்ற தலைப்பில் தேசியக் கொழியில் சீறுபான் மையினத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவமளிக்கப்பட வில்லையென யாராவது கட்டுரையெழுதி யிருக்கலாம்.

'ஜம்பரை'யும், 'ரீ-ஷேட்டையும் அணிந்து கொண்டு ஒழுங்கையால் காளி வீதியை நோக்கி நடக்கையில் வெய்யில் சுட்டெரித்தது. காலி வீதியின் இருமருங்கிளும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இராஜூவ வீரர்கள் சுமார் பத்து மீற்றர் தூரத்துக் கொருவராய் பரந்திருந்தனர். வீதியில் சன நடமாட்டம் வகுவாய்க் குறைந்திருந்தது. வெனுக்குப் பயமாயிருந்தது. சுதந்திர தின வைபவத்தில் கறந்து கொள்ளும் முக்கிய பிரமுகர்கள் இவ்வீதியால் தான் திரும்புவார்கள் போல்...

"இஹாலஹத யன் னே" இவன் நடக்கையில் இராஜூவ வீரனாருவன் கேட்டான். வெனுக்குத் திக்கென்றது.

"மம கடையட்ட யன் னே" குரல் நடுமொறுவது போனிருந்தது. உச்சரிப்பை வைத்து இவன் தமிழனன்பதைக் கண்டு பிடித்து விட்டானோ!

* ஜி தெந்ட்

அரை மணித்தியாலமாய் இவனது தேசிய அடையாள அட்டை, பொளில் பதிவுத் தண்டு, பல்கலைக்கழகப் பதிவுப் புத்தகம்

என்பவற்றைப் புரட்டுப் புரட்டு பார்த்து விசாரித்த இராஜூவ வீரன் என்ன நினைந்தானோ, இவனைப் போக அனுமதித்தான். தப்பியது போதும் போல இருந்தது. தமிழன் என்பதற்காக் நடுவீதியில் வெய்யிலில் மறித்து விசாரிக்கிறானே!

கைஷ்மி பவன் ஸுடப்பட்டுக் கிடந்தது. பக்கத்து ஹாட்வெயர் ஸ்ரோர்'சில் வேலை செய்யும் நியாஸ் இவனைக் கண்டு ஓடிவந்து முதல் நாளிரவு பொளில் பதிவைப் புதுப்பிக்காத காரணத்தால் கைஷ்மி பவனில் வேலை செய்யும் இளைஞர்களைப் பிடித்துக்கொண்டுபோய் பொளில் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக துயரத்துடன் சொன்னான்.

சங்கர், ரவி விஜயன், சரவணன்... என்று கைஷ்மி பவனில் வேலை செய்யும் மலையக இளைஞர்களை இவனிரவான். இரண்டு வருபங்களுக்கு மேனாய் இவர்கள் தானே இவனுக்கு இரவணைவு பரிமாறுவிறார்கள். வெறும் கடமைக்காய் உணவைப் பரிமாறாமல் நட்பாய், அன்பாய் பரிமாறும் அவர்களை இவனுக்குப் பிடிக்கும். இவர்களை எப்போது விடுவேப்பார்கள்? இனி இவர்கள் வருடக் கணக்காய் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் வாட நேருமோ ஒரே நாட்டில் வாழும் தமிழர்களை மட்டும் பதிவு செய்யும் பொளில் நடைமுறையை நினைக்க வெறுப்பாயிருந்தது.

பெரிய தேசியக் கொழியான் கற முன்னால் பறக்கவிட்டபை கல்கிகைப் பக்கமாய் சென்ற பல் ஒன்றினுள் இளைஞர், யுவதிகள் சிங்களப் பொய்பிளசப் பாடலோன்றை பாடியும் நடனமாடிக் கொண்டிருந்தனர். விடுமுறையை அனுபவிக்க ஓங்கோ சுற்றுளா செல்கிறார்கள் போல்...

இனிச் சாப்பாட்டுக்காய் கடைகளுக்கு அனைந்து தேவையில்லோமல் கைதாகிறதை விட. காலையில் சாப்பிட்டு யிச்சம் வைத்த பானைச் சாப்பிடுவது நல்லதென எண்ணியவனாய் அறையை நோக்கி நடந்தான்.

"சிங்களவர், தமிழர், முள்ளிம்கள் இனைந்து போராய் பெற்ற சுதந்திரம் நாட்டு மக்கள் அனைவருக்கு முரியுது."என ஜனாதிபதி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டதாய் கந்தசாமியரின் 'ரீவீ'யில் ஒளித்த செய்தியிருக்கை இவனின் காதுகளில் விழுந்தது! □□□

(அவன்ரேவிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சுவதேசச் சிறக்கைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கைத.)

ஜீவந்தியின் 25 ஆவது திதழ் சிறப்பு மற்றுக் கொழியின் வெளிவரவுள்ளது. அதில் பிரசுரிப்பதற்கு தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

எனது லெக்கியக் தம்



6

தி.ஞானசேகரன்

குடும்ப எனுடு பல்கலைக்கழகத்தில்...

எனது தாயாரின் பிறந்த கிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள வண்ணார்பண்ணை என்பதனை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்கும் திருமணம் 13 - 6 - 1935 ல் நடைபெற்றது. அவர்களது திருமண அழைப்பிதழை நான் இன்றும் பத்திரமாய் பாதுகாத்து வருகிறேன்.

திருமணம் நடைபெற்றபோது அம்மாவுக்கு வயது பதினாறு. பட்டினத்தில் பிறந்து வளர்ந்து வைத்தில்லராக கல்லூரியில் கல்விகற்ற அவர் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்தபோது, கிராமியச் சூழலில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. சந்தித்த மனிதர்கள் வித்தியாசமானவர்கள்.

யாழ்ப்பாணத்தில் அம்மா வாழ்ந்தது நாற்சாரம் வீடு. புழக்கத்திற்கு வசதியானது. ஆனால் ஜயாவின் வீடோ சிறியது. ஒரு குசினியும் ஓர் அறையுந்தான். அறைக்குச் சுவர் கிடையாது. பதிலாக நான்கு புறமும் நென்னோலைத் தட்டிகள்! எங்கள் சமூகத்தில் அந்தக் காலத்தில் திருமணமுறை வித்தியாசமானதாக இருந்தது. தாய் தந்தையர் ஒரு பெண் ஒனுக்கு மாப்பிள்ளை பார்த்து. இவர்தான் உனது கணவன் என்று நிச்சயம் பண்ணினால், பெண் கழுத்தை நீட்டவேண்டியதுதான். அப்படித் தான் அம்மா ஜயாவுக்குக் கழுத்தை நீட்டினார்! எனது மனைவியும் கூட அப்படித்தான்! பெண் பார்க்கும் படலம், பெண் ஸ்ரீனிசு சம்மதம் என் றெல்லாம் எதுவுமே கிடையாது. திருமணத்துக்கு முன் ஆனும் பெண் ஒனும் சந்திக்கவும் முடியாது. இந்த நடைமுறையை எட்டாம் நூற்றாண்டிலேயே ஜீவந்தி

திருநாவுக்கரசர் அழகாகப் பாடியுள்ளார். எத்தகைய அர்த்தம் பொதிந்த பாடல் அது!

மன்னம் அவனுக்கையை நாமங் கேட்டாள்

அர்த்தி யவளிருக்கும் வண்ணாக் கேட்டாள்

பின்னன யவனுக்கை ஆகூர் கேட்டாள்

பெயர்த்து மவனுக்கை பிச்சி யானாள்

அன்னனையைபு மத்தனைபு மன்றே நீத்தாள். அகங்காள்

அகிலத்தா ராசா ராதை

தன்னன மறந்தாள். தன்னாமங் கெட்டாள்.

தலைப்பட்டாள் நாங்கை தலைவன் தாளே!

அம்மா திருமணம் முடிந்து வந்த புதிதில் அறையின் ஒரு மூலையில் ஜந்தாறு பெரிய கடகங்களில் கடுகு இருப்பதைக் கண்டாராம். “ஏன் இவ்வளவு கடுகு?” என ஜயாவைக் கேட்டிருக்கிறார். ஜயா சிரித்துவிட்டுச் சொன்னாராம் ‘அது கடுகு அல்ல. அவ்வளவும் குருக்கன்’ என்று. அம்மாவே பிற்பட்ட காலத்தில் எனக்கு அதைச் சொன்னார்.

ஒன்றுமே அறியாத ஒரு வெகுளிப் பெண்ணாக ஜயாவிடம் வந்து, குருபத்தினியாகி, பழப்படியாகத் தன்னை வளர்த்து, ஈங்கள் நால் வருக்கு மட்டுமல்ல எங்கள் கிராமத்தவர்களுக்கும் “அம்மா”வாக வாழ்ந்து காட்டியவர் எனது தாயார். அவரை பட்டனத்து அம்மர் என்று தான் ஊரவர்கள் சொல்வார்கள். பட்டனத்திலிருந்து வந்ததால் அந்தக் காரணம் பெயர் அவருக்கு வந்து விட்டது.

வீட்டில் இவ்வளவு குருக்கன் எப்படி வந்தது?

ஜயா ஈவினை என்ற கிராமத்தின் பின்னையார் கோவில் அர்ச்சகர். அந்தக் கிராமத்த வர்கள் யாவருமே விவசாயிகள். விவசாயப் பொருட்களின் அறுவடையின் போது கோயிலுக்கென முதலிலே ஒரு பகுதியைக் கொண்டாற்று திட்டி 21

கொடுப்பார்கள். இது ஊர் வழிமை. குரக்கன், சாமை, பயறு எனத் தானிய வகைகளுக்கு எங்கள் வீட்டில் குறைவிருக்காது. அதே போன்று கிழங்கு வகைகள், காய்கறி வகைகள், வெங்காயம், மிளகாய் என அறுவடைக்காலங்களில் வீடு நிறைந்திருக்கும்.

கோயிலுக்கு தர்மகர்த்தா என யாரும் இல்லை. அரச்சகருக்குச் சம்பளமும் இல்லை. கோயிலுக்கென கொண்டு வந்து கொடுக்கப்படும் விவசாயப் பொருட்களையும் பூசைக்கென கிடைக்கும் அரச்சளைப் பணத்தையும் கொண்டுதான் குடும்பம் நடத்தவேண்டிய நினைமை. விவசாயப் பொருட்களைக் கொணர்ந்து கொடுப்பவர்களை ஜயா வெறும் கையோடு அனுப்ப மாட்டார். கோயில் பிரசாதம், மோதகம், வடை இப்படி ஏதாவது அவர்களது பெட்டிக்குள் போட்டு அனுப்புவார். இல்லாவிழும் திருவிழாக் காலங்களில் அல்லது விசேஷ பூசை நாட்களில் நினைவுவைத்திருந்து அவர்களைக் கவனிப்பார்.

கோயிலோடு சம்பந்தப்பட்ட வேலைகள் செய்வதற்கென எப்போதும் எங்கள் வீட்டிற்கு ஒர்தாறு பேராவது வந்து போவார்கள். அரசில் இஷ்க்க, மாவறுக்க, தேங்காய் துருவ, உழுந்து அரைக்க, விருகு கொத்த, வளவு கூட்ட என ஆட்கள் இருப்பார்கள். இவர்களில் எவ்வும் சம்பளத்திற்கு வேலை செய்வார்கள்லர். கோயிலில் கிடைக்கும் பொருட்களையே அம்மா இவாக்களுக்கும் கொடுப்பார். இவர்கள் ஏந்த நேரம் வீட்டுக்கு வந்தாலும் அம்மா உணவளிப்பார். தேநீர் கொடுத்து உபசரிப்பார்.

வீட்டில் பால் தேவைக்காக பசுக்கள் வளர்த்தோம். அவற்றைப் பராமரிப்பது, பால் கறப்படு எல்லாவற்றையுமே காலப் போக்கில் அம்மா பழகிக்கொண்டார். பகல் முழுவதும் பம்பரமாகச் சுழன்று வரும் அம்மா, இரவில் நிதித்திரைக்குச் செல்வதற்கும் வெகு நேரமாகிவிடும். பசுக்களுக்கு வைக்கோல் போட வேண்டும், பிண்ணைக்கு வைக்க வேண்டும். எங்கள் வீட்டு நாய் பய்பிக்கு சோரூ வைக்க வேண்டும், ஜயா வளர்க்கும் கிளிப் பிள்ளைகளுக்கு கூண்டுக்குள் போதியளவு உணவிருக்கிறதா என்று கவனிக்க வேண்டும், பட்டை கட்ட வேண்டும், இரவில் சில நாட்களில் 'விசர் நடேசன்' வீட்டுக்கு வந்து, "அம்மா பசிக்குது; ஏதேனும் இருக்கோ?" என்று கேட்பான். அவனுக்குக் கொடுக்கவென ஏதாவது தயாராக ஏடுத்து வைக்க வேண்டும்.. கியற்கையோடு ஒன்றிய கிராமத்து வாழ்க்கையின் அத்தனை பழமுறைகளுக்கும் அம்மா தன்னை பழக்கப்படுத்திக் கொண்டார்.

ஆவந்தி

"சதா மன்னைக் கிண்டுபவனுக்கு மன்னிருள் எத்தனை ரகஸ்யங்களும் மனங்களும் புதுமைகளும் மறைந்திருக்கும்; ஆனால் அவைகளைவிட மேனான ரகஸ்யங்களும் மனங்களும் புதுமைகளும் வாழ்க்கையில் மறைந்து விடக்கின்றன. ஓ! வாழ்வு எவ்வளவு அற்புதமானது..." என்று வியக்கிறார் இவன்கையர் கோன் தனது 'வெள்ளிப் பாதரசம்' என்ற சிறுகதையில், எத்தனையை அனுபவம் யிரிசின்ற வார்த்தைகள் இவை!

படுக்கைக்குப் போகுமுன் அம்மா கவாயி படத்துக்கு முன் அரைமணி நேரமாவது பிரார்த்தனை செய்வார். இலையோடு கிணிமையான குரலில் தேவாரம் பாடுவார். இறைவனிடம் கிரண்டு கை களையும் விரித்து உரத்த குரலில் இறைக்கவார். அம்மாவின் பிரார்த்தனைகளைக் கேட்டவாரே பின்னைகள் நாங்கள் உறங்கிப் போவோம்.

நான் திருமணம் முடித்த அன்று, அம்மா பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது என் மனைவி என்னிடம் கேட்டாள், "ஞன் மாமி இப்படி விம்முகிறார்" என்று.

"பின்னைகளின் நல்வாழ்வுக்காக இதுவரை காலமும் இறைவனிடம் வேண்டுதல் செய்தார். இப்போது மருமகனுக்கும் சேர்த்து வேண்டுதல் செய்கிறார்" என்றேன் நான்.

பிரார்த்தனைகள் எத்தனை வளிமையுடையவை பின்னைகளை வளர்ப்பதில், உருவாக்குவதில் அம்மாவின் பாங்கு அதிகமாக இருந்தது. ஜயாவிடம் எங்களுக்கு ஒரு பயங்களந்த மரியாதை இருந்தது. அதனால் அவருடன் நாங்கள் அதிகம் கதைப்பதில்லை. எங்களுடைய தேவைகளை யெல்லாம் அம்மாவிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொள்வோம்.

எங்கள் ஜயாவுக்கு விஷாகி வைத்தியம் செய்வதில் ஆர்வம் இருந்தது. அது நூர்ப்பான பல ஏடுகளையும் நூல்களைகளையும் அவர் வைத்திருந்தார். அதற்காக பல மூலிகைச் செழகளை அவர் வளர்த்துவந்தார். குப்பைமேனி, நன்னாரி, சிறுகுறிஞ்சா, சிந்தில், காக்கணாங் கொவ்வை, வீபுதிப்பச்சை, கரிசலாங்கன்னி இத்தனையை பெயர்கள்கொண்ட மூலிகைச் செழிகள் எல்லாம் எங்கள் வளவில் இருந்தன. இந்த மூலிகைச் செழிகளைக் கொண்டு அவர் பலவிதமான எண்ணைய் வகைகளைக் காய்ச்சவார். ஜயாவிடம் இந்த விஷவைத்திய முறைகளைக் கற்றுக்கொள்ள வணபதி என்ற பெயருடைய ஒரு சில்லைன் இருந்தான். விஷவைத்தியத்திற்கு யாராவது வந்து விட்டால் ஜயா கணபதியையும் உடனமூத்து கூட்டு 21

உதவிக்கு வைத்துக் கொள்வார். விஷவைத்தியத் திற்காக ஜயா பணம் ஏதும் பெற்றுக்கொள்ள மாட்டார். அதனை அவர் ஆத்மதிருப்திக்கான பொழுதுபோக்காகச் செய்துவந்தார். ஜயாவின் விஷ வைத்தியத்துக்கும் அம்மா பக்கப்பொக்காக இருப்பார். விஷவைத்திய எண்ணெய்கள் காய்ச் சுவது. அவற்றை விட்டதெடுப்பது, போத்தல்களில் ஊற்றி வைப்பது எல்லாம் அம்மா தான். கோவில் தொடர்பானவேலைகளில் மட்டுமின்றி ஜயாவின் சகல தொழிற்பாடுகளுக்கும் அம்மா உதவியாக இருந்தார்.

நான் “விஷவைத்தியம்” என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறேன். 1964ல் அந்தக்கதை வீரகேசரி யில் பிரசுரமாகியிருந்தது. ஜயாவின் விஷவைத்திய முறைகளை அதில் பதிவாக்கியிருந்தேன். கதை இதுதான்: தனது மகனுக்கு பாம்பு கடித்துவிட்டதாகப் பொய்யுரைத்து விஷவைத்தியரை தந்திரமாக ஒருவன் அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்றுவிட்டு அவரது வீட்டில் கொள்ளையமித்து விடுகிறான். இதனால் விரக்தியடைந்த வைத்தியர் அன்றிலிருந்து வைத்தியத்திற்கு வெளியே செல்வதைத் தவிர்த்துக் கொள்கிறார். சிலகாலத்தின் பின் தெருவோரத்தில் ஒருவன் பாம்புகடித்து உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கிறான் என்ற செய்தி அவருக்குக் கிடைத்தபோதும் அவர் அங்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்கிறார். பாம்பினால் கடி வாங்கியவன் இறந்துவிடுகிறான். அந்தோ பிரதாபம், பாம்பு கடித்து இறந்தவன் அவரது ஒரே மகன் தான் என்பதை அவர் அப்போது அறிந்திருக்கிறான்தான்.

இந்தக் கதையை பெரும் எதிர்பார்ப்புடன் நான் ஜயாவிடம் வாசிக்கக் கொடுத்தேன். பெரிதும் பாராட்டுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அந்தக் கதையின் கருத்தேயே பிழையிருக்கிறது என்று கூறிவிட்டார். வைத்தியிரிடம் வந்து விஷம் தீண்டியமை பற்றிக் கூறுபவனின் வார்த்தை களிலிருந்தும் அவனது நிலையிலிருந்தும் சில விடயங்களை வைத்தியரால் அறிந்துகொள்ள முடியுமாம். கடித்த பாம்பு ஏந்த வகையைச் சார்ந்தது. பாம்பு கடித்தவன் உயிர் பிழைப்பானா போன்ற விடயங்களை அவர் அறிந்துகொள்வார். அதனைத் “தூதுவன் குறி” என வாகடம் குறிக்கிறதாம். வைத்தியிரிடம் பொய்க்குறினால் அதுவும் அவருக்குத் தெரிந்துவிடும் என்றார் ஜயா.

எந்த ஒரு விடயத்தையும் பூரணமான தெளிவின்றி எழுத முற்படக் கூடாது என் பதை ஜயாவின் வார்த்தைகள் எனக்கு உணர்த்தின. நான் எழுத்துத் துறையில் கற்றுக்கொண்ட முதலாவது பாடம் இது.

ஜீவந்தி

எனக்கு ஒரு தங்கை இருந்தாள்; நேரே கிளையவள். ஸ்ரீதாம்பாள் என்பது அவனுடைய பெயர். இப்போது அமர்ராகி விட்டாள். அவளின் மேல் நான் அளவுகடந்த அன்பு வைத்திருந்தேன். சிறு வயதில் நாங்கள் சேர்ந்து விலையாடுவோம். அவள் பெரியவளாகியதும், வீட்டின் தலைமைகள் என்ற முறையில் அவளது திருமணத்தை நானே முன்னின்று செய்து வைத்தேன். திருமணத்தின் பின் அவளிடம் நான் ஒரு பெரும் மாற்றத்தை அவதானித்தேன். “அண்ணா, அண்ணா” என என்மேல் உயிரையே வைத்திருந்தவள். எதற்கெடுத்தாலும் என்னிடம் ஆலோசனை கேட்பவள். என் பின் னால் சுற்றி வெந்தவள் திலேரன அந்த அன்பை கணவன் மேல் செலுத்தத் தொடங்கினாள். எல்லாப் பெண்களும் அப்படித்தான் இருப்பார்கள். அது இயற்கை நியதி. அது தவறும் அல்ல. ஆனாலும் அவளது இந்த மாற்றம் எனது மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை வைத்து ஒரு சிறுகதை எழுதினேன். “ ஒரு சின்னப்பையன் அப்பாவா கிறான்” என்ற தலைப்பில் அமைந்த அந்தச் சிறுகதையை ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் பழுமுறையான உளமாற்றங்களைக் கருவாகக் கொண்டு எழுதியிருந்தேன். ஒரு பெண் முதனில் தனது தாய்தந்தையரிடமும் சகோதரர் களிடமும் அன்பைச் செலுத்துவாள். திருமணமான பின் அவளது அந்த அன்பு கணவனிடம் திரும்பி விடும். குழந்தை பிறந்துபின் குழந்தையின் பால் சென்றுவிடும் என்பதை அக்கதை விளக்குகிறது. சிறுவர்கள் விளையாடும் ‘அப்பா, அம்மா’ விளையாட்டின் மூலம் அக்கதைக்கு உருவம் கொடுத்தேன். அந்தக்கதையில் எங்களது வீட்டில் அம்மா வளர்த்த பப்பி நாடும் பாத்திரமாகி வருகிறது.

ஒரு சிறுவன் சொல்வதாக அமைந்த அந்தக் கதையின் கிறுநிப்பகுதி பின்வருமாறு அமைகிறது:- நான் விழுந்துவிட்டதைப் பார்த்ததும் அக்காவும் அந்தாலும் அஞ்சே ஓடுவருகிறார்கள்.

“தம்பிஸ் பாப்பா கிடைச் சிறகு நீ அதிலை தான் அன்பாயிருக்கவேணும். தம்பிஸ் பாப்பாவைத் தான் நீ முதனில் கவனிக்கவேணும். அதைக் கவனிச் சிறகுதான் என்னைக் கவனிக்கவேணும். பெம் பளையளைன்டால் அப்பிடித்தான். பாப்பா கிடைச் சிறகு புஞ்சலனவிடப் பாப்பாவிடந்தான் கூட அன்பாயிருப்பினம்.” நான் ராணியிடம் சொல்லுகிறேன்.

நான் சொல்லிறது ஒன்றும் அவனுக்கு விளாங்கவில்லை; முழுக்கிறாள்.

இதழ் 21

"கள்ளப்பயலே என்னடா சொன்னனி? உனக்கு திதிலை இருக்கிற மூனை படிப்பிலை இல்லை." என்று சொல்லிக் கொண்டு அக்கா என்னை மெதுவாகத் தூக்குகிறா. அக்காவும் அந்தானும் சிரிக்கிறார்கள்.

நான் ராணியை இழுத்துக்கொண்டு திரும்பவும் 'அப்பா அம்மா' விளையாட்டு விளையாடப் போகிறேன்.

பப்பி தூர்த்திலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது... நாங்கள் விளையாடுகிறோம்.

பொம்மை தமிழிப் பாப்பாவாகிறது.

ராணி அம்மாவாகிறாள்.

நான் அப்பாவாகிறேன்.

இக்கதை இளைஞரைக் காப்புதிக் கூட்டுத்தாபன கலை இலக்கியமன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசான வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.

எனது மூத்த தமிழின் பெயர் கெங்காதர ஜயர். இவர் எங்களது குத்தொழிலையே பார்த்துவருகிறார். ஆனால், அவர் ஒரு 'பொற் சிறையில் வாடும் புனிதர்' அல்லர். எங்கள் குலதெய்வத்திற்கு பூப்போடுகிறோம் என்ற மன்றியறவுடன் தனது தொழிலைச் செய்பவர். அறிவாற்றலால் தன்னை உயர்த்திக்கொண்டவர். வேத ஆகமங்களை சிறப்புறக்கற்று ஒரு பிரதம குருவாகத் திகழ்பவர். அதனால் கோயில் கும்பாபிஷேகம், கொடியேற்றம் திருவிழாக்கள், பாஸ்தாபனம் போன்ற கோயிற் சிரியைகளுக்கு அவர் வேண்டப்படுகிறார். சோதிடத்திலும் வல்லுனரான அவரைச் சுந்திப்பதற்கு யாழ் குடா நாட்டின் பலபகுதிகளிலிருந்தும் அவரது காரியால யுத்தில் தினமும் காலையைலிருந்து மாலைவரை பலர் காத்திருப்பர். பிறந்த குறிப்பு எழுத, பலன் பார்க்க, எண் சோதிடம் கணிக்க, திருமணப் பொருத்தம் பார்க்க, நல்ல நாள் நேரம் குறிக்க, கைரேஞ்சைச் சாத்திரம் பார்க்க, வீட்டுக்கு நிலையம் அமைக்க, என சுந்திக்க வருபவர்களின் தேவைகள் பலதற்பட்டனவாக இருக்கும். பிறந்த குறிப்பினை கணினி மூலம் கணித்துக்கொடுக்கும் அளவுக்கு அவரது தொழில்முறை விருத்தி கண்டிருக்கிறது. எவரிடத்திலும் தங்கியிருக்க வேண்டிய தேவை அவருக்கில்லை. தீதனை நான் ஏன் கீங்கு குறிப்பிடுகிறேன் என்றால், எந்தத் துறையானாலும் அறிவாற்றலால் தம்மை உயர்த்திக் கொண்டால் மற்றவர்களுக்குக் கைகட்டிச் சேவுக்கம் செய்யும் நிலைமை எவருக்கும் ஏற்படாது. இது இன்றைய

"பொற்சிலையில் வாடும் புனிதர் களுக்கு"ச் சமர்ப்பணம்!

எனது கடைசித் தமிழின் பெயர் சாமிநாத ஜயர். தற்போது இலங்கை வங்கி கந்தளாய் கிளையின் முகாமையாளராகக் கடமையாற்றுகிறார்.

எங்கள் ஜயா, அம்மா எங்களிடம் காட்டிய அன்பு, ஆதாரவு, அக்கறை, வழிநடத்தல் அவர்களது தியாகம் இவையெல்லாம் அழமட்டத்தினிருந்த எங்களை எவ்வாறு உயர்நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது! நாங்கள் வளர்ந்த குடும்பச் சூழல் எங்களது உருவாக்கத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் எல்லாம் எனது எழுத்துகை வாழ்க்கையின் பழநிலைகளாகி எனது இகைக்கியத்தடத்திலும் பதிவுகளாகின்றன.

'கட்டறுத்த பசுவும் ஒரு கன்றுக்குட்டியும் என்றாரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.' நாரீமணி ஒருத்தி தனது உடலமுக குறைந்து விடும் என்பதற்காக தான் பெற்ற குழந்தைக்குப் பால் கொடுக்காமல் தவிக்கவிடும் கருவினை இக்கதை எடுத்துக்கூறுகிறது. இதிலே எங்களது வளவு கூட்டும் கதிரி என்பவர் முக்கிய பாத்திரமாகிறாள். அவள் வளவு கூட்ட வரும் போது தனது பால்குடி மாறாத சிறுவனையும் கக்கத்தில் கிடூக்கி வருவாள். ஓரிடத்தில் அவனை இருத்தி விட்டுத் தனது வேலையைக் கவனிப்பாள். இந்தக்கதையில் எங்கள் அம்மா வளர்ந்த பசுமாடும் கன்றும் உபபாத்திரங்களாகின்றன. கதையின் இறுதிக்கட்டம் கிப்படி அமைகிறது'

பசியால் துடித்துப் புரண்டுகொண்டிருந்த நாரீமணியின் குழந்தை திண்ணணையின் ஒரத்திற்கு வந்துவிடுகிறது.

"ஐயோ, குழந்தை விழுப் போகிறதே!"

கதிரி ஓடிசென்று திண்ணணையின் நடுவிலே குழந்தையைக் கிடத்துவதற்காகத் தன் கிருக்கைகளாலும் அதைத் தூக்குகிறாள்.

"அம்...மா" குழந்தை அவளது முகத்தைப் பார்த்து வெம்புகிறது. குழந்தையைத் தன் நெஞ்சோடு அகைந்தபடி நிதைத்திலே உட்கார்ந்து விடுகிறாள் கதிரி. குழந்தை அவளது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக் கொண்டு முன்னுகிறது. தன் பிஞ்சக்கரங்களால் அவளது நெஞ்சை அணாந்து விறாண்டுகிறது. நெஞ்சை மறைத்துக் குறுக்குக் கட்டுக் கட்டியிருந்த அவளது சேலை அவிழ்ந்து விடுகிறது.

"அம்மா...ம் மா...அம்மா"

கதிரி தன்னை மறக்கிறாள்.

இதழ் 21

கதிரியின் மார்புக் காம்புகள் நனைந்து விடுகின்றன. மறுகணம் அந்தக் குழந்தை அவளது மார்பில் வாயை வைத்து உமியத்தொடங்குகிறது.

“கயோ கதிரி, மாடல்லோ கயித்தை அறுத்துக் கொண்டு கண்டுக்குப் பாலைக்குடுத்துப் போட்டோ” மாட்டுக் கொட்டிலே இருந்தபடியே அன்னம் மா பலமாகக் கூறுகிறாள். அவள் கூறுவதைக் கேட்கக் கூடிய நிலையில் கதிரி இருக்கவில்லை.

கல்யாணவிட்டிலிருந்து விட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த (குழந்தையின் தாய்) வசந்தி, இப்போது தனது ‘ஹான் பாக்கைத் திறந்து அதற்குளிருந்த கண்ணாடியில் முகத்தைப்பார்த்து, கலைந்திருந்த தனது அஸ்காரத்தைச் சரி செய்து கொள்கிறாள்.

இவ்வாறு முடிகிறது அந்தக் கதை.

எனது தந்தையாரே எனது ஆதர்ச புருஷர் என நான் முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன் அவரைப் பற்றி மேலும் சில விருஷயங்களை இங்கு கூற விழுமிகிறேன். அவர், நான் வாழ்நாளில் காணாத ஒரு விந்தையான மனிதர். ஒருபோதும் அவர் பொய் பேசியதை நான் காணவில்லை, செல்வம் சேர்ப்பதில் அவர் ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. சொன்னசொல் தவறாதவர். பிறரை ஏமாற்றாதவர். ஏந்த நேரமும் தெய்வசிற்றை யட்டனேயே வாழ்ந்த பரம சாது. பிற்நோக்க் கூடாது என்ற சிற்றனையுடையவர். சர் வஜனாங்களும் சுகத்துடன் வாழுவேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வாழ்ந்தவர்.

எனது சிறுவயதில் அவரைப்பற்றி எனது மனதிலே பதிந்த சம்பவம் ஒன்றினை இங்கு குறிப்பிடுகிறேன்.

சுவினையில் ‘புதுவளவு’ என்ற பகுதியில் தெய்வச்சுதிநிறைந்த ஒரு ஏழை விவசாயி இருந்தார். துரையப்பா என்பது அவருடைய பெயர். தினமும் காலையும் மாலையும் சுவினைப் பிள்ளையார்

கோயிலுக்கு வந்து தொண்டுகள் செய்வார். அவருக்குத் திருமணமாகமல் வீட்டிலே ஒரு மகள் முதிர்கள் னியாக இருந்தாள். வறுகை காரணமாகவே நீண்டகாலமாக அவளுக்குத் திருமணம் நடைபெறவில்லை. இதனை அறிந்த அவரது உறவினர் ஒருவர் பத்தாயிரம் ரூபாவை (அந்தக் காலத்தில் அதன் மதிப்பு அதிகம்) மனாயாவிலிருந்து அனுப்பி வைத்தார். ஆனால் அந்தப் பக்தரோ அந்தப் பணத்தை எனது தந்தையிடம் கொடுத்து கோவிலுக்கு ஒரு மணிக்கண்டு(அசையாமணி) கோபுரம் கட்டுவதற்கு அந்தப் பணத்தை உபயோகிக்கும்படி கூறிவிட்டார். “ஒரு குமர் கரை சேருவதற்கு அனுப்பப்பட்ட பணத்தை மணிக்கண்டுக் கோபுரம் கட்டுவதற்கு துரையப்பா கொண்டு வந்து கொடுத்துவிட்டானே.. இனி எப்படி அந்தக் குமர் கரைசேரப் போகிறார்”; என எனது அம்மாவிடம் கூறிக் கலங்கினார் ஜயா. அன்று அவரால் சாப்பிட முடியவில்லை. நித்திரை வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார்.

பக்தரோ மணிக்கண்டுக் கோபுரம் கட்டுவதில் பிழவாதமாக இருந்தார். பின்னர் எப்படியோ அந்தப் பக்தருக்கு ஊரவர் பலரைக் கொண்டு புத்தி சொல்ல வைத்து அந்தப் பணத்தை அவரிடமே திருப்புக் கொடுத்துவிட்டார் ஜயா.

தான் பூசை செய்யும் இறைவனின் கோயில் முன் னேரற்றத்தைவிட ஒரு குமர் கரைசேர்வதே முக்கியமென நினைத்துச் செயற்பட்ட எனது தந்தையின் உள்ளம் ஒரு பெருங்கோயிலாக எனக்குத் தெரிந்தது...

தன்னுடன் தொடர்புடைய எந்தவாரு செயற்பாடும், தனக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், பிறருக்குத் துன்பத்தையோ பாதிப்பலையோ ஏற்படுத்தக் கூடாது என்பதில் ஜயா எப்போதுமே கவனமாக இருந்தார். நான் அவரிடம் கற்றுக் கொண்ட பெரிய பாடம் இது.

(இனி அடுத்த இதழில்)

ஜீவந்தி சந்தா விபரம்

தனிப்பிரதி - 60/=	ஆண் பூச்சந்தா - 1000/= சிவனிராம - \$ 35 U.S
மணியோட்டரை அல்வாய் தபால் நிலையத்தில் மாற்றக்கூடியதாக அனுப்பி வேண்டிய பெயர்/முகவரி	

K .Bharaneetharan

Kalaiaham

Alvai North west, Alvai.

வங்கி மூலம் சந்தா செலுத்த விரும்புவோர்

K .Bharaneetharan

Hatton National Bank - Nelliady Branch

A/CNo.118-00-02-0945701-1

மலை

ந.சுந்தியபாலன்

அத்தியாயம் 2

கட்டறுக்கும் மனீத இதயம்
கொட்டும் அழுதம் இத்தனை இனீதா
தன்னைக் கட்டுவன் தருகிற அழுதம்
தனைகள் அறுந்திடும் அற்புத மருந்தோ?

வழுமை போல அதிகாலை நால்கரை மணிக்கல்லாம் எழுந்து விட்டாள் ராஜநாயகி.

அந்த நாற்சார் வீட்டின் எதிர்ப்புறத்தில் புதிதாகக் குழவுந்திருக்கும் சதானாந்தன் தமயந்தி தம்பதியினருக்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் மின்விளக்கு எரிந்தபடியிருந்தது.

“அவைவயனும் வெள்ளனவே எழும் பீற்றினும் போல...” எனத்தனைக்குள் சொல்லியபடி தனத அன்றாடக் காரியங்களில் இராங்கினாள்.

நேற்றுக் காலை அவர்கள் அந்த வீட்டுக்குக் குழவுந்த போது நடந்த சம்பவங்கள் அவளது மனசில் நிழலாடன. முன் முற்றத்தைப் பெருக்கிய படியே அந்த நினைவுகளுக்கு உட்பட்ட அவளது உத்திடல் அவளையும் மீறி ஒரு புன்னைக் கோண்றியது.

“சரியான வித்தியாசமான சனங்கள் தான்...” என்று அவள் வாய் முழுமூன்றத்தது.

வீட்டில் அந்தத் தம்பதிகளைக் குடியிருத்து வதற்கான ஒழுங்குகளை அன்னம் மாயியே முன்னின்று மேற்கொண்டாள்.

ராஜநாயகியின் விருப்பப்படியே அந்த வீட்டின் வைப் புறப்பகுதியின் இரண்டு அறைகளையும் சமயலை மற்றும் குளியலைப்பிளையும் கொண்ட பகுதியை தலை மறைப்பாக அடைப்பித்தாள் மாயி. தனது தந்தை சண்முகநாதன், முன்யோசனையோடு ஏற்படுத்தியிருந்த வீட்டோடு இணைந்த குளியலை வசதி இந்த ஏற்பாடுகளுக்கு சரியாகப் பொருந்தி வந்தது. ராஜநாயகிக்கும் திருப்தியளித்து.

நேற்று ஒரு புதன் கிழமையாக அமைந்து மாயிக்கும் நிறைவாயிருந்தது. “அது தான் நல்லது புதன்கிழமை நிறைஞ்ச நாள் இன்னடைக்குக் குடி ஜீவந்தி—

வாறுது தான் பொருந்தம்” என்றாள்.

வாசலில் வந்து நின்ற காரினிருந்து, சதானாந்தனே முதலில் இறங்கினான்.

உயரமான அவளது தோற்றமும் திட்மான உடலமைப்பும் ராஜநாயகியைச் சுற்றே வியப்படைய வைத்தது.

“இதென் ன உயரம்...” என்று தன்னுள் எண்ணிக் கொண்டாள்.

அவளது தகப்பனாரோ அண்ணன்களான ராஜநாந்தனோ ராஜநாயகமோ நடுத்தர உயரம் கொண்டவர் தான். உடலமைப்பும் மிகச் சாதாரண மானது தான்.

பளிச்சென்ற சிரிப்புடன் காரினிருந்து இறங்கிய சதானாந்தனைத் தொடர்ந்து இறங்கிய தமயந்தி இன்னுமாரு வியப்பாய் விளங்கினாள்.

அவளது மார்பளவு உயரத்துடனும் மிக அழகான உடலமைப்புடனும் காணப்பட்ட அவள், முகம் மரஸ்ந்த சிரிப்புடன் அவளைப் பின் தொடர்ந்தாள். கண்களாலும் ஒரு பெண்ணால் சிரிக்க முடியும் என உணர்த்துவிற்கவாய் உள்ளே நுழைந்த அவள், வேளைக்கே நாயகியின் வீட்டுக்கு வந்து, விவர்களுக்கென காத்திருந்த அன்னம் மாயியின் கைகளை அண்டுன் பற்றிக் கொண்டபடியே,

“மாயி வேளைக்கே வந்திடங்கள் போல... என்றாள். சிரித்தபடி, ஒரு சிறுப்பிழுடையையதைப் போல அவளது குரல் இனிலையாயிருந்தது.

“இவதானே நாயகி அக்கா...?” என்று கேட்டபடி அவளிடம் வந்தாள். “சொல்லுறைண்டு குறை நினைக்காதோகோ, அன்னம் மாயி நாயகி யெண்டு உங்களைப் பற்றிச் சொல்லேக்குள்ள நான் கொஞ்சம் வயதான ஆளைத் தான் கற்பனை

பண்ணியிருந்தன். ஆனா நீங்கள் நல்ல இளமையா வழவாயிருக்கிறீங்கள் அக்கா...” என்று அன்புடன் அவளைத் தழுவிக் கொண்டாள்.

நாயகி இதை எதிர்பார்க்கவில்லை. மிகவும் சங்கப்பட்டாள். முன்பின் தெரியாத ஆக்களைண்ட கூச்சமில்லாமல் என்ன இந்தப் பெட்டை.... வந்த உடன கட்டுப்பிழக்குது” என மனம் சுருங்கினாள்.

என்றாலும் சமாளித்துக் கொண்டு, “உள்ளுக்க வாங்கோ” என்றாள்.

“மாமி, இவையளோட கறுதச்சுக் கொண்டு ரூங்கோ நான் தேத்தண்ணி கொண்டு வாறன்” என அடுக்கனைக்குள் நுழைந் தாள் நாயகி.

“பெரியம்மா எங்க இருக்கிறா” என்று கேட்ட படி, தான் கொண்டு வந்திருந்த பயணப் பையொன்றைத் திறந்து, பெரிய ஒரு பொதியை வெளியே எடுத்தாள் தமயந்தி.

“அவ்வின்ற அறை எதிர்ப்பக்கமா இருக்கு, வாருங்கோ பின்னா...” என்றபடி எழுந்தாள் அன்னம் மாமி.

ராஜநாயகியின் அம்மா பராசக்தி, சக்கர நாற்காலியோன்றில், குளித்து உடைமாற்றி நீறிட்ட நெற்றியோடு அவளது அறையில் அமைதியாய் அமர்ந்திருந்தாள். வழுமை போல அவளது கருமங் களை வேளைக்கே கவனித்து விட்டுத்தான் ராஜ நாயகியும் மகேசும் மற்றைய காரியங்களில் இறங்கியிருந்தார்கள்.

திடீரென அன்னம் மாமியுடன் தமயந்தியும் அவளைத் தொடர்ந்து சதாநந்தனும் தனது அறையில் நுழைவார்களைனப் பராசக்தி எதிர் பார்த்திருக்கவில்லை. மெல்லிய சிரிப்போடு அவளருகே சென்ற தமயந்தி, “நாங்கள் ஆரெண்டு பெரியம்மாவுக்குத் தெரியுமோ...” என்று கேட்டபடி அவளது பாரிசவாதத் தினால் சோர்ந்து கிடந்த கையினைத் தனது கைகளுக்குள் அடக்கிக் கொண்டு அருகிலிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள். “ஓமோம் அவவுக்கு எல்லாம் சொல்லியிருக்கு. இப்பிடி நீங்கள் குடவாரீங்களைண்டு அவவுக்கு நல்ல சந் தோறும். வீடு கல கலப்பாயிருக்குமாம் நாயகிக்கும் துணையாயிருப்பியன் எண்டு அவவுக்குப் பெரிய ஆறுதல்...” என்றாள் அன்னம் மாமி.

அங்கோடு ஆதரத்தோடும் அவளை எழுந்து தழுவிக் கொண்டாள் தமயந்தி.

ஏதும் பேசத் தோன்றாதவளாய் தமயந்தியின் கைகளை முத்தமிட்ட பராசக்திக்கு அழுகை பொருகியது. நீண்டகாலமாய் இழுந்திருந்த ஏதோ ஜிவந்தி

ஒன்றை மீண்டும் பெற்றுக் கொண்டவள் போல தமயந்தியின் தலையைத் தடவினாள்.

அன்னம்மாபிங்கும் கண்கள் பணித்தன. ஒரு காலத்தில் ஒரு அரசி போல வாழ்ந்திருந்த பராசக்தியின் நிலையை எண்ணித் துக்கம்



கொண்டாள் அவள். தேநீர் அருந்த எல்லோரு மாக முன் மண்டபத்துக்கு வந்தபோது, அடுப்படியில் நின்றிருந்த ராஜநாயகி யிடம் சென்ற அன்னம் மாமி, ‘இண்டைக்கு நானும் நல்லதாயிருக்குது. அதுகளும் குடவந்த புதுச்... மத்தியானம் எங்களிட்ட சாப்பிட்டுமென் எல்லாருக்குமாச்சேத்து அரிசியைப் போடு நாயகி’ என்று கூறினாள். ராஜநாயகி இதை எதிர்பார்க்கவில்லை புதிதாக வந்தவர்களுடன் திடுப்பென்று மிகவும் சுகமாய்ப் பழகுவதென்பதை அவளால் முதலில் ஜீரணிக்க முடியவில்லை. அவளது குடும்பத்தில் தீற்கு முன்னர் நெருங்கிய உறவினர்களுடன் கூட இப்படியான சௌஜன்ய பாவம் நிலையித்தில்லை எல்லாவற்றிலும் ‘ஒரு கணக்காக’ இருக்கிற போக்கையே சன்முகநாதன் அனுசரித்து வந்திருக்கிறார். அவரது நேர் வாரிசான நாயகியால் அன்னம் மாமியின் ஆலோசனையை முக மன்றச்சியுடன் வரவேற்க முடியவில்லை. அவளது எண்ண ஓட்டத்தைப்பிரித்து கொண்ட அன்னம்மாபி, ‘ஒன்றுக்கும் யோசியாத பின்னை இனி இனி ஒண்டா

இருக்கவோ ஆக்கன் அன்பாய் வெளிப்படையாய் இருந்தால்தான் ஆக்களுக்கு ஆக்கள் பிழிக்கும் அப்பத்தான் சந்தோஷமாய் இருக்கலாம். நாங்களும் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாற வேணும் கண்டியோ...” என முடிவாகச் சொல்லினிட்டு வெளியே வந்து விட்டாள் தேர்நீரும் மிக்ஷருமாக வந்து கொண்டிருந்த நாயகியிடம் ஒழிச் சென்று “இஞ்சு தாங்கோ அக்கா நான் கொண்டுவாறன்...” என்ற பால் அவற்றை வாங்கிக் கொண்டாள் தமயந்தி

தேர்நீர் அருந்திக் கொண்டிருக்கும் போதே, “பெரியம்மா எப்பவும் அறைக்குள்ளதான் கிருபாவோ, கிப்ப வந்து எங்களோட இருக்கட்டுமென...” என தமயந்தி யோசனை தெரிவித்த போது எல்லோருக்குமே அது சரியனப்பட்டது.

தானாகவே போய் பராசக்தியின் சக்கர நாற்காலிகயைப் பக்குவமாக அந்த மண்பத்துக்குள் கொண்டு வந்தான் சதாநந்தன்.

பராசக்தியின் முகம் மலர்ந்து போயிற்று “அச்சா... தீவிலைந்து எங்களெல்லாரோடையும் இருந்து கலைபுங்கோ... என்ன பெரியம்மா...” என ஒரு கழந்தையிடம் சொல்வது போல சொன்னாள் தமயந்தி எல்லோருக்குமே சந்தோஷமாயிருந்தது.

இறுகிப்போன முகத்துடன் யாருடனுமே கலகல்பாய்ப்பேசாமல் மௌனத்தில் ஆழந்திருக்கிற தனது மகள் ராஜநாயகி கலகல்பாய்ப்பேசிய பால் சமையனில் ஈடுபட்டிருப்பதை சந்தோஷமாய்ப்பார்த்தபடியிருந்தாள் பராசக்தி.

அர்த்த சூர்வமான ஒரு பார்வையோடு அவளை அனுகிய அன்னம் மாமியிடம், “இரு அச்சாப்பிள்ளை மச்சாள் இந்தத் தமயந்தி” என்றாள்.

‘உண்மை தான்’ என்பது போல் மௌனமாய்த் தலையைச்த்தாள் அன்னம் மாபி.

வழக்கமாக வெகுவிரைவாகவே கூட்டி முழந்துவிடுகிற நாயகி அரைவாசித் தொலைவுக் கேளும் கூட்டிமுதிக் காமல் நிதானமாய் நிற்பதைப் புதினம் போல் பார்த்துவிட்டுப் போனாள் மகேள்

“இஞ்சு விடுங்கோ அக்கா நான் கூட்டிறன் மிச்சுத்தை...” என்றபடி நாயகியிடமிருந்து விளக்கு மாற்றை வாங்க எத்தனித்தாள் தமயந்தி.

“இல்லையில்லை பரவாயில்லை நானே கூட்டிறன்...” என்றபடி தொடர்ந்தவளிடமிருந்து பிழவாதமாய் விளக்குமாற்றை வாங்கிய தமயந்தி விரைவாகக் கூட்டளானாள்.

(மழை தொடரும்)

உன்னைப் பஞ்சி

நான் எழுதும் திறுத்திக் கஷ்டதை

எப்படியோ மீண்டும் மீண்டுமாய்
உன்னை நினைக்கத் தூண்டும் வாழ்க்கை!
நான் நினைக்க மறுத்தாலும்
ஏதோவொன்றின் பொறியில் இருந்து
முண்டு யிளாசீ வளர்கிறாய்

எனது கண்களில் குத்தி இறங்கி
வலிகளைத் தந்துவிட்டுப்
புன்னைக்கிறாய்
நானே என்னில் கோபப்பட்டும்
உன்னை எறிந்து விட முடியாத
துக்கத்தில்

எதையுமே விட்டு வைக்காமல்
யோசித்துத் தொலையும் மனதில்
உனது சுலுக்களில்
தேவூகித் ததும்பும் கண்ணீரில்
உன் முகம் தான் தோகிறது.
ஆவந்தி—



த
·
அ
ஜ
ந
த
க
ம
ா
ர்

உன்னை வேறொருவன் நிறைத்துவிடப்
போகும் வாழ்வில்
உன்னை என்னை விட்டு
எறியாது இருக்கும் தீரோகத்திற்கு
நான் என்ன செய்வது?

.....
உன்னைப் பற்றி நான் எழுதும்
இழுதிக் கவிதையாய் இது இருக்கட்டும்.

கெளிராவ ஸ்ரைன் செய்துள்ள வஸுபூரீஸயர்ப்பு

சோ.பத்மநாதன்

‘பட்டுப்புச்சியின் பின்னுகை போலும்’ என்பது கெளிராவ ஸ்ரைன்ஹா ஆங்கிலம் வழி தமிழக்குக் கொண்டு ந்திருக்கும் கவிதைகளின் நொகுப்பு. ஈழநாட்டவர் புனைந்த ஆங்கிலக் கவிதைகளினாதும், மற்றும் பலன்தீனாக கவிதைகள், ஆபிரிக்க, ரஷ்ய, இந்திய, அமெரிக்கக் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார் என்ஹைனா.

ஸ்ரைன்ஹாவின் வாசிப்புப்பரப்பு பிரயிப் பூட்டுவது. கவிதையின் மீது கொண்ட காதலால் நிறையவே தேழப் படித்திருக்கிறார். பண்ணாமத்துக் கவிராயர், திரு. D.A. வேவேறுஞ். திருமதி N.D. ஜயசிங்கு முதலிய நல்லாசிரியர்கள் வழிகாட்டல் ஸ்ரைன்ஹாவுக்கு உதவியிருக்கிறது. அவருடைய தெரிவு. அவர் ஈடுபாடுகள், அக்கறைகள் சார்புகளைச் சுட்டி நிற்கிறது. போர்கொண்டுத் தாவுமும் அது விட்டுசேன்றுள்ள வடுக்கங்களும் வளியும் உணரப் படும் ஒரு காலத்தில், அல்லறப்படாற்றாது அழுவோ ரோடு சேர்ந்தமும் உள்ளம் வாய்த்த ஒருவர் கவிகுராக - பெண் ணாக - இருப்பது ஆறுதல் தருகிறது.

இத்தொகுதியின் முதற்பகுதி ஈழத்துக் கவிதைகள். அவற்றுள் கணிசமானவை போர் ஏற்படுத்திய அவைத்தைச் சொல்பவை. நிமிஸ் சோமரத்ந, பளில் பெர்னாண்டோ ஆகியோர் இனவெறி பிழித்தவர்களை ஆவேசமாகத் தாக்குகின்றனர். இந்நாடு கண்ட மிகக்கொடிய இனக்கலவும் குறித்து, இருவருமே குற்ற உணர்வு கொண்டுள்ளனர். சிங்கள இனத்தில் இத்தகைய நீதிமான்கள் இருப்பதொன்றே சிறுணிடு போன தேசத்தின் எதிர்காலம் குறித்த ஒரு நேரான (positive) அம்சம்.

கமலா விஜயரத்ந குறிப்பிடத்தக்க பெண்களி ஈழப்போரில் பெண்களுக்கேற்பட்ட பாதிப்பை முதன்மைப்படுத்தியவர். மகனை இழந்த தாய். கணவனை இழந்த மனைவி போன் ரோர் கோணத்திருந்து போரைப் பார்ப்பவர் அவர். இத்தொகுதியில் இடம்பெறாத கமலாவின் கவிதை ஜீவநதி

ஒன்று ‘வெள்ளைச் சேலை’. செத்த வீட்டுக்குப் போய் வந்த ஒரு பெண், வெள்ளைச் சேலையைத் திரும்ப அலுமாரியுள் வைக்கப் போனவள். “வெளியே - கொடியில் கூட்க்கட்டும்; நானை தேவைப்படலாம்!” என்று தயங்குவதாகக் காட்டுவதன் மூலம் கலாபூர்வமாக ஒரு செய்தியைச் சொல்கிறார் கமலா.

“அந்த ஒற்றையாட்பாதையில்...” என்ற கவிதையிலும் களப்பலியாகிய ஒரு படைவீரனது சடலம் வந்திருக்கிறது திறக்க முடியாதபடி. அவனுடைய அன்னையும் தங்கையும் சோகத்தில். சகாக்கள் தாங்கள் கடமை முழந்தது என விடைபெறுகிறார்கள். ஆனால், பக்கத்து வீட்டில் கிறிக்கெற்ற நேர்முக வர்ணனைண்; கொக்கோலா பருகுகிறார்கள். இன்னொரு வீட்டில் நிச்சயதார்த்தம்; பாடங்கள் ஒனிக்கின்றன. மெழுகுவர்த்திச் சுடர் அசைக்கிறது.

“வெளிச்சம் நிழலுக்குள் அமிழ்க்கிறது
மக்கள் வெறுமனோ வர்து - உன்
சவப்பட்டினைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்
குரியன் மறைவதற்கிடையில்
அவர்கள்
உன்னைப் புதைத்துவிட்டுத் திரும்புவா”
(பக். 44)

இது கமலா காட்டும் யதார்த்தம்; சோகம்.

சொந்த மண்ணை இழந்து அகதியான பலன்தீனியர்களின் துயரத்தை எல்லாக் கவிஞர்களுடைமே பாடியுள்ளார்கள்.

“உன் புனித மன்னில்
நானிருக்கிறேன். பலன்தீனமே!
சின்னப்பனித்துளியில்
சினிஸ்ப்புட்டும் உன்கதகதப்பில்
உன் சோலலகளில்
உன் படர்ந்த திராட்சைக் கொடிகளில்...
நானிருக்கிறேன்”

- மலர்மூத் தாவிஷி (பக். 63)
பழைய ஜெருசாலத்தின் வீதியைக் கடக்கும் பலன்தீனியன் அலருகிறான்.

‘முன்னாம் இங்கொரு தேசம் இருந்தது...
 ஓர் இருண்ட இரவில்
 இவ்விள்ளங்களின் நிமுனிலூடு
 எவ்வகுந்த தெரியாது.
 ஒரு வெறுந்தயாம் நடையிட்டது
 அரக்கக்கைகள் அல்லில்லங்களைப்
 பிரோங்கியியறிந்தன...’

- மற்றும் தர்லிங்பக்.64)

தம் சொந்த நிலத்தை, வீடுகளை, வயக்களை மீந்தவர்கள் தயார்ம் மிகக் கொடியது. இன்றும் எம்நாட்டில், இடம்பெயர்ந்த நிலையில் இருபது ஆண்டுகளுக்கு மேல் வாழும் மக்கள் இருக்கிறார்கள்.

பலஸ் தீனியக் கவிஞர்களின் பாட்டில் நம்பிக்கை இருக்கிறது. விடுதலைப் போரை அது உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

‘நீ நம் ஸந்தங்களில் வாழ்கிறாய்...
 உன் மைதானங்களில்
 நாம் மீண்டும் சந்தப்போம்
 முழந்தானிட்டு நாம் முத்தமிடுகிறோம்
 உன் மலைகளை
 உன் மலைகளை
 உன் கழுாங்கற்களை !’

- அடு ஈல்மா(பக்.50)

பிறநாட்டுக் கவிதைகள் என்ற பகுதியில், ஆயிரிக்க. இந்திய, ரஷ்ய, மற்றும் ஆதிவாசிகள் கவிதைகளை எழுதைவூரா மொழிபெயர்த்துத் தந்துள்ளார். நாஜிவதை முகாயிலிருந்த பேரரியாப் பிள்ளைகள் புனைந்த இரு கவிதைகள் கூட தீவிழுள்ளன. அதில் ஒன்றை - பறவையின் பாட்டை - பார்க்கலாப:

‘...காலைப்புறவில் ஒளி புமியை
 ஊருவுக்கயில்
 கருங்குருவி புதர்மேவிருந்து பாடுகையில்
 நான்றிகிறேன்
 வாழ்தல் எத்துணை அற்புதமென்று
 அழகின் திலையில்
 உங்கள் ஹிருதயங்கள் திரும்புக
 எப்போதாவது தோப்புவழியில் நடந்து
 ஞாபகங்களின் மலர்மாலை ஒன்றை
 ஆங்கே நெய்து திரும்புக
 கண்ணர் கண்மறைந்தல்
 ஜீவித்திருப்பது எத்துணை அற்புதமென்று
 நீங்களும் அறிவீர் !’ (பக்.90)

மயிர் கொட்டுகள் போல (யூதர்கள்) பொசுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும், ஒரு பிள்ளை

‘...யிர்வாழ்தல் அற்புதமானது’ என்று பேசுகிறது. ஹிட்டிலின் காலழியில் கிடந்த கரோப்பா வரை போக வேண்டியதில்லை. சென்ற ஆண்டு போர் முடியும் கட்டத்தில், வண்ணியில் சீக்குண்ட பொது மக்கள் கூட ‘வாழ்தல் அற்புதம்’ என்று கருதிய முடியால் தான் முப்பதாயிரவர் போக - மீண்டும் வந்திருக்கிறார்கள்.

பஞ்சாபிப் பெண்கவியாகிய அம்ருதா பரிதும் எழுதிய ‘அறிவிப்பு’ என்ற கவிதை தீவ்தாகுதியின் உச்சம். பெண்ணால் மட்டுமே பாடக்கூடிய ஓர் அருபவத்தைக் கலையாக்கியுள்ளார் அம்ருதா. கருவறுவதும், கருவைச் சுமக்கும் போதும் உடலில் மட்டுமல்ல. உள்ளத்திலும் ஏற்படும் சினிர்ப்பும் உயிரோட்டமுள்ள கவிதையாகியுள்ளது. ஆரம்பம் கிடு:

‘நீங்க் நினை மிதந்தது;
 கருவென்றாலும் கிள்ளாத் தன்னி
 நிலவருந்தனேன் நான்;
 என் ரத்தக்குழாய்கள் வழியே
 வேகமாய் நகர்ந்த அந்நிலவு
 கிடோ என் கருவறையின்...’

இரண்டாம் மாத அருபவம் கிடு

“வானவில்லின் ஏழ நிறங்கள்
 கலைவ செய்தேன் நான்...”

ஓர் அழகுப்பட்சி என்றுள்ள கூடுத்தற்று...”
 அந்தாம் மாதத்தில் ஒரு புதுவித ஒளி கேட்கிறது.

“கடவன் பாடும் துதிப்பாடலா திடு?”

காற்று வெளியை ஓர் அற்புத வாசம் நிரப்புகிறது வாழ்வெனும் நீரோடை நிரம்பி வழிகிறது. ஓர் அன்னாம் நீந்தக் கணக்காண்கிறார் அவள்.

“துயில் நீங்கி நான் விழித்தபோது
 அவ்வன்னாத்தின் சிறுகள்
 என் கருவறைக்குள்ளே

படப்பதுச் சிறகப்புதாய் உணர்ந்தேன்...”
 அடுத் காட்சி அவள் மழியில் ஒரு தேங்காய். அதை உடைக்கிறாள். இளைஞரும் தேங்காய்ச் சொட்டையும் அங்கு திருஞம் ஆயிரக்கணக்கா ஞோர்க்கு வழங்குகிறாள்.

ஏழாம் எட்டாம் மாதங்கள். மார்புகளில் அழுதம் சுரக்கிறது. குழந்தைக்கு உடைகள் வேண்டாமா? இரவின் மணித்தியாலங்களை ஒரு தட்டில்டு ஒவ்வொன்றாய்க் கோக்கிறாள்.

ஒக்ரோபரும் ஒரு வாறு வந்து சேர்கிறது.
 “எளிநுருப்பின் சவாலை என்றுடலைத்
 தீய்க்கிறது
 பூமித்தாயே என்மீது தீத்தப்படல் போல
 கூயோ மருத்துவச்சிலைக் கூப்பிடுங்கள் ...”

(பக். 95-100

கிடு 21

ஆம், அவள் பிரசவத்துக்குத் தயாராகி விட்டாள். தாய்மையை ஒவ்வொரு கட்டம் கட்டபாக - உயிரோட்டபாக வர்ணிந்துள்ளார் அம்ருதா.

ஆன் றணசின்றுவின் 'காலமும் இடமும்' என்ற கவிதை பற்றிய பதிவோடு இக்குறிப்பை நிறைவு செய்ய விரும்புகிறேன். நீண்ட பயணத்தின் பின், அத்திலாந்திக் சமுத்திரத்துக்கருகே, ஒரு குன்றின் மீதுள்ள சின்னங்குசிறு விட்டை அவர்கள் அடைகிறார்கள். கதவைச்சாத்துகிறார்கள். அந்த ஆணும் பெண் ஜூம் இளம் பருவத்தைத் தாண்டியவர்கள். அப்பொழுதுதான் ஒருவரை யொருவர் சந்திப்பதுபோல் பாந்துக் கொள்கிறார்கள். எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்பு இல்லை. கடந்த காலம் பற்றிய மீட்டல் இல்லை. அங்கே காலம் இல்லை; இடமில்லை. முறுகியெழும் வேட்கை 'என்னைத் தொடு, காதல் செய்' என்று.

**"இரிஞ்சு வெளிகளில் தீச்சுவாலை கனன்று
கண்களுடாகப் பிரதிபலிக்க
நம் ஆத்மாக்களுக்குள்ளும்
அச்சுடிழன் கணப்பு
அப்பழியாகு மென்றம் அந்த பரிசுத்தில்
வாழ்வ நெடுக்கும் மற்றெல்லா உடன்களும்
கண்டறுபவித்த தொடுதலீன்
போதான இன்பத்தை
ஒரே தொடுதலிறாடு நமக்குணர்த்திய
உன்னத ஸ்பரிசம்..."** (பக். 34)

ஐன் னலுக்கு வெளியே அத்திலாந்திக் அலை யெறிகிறது. அம்ருதா போலவே ஆன் பேசுவதும் பிசிறில்லாத பெண் அநூபவம்; பெண் மொழி.

மொழி பெயர்ப்பெண்பதே மிக்கிரமமான - சவானன பணி. அதினும் கவிதை மொழி பெயர்ப்புபற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு மொழியின் மரபு. நெளிவு சுபிவுகளை இன்னொரு மொழிக்குள் கொண்டு வருவது என்பது மலையேறும் முயற்சிக்காப்பானது. எவ்வளவு சிறப்பாக மொழிபெயர்த்தாலும் மூலத்தின் செழுமையைக் கொண்டு வரமுடியவில்லையே என்று மொழி பெயர்ப்பாளர்கள் ஆதங்கபட்டிருக்கிறார்கள். "மூலத்தின் சிறந்த பகுதி மொழிப் பெயர்பில் இழுக்கப்படுகிறது" என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தவர்கள் பலர். ஆனாலும் சிரமசாத்தியமான இந்தப் பணியை நாம் தொடர வேண்டியிருக்கிறது. இந்தப் பீடிகையுடன் தான். நானே ஒரு மொழி பெயர்ப்பாளனாய் இருப்பதால். ஸௌலைஹா வின் கவனத்துக்குப் பின்வரும் விஷயங்களைக் கொண்டு வருகிறேன்.

ஜீவநதி

Just Society என்பதற்கு நீதியன சமூகம் என்பதே பொருத்தம். "தீபத்தின் கடைய இன்றும் கூட்டாதே" (பக்.21) என்பதை "தூண்டாதே" என்று மொழிபெயர்ப்பது சீர்ப்பு. "when the crow cried on the dead branch" என்ற கமலா விஜயரத்நவின் அழியில் "வெற்றுக்கிளை" என்பதை விட "பட்ட கிளை" பொருத்தமாயிருக்கும். அதே கவிதையில் "scent of the giant palm" என்பதை வாசம் மிக்க கள்" என்று



கெக்ராவ ஸௌலைஹா

தமிழாக் காமல் "வாசமையை நீ ஆர நூகர்ந்தாய்" என்று சொல்லியிருக்கலாம். ஒரு வீரனுக்குரிய ராஜாவு மாரியாதை செய்தார்கள். பான்ட் வாசிக்கப்பட்டது என்றிருக்கிறதே தவிர "பீரங்கிள் முழங்கிய" செய்தி மூலத்தில் இல்லை. "horoscope readers" கேள்வி என்றோ சாத்திரிமார் என்றோ சொல்லகூடாம். குறி சொல்வோர் horoscope வாசிப்பதில்லை. 'அரசியல் கைதி என்ற கவிதையில் "ரணக் காயங்கள்" என்ற தொடர் வருகிறது. ரணம்தானே காயம்?

ஸௌலைஹா செய்துள்ள பணியின் பரிமாணத்தின் பின்னணியில் பார்க்கும் போது இவற்றைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. "தமிழ் நம் தாய்மொழிதான். ஆனால் நாம் அதில் முழுமையான தேர்ச்சி பெற்றுள்ளோமா? "ஆங்கிலம் மிக கியல்பாக மனதைத் தொடுகிறது; கியல்பாக உணர்வுகளை வெளிக் காட்டுகிறது" என்ற எழுநானாவின் கருத்து எனக்கு உடன்பாட்டல். □□

தினக்கு சீன்று பாடசாலையில் புதிதாக வழங்கப்பட புத்தகங்களை மேல்ஸபில் பரப்பி ரசித்துக் கொண்டிருந்தவர் அம்மாவின் வரலாற்காக வாஸலை எடுப்ப பார்த்தான்.

ம்....

“எட்டு மணியாகது, அம்மா வர இன்றூம் ஒரு மணித்தியாலும் இருக்கு. வந்து சாப்பாட்டைப் போட்டுத் தந்திற்குப் பத்திடுவா”

தமிழில் புத்தகத்தை ஆசையோடு படிக்க ஏற்றுவதுக்கு டனோ மனம் கிடம் கொடுக்க வில்லை. உள்ளூம் ஏரிமலையாக வெடித்துக் கொண்டிருந்தது.

அவன் கூறிய அந்த வார்த்தைள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

“சீ... இன்றைக்கு ரியூசனே போகாமல் விட்டிருக்கணாம்...”

அவன் கைகள் புத்தகத்தை ஆயது.

உள்ளூம் வெப்பி வைஷ்ண ஆரம்பித்தது.

“பார்டா ரமேஷ், கட்டுரைப் போட்டியில் முதலாமிடம் என்ற உடனே அம்மா புதுச்சேர்டுப் போட்டு விட்டிருக்கிறா போல, பின்ன நாள்களும் இருக்கிறும் வெற்றியாய்.”

என்ற கோபியின் நக்கல் வார்த்தைகள் நூல், அவனது உள்ளத்தை ஏரிமலையாக்கியது. தான் திரண்டு நாட்களாக ஒரு சேட் அளித்து சென்றதும் அதன் நாற்றும் தனக்குக் கூட அருவருப்பாக இருந்ததும், ரமேஷ் உணராமல் இல்லை.

“என்ன செய்வது? எல்லாம் தீந்த அம்மா செய்திற் வேலை” வீட்டில் இருந்து என்னைக் கவனிக்கானம் தானே திருவும் பகலும் நாடம் நாடம் என்று ரி.வி.க்கு முன்னாலே போய் இருந்திடுவா”

தன் பள்ளிக் கறைகளை நல்லப்பகலைப் போல தானும் தூயிடம் வந்து பகிரமுறைத் திறலை.

அன்றை அப்பற்றநாள்

கட்டுரைப் போட்டியில் தனக்கு முதலாமிடம் கிடைத்ததை அம்மாவிடம் கூற வேண்டுமோயின் ஓரி அக்கி விட்டில் விபாந்துக் கொண்டிருப்பவரைக் குறிப்பு வேண்டும்.

“இப்ப நான் போய்ச் சொன்னாலும் விளாங்க மாட்டுது” என்ற தீர்மானத்துடன் தான் ரியூசன் சென்றவனுக்கு, கோபியின் வஞ்சப் புகழ்ச்சி கிடைத்து.

தான் பார்த்து வரும் நாடகங்களை கிடைவிடாது பார்க்க வேண்டும் என்பதில் கிடைசியமாயிருக்கும் ஓவ்வொரு கணமும் அவன் அவசியப்படுத்தப்பட்டார்.

பாவம் ரமேஷ்! என்ன செய்வான்? அம்மா என்ற மரியாதைக்காக ஒன்றும் கடத்தப்படின்றை.

“ரமேஷ்! வந்து சாப்பிட்டற்று இருந்து படிவெந்தால்—”

மா
தி
கா

யார்க்கை நூத்துறைப்பேன்?

அம்மா படுக்க வேணும்.” குரல் கேட்டு சமயமைற சென்றான்.

“அம்மா! நாளைக்கு ரிப்போர்ட் தகுகிளை பெற்றோர் வர்த்தான் வாக்கவேணும் என்று மின் சொல்லியிட்டவா.”

“புதினாரு மனசிக்கு நிக்க வேணுமாடா.”

அவன் கூறிக்கொண்டிருக்கவியில் நாடகங்களின் பெயர்ப் பட்டியல் அவன் மனத்தினரையில் ஒழுக்கொண்டிருந்தது.

அம்மா! நாளைக்கு வருவாய் தானே

“ஒன் தமிப்பி? அம்மாவுக்குக் காய்ச்சல் என்று சொல்ளன் இவ்வளவு தூரம் நாளைக்கு நடக்கவேணும், அசாப்பின்னை ஏதாவது சாட்டுச் சொல்லி அடுத்த வகுவை நூடாகச் வருவா என்று சொல்வா.”

அவன் நாலையைத் தடவி பரிவாகக் கூறினான்.

“அப்ப அடுத்த ரேமிற்கு கிடையில் நாடகம் எல்லாம் முடிக்கிறுமோ?” கிடைத் தனக்குள் தான் அவனால் கேட்க முறந்தது.

“நீ வராட்டு வகுப்புக்கு வெளியில் விட்டுநினோ.” போன “ரேம் வராம விட்டு விவரியில் நின்றது நான் தான்.”

“பீளில் மீமா... எப்படியும் வரப்பார்.”

தாயமைச் சுரங்கிழ் சுரங்கிழ் கொண்டிருந்தவனால் எப்படி மாகக் கியலும்? மேற்கொண்டு பழக்கும் என்னைம் சிறிதும் கிள்ளாதால் போர்க்கவெங்குள் முடாக்கி போனான்.

“அம்மா! நாளைக்கு வெள்ளான்ன சமைச்சிறு வந்திருக்கனா—”

தாய் விழித்திருக்கிறாள் என்ற நினைப்பில் சிறு நினைவுட்டல்.

வெள்ளிக் கிழமை

வகுப்பில் முதலாம் பிள்ளையான ரமேஷிற்கு ரிப்போர்ட் பாடசாலை முதல்வரால் வழங்கப்படுகிறது.

“கிடைப் பார்க்கிறுதுக்கு அம்மா வரல்லயோ” என்ற யைத்தில் மேலை ஏறியவேணுக்கு ரிப்போர்ட் வாக்கிமேலை யிலிருந்து இரண்டும் போது...

அவனால் நம்பவே முடியவில்லை

அன்று ரிப்போர்ட் பார்க்க முதலாளாய் அம்மாவே வந்திருந்தான்.

“கைஞ்சின் கைஞ்சல் அம்மா திருந்திறா”

ரமேஷிற்கு கிரடிப்பு நட்தோலும் அப்படியே அம்மாவைக் கடியுறைஞ்சு அவன் கண்ணாக்களின் மாறிமாறி முத்தும் கொடுத்தான்.

“பேய் ரமேஷ்! என்னாட நட்தது?” அவன் கைக்கணாடுப் பின் விளைத்தும் போதுநாள் அவன் விழித்துக் கொண்டான். “அப்ப அம்மா ரிப்போர்ட் பார்க்க வந்தது...”

மேற்கொண்டு அவனால் சிற்கிக்க விடாதவாறு

“...யாரோடு ஜாவேன்

யார்க்கை நூத்துறைப்பேன் ஆண்ட-

நீ அருளிவையானால்...” என்ற வரிகள் பிள்ளையார் கோயிலிருந்து அவன் செவிக்கணை வந்தடைந்தன.

இலங்கைத்தமிழ் படைப்பிலக்கு வரலாற்றில் இளங்கீரன்

கவிஞர் ஏ.இக்பால்

இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் இளங்கீரனின் இடம் மிக உந்நதமானது. “தேசிய வாழ்வின் அடிப்படையில் யதார்த்த நிலைக்குப் புறம் போகாமல் மக்கள் இலக்கியம் படைத்த நாவாசிரியர் மிகச் சிலரே! அவர்களுள் தலையானவர் இளங்கீரன் என்பதைக் கூறியாக வேண்டும்” என்பது பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் கருத்து. இக்கருத்தை இன்றைய இலக்கிய உகைம் நிச்சயம் ஏற்றுக் கொண்டோக வேண்டும்.

இளங்கீரன் இளமைக் காலத்தில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் வாழ்ந்த காலத்துள்ளும், நடுவெயதில் மார்க்ஸீய எழுத்தாளராகத் திகழ்ந்த காலத்துள்ளும், முதுமை - இறுதிக்காலம் ‘சுபையர்’ எனும் இயற்பெயரைச் சேர்த்து ஓரளவு வாழ்க்கை வசதி பெற்ற நிலையுள்ளும் விரித்து நோக்கும் போது, மீண்டும் கட்டாஸ்களிலும் மனித உணர்வின் மேன்மையைத் தன் கைத்தே கொண்டு மனித நேயமுள்ள எழுத்தாளராகவே வாழ்ந்திருக்கிறார்.

1927ம் ஆண்டு பிறந்த இளங்கீரன் யாழ்ப்பாணச் சூழலில் பிறந்தும், கல்விக் கோட்டாகுளில் இணையும் அளவுக்குக் குடும்பப் பொருளாதார நிலை இடங்கொடுத்ததாகத் தெரியவில்லை. ஜயகாந்தலும், இளங்கீரனும் முறைசாராகக் கல்வியை அறிவுவந்தாலே பெற்றவர்கள். இது அபாரத்திற்மைக்குப்பட்டது.

தனது இருபதாவது வயதிலேயே எழுத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர் இளங்கீரன். இக்காலத்தே வியாபார நோக்கமாக மலேசியா சென்ற தனது தகப்பனாலை அழைத்துவர மலேசியா சென்றார். அங்குள்ள ‘ஜனநாயகம்’ எனும் செய்திப் பத்திரிகையில் ‘இளங்கீரன்’ என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். மலேசியாவில் ‘இனமணி’ எனும் பத்திரிகைக்கு ஆசிரியராகயிருந்திருக்கிறார். ‘இனமணி’யில் அவரது கட்டுரைகள் அரசியல் வீரியமுடையதாகயிருந்ததால் பிரிட்டிஷ் அரசு உடனடியாக அவரை நாடு கட்திவிட்டது. அதனால் அவர் நென் ஸிந்தியா வந்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கும் தாக்கமும் ஜீவந்தி—

தமிழிலக்கியத் தடங்களில் ஊரூபுவி நின்ற காலமிழு. அக்காலத்தே அவரது நாவல்கள் யாவும் தி.மு.க. பாணியிலேயே அமைந்திருந்தன. அத்துடன் சீரிருத்தக் கருத்துக்கள் நிறம்பியிருந்தன.

இக்காலம் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக உழைத்து நின்ற முற்போக்காளர் சிதம்பர ரகுநாதன், ஜீவா போன் ரோரின் காட்டில் இணையும் சந்தர்ப்பம் இளங்கீரனுக்கு கிடைக்கவில்லை. மக்கள் கூட்டம் தி.மு.க வைச் சுற்றியிதால் முற்போக்குச் சிற்றலையைத் தி.மு.க.வுடன் இணைந்து செய்யவே இளங்கீரன் என்னிட நின்றார்.

அக்காலம் அவர் எழுதிக் குவித்த ‘பைத்தியக்காரி’, ‘பாற்கண்டு’, ‘மீண்டும் வந்தாள்’, ‘மரணங்குழி’, ‘காதவின் ஒரே அணைப்பு’, ‘காதல் உலகிலே கனராணி’, ‘அழகுரோஜா’, ‘பட்டினித் தோட்டம்’, ‘நீதிபதி’, ‘ஆனும் பெண்ணும்’, ‘வண்ணக்குமரி’, ‘எதிர் பார்த்த கிரவு’, ‘மனிதனைப்பார்’ முதலிய நாவல்கள் இந்தியாவில் பிரசுரமாகியும் இளங்கையில் பிறந்த இளங்கீரனைப் பிரதிபலிக்கவில்லை. அவை, வியாபாரத்துக்காக எழுதப்பட்டவை. அவற்றை இளங்கீரன் சுமந்து விற்றிருக்கிறார். பத்து வருடங்களாகச் சாதாரண தொழிலாளியாகக் கடல் கடந்து காலங்களில் இளங்கீரன் எழுத்தாளராக இலங்கை வந்தார். இலங்கையில் பேராசிரியர் க.கைலாசபதி யின் இணைப்பு ஊரோடு ஒன்றித்து விரிந்து நின்றது. மலேசிய அநுபவம் கைலாசபதி கும் உண்டு. சிப்போது மார்க்ஸீயம், ஆகர்சித்த எழுத்தாளராக இளங்கீரன் திகழ்ந்தார்.

இளங்கீரனது ஆரோக்கியமான தொடர்க்கதையாக, ‘தென்றலும் புயலும்’, ‘ஆனந்தன்’ பத்திரிகையில் வெளியானது. ‘ஆனந்தன்’ தெழுவில் இந்நாவலின் முழு உருவமும் இடம் பறவில்லை. சில எதிர்பாராத தடங்கல்களினால் விட்டும் தொட்டும் சிதைந்தும் வெளிவர்ந்து கொண்டிருந்தது. முழு உருவில் பழக்க வேண்டுமெனும் வாசகர்களின் வேண்டுதலால் 1956ல் புத்தகமாக வெளிவந்தது. இதனால்

நாவலாசிரியராக இலங்கையில் இளங்கீரன் இனங்காணப்பட்டார். 'தினகரன்' ஆசிரியராக விழுந்த விகே.பி. நாதன், 'தினகரனில் தொடர்க்கை எழுத இளங்கீரனுக்கு திடங்கொடுத்தார். தொடர்ந்து புயல் அடங்குமா?', 'சொர்க்கம் எங்கே?', 'மனிதர்கள் நாவல்கள் தினகரனில் வெளியாகினா. இலங்கையில் கட்டுக்கடங்கானாவு வாசகர் கூட்டத்தை இளங்கீரன் நாவல்கள் ஏற்படுத்தின். அக்காலப் பிரச்சினைகளை யதார்த்தமாக அனுகிய நாவல்களாக இவை இருந்தமையே இதற்குக் காரண மௌலாம்.

தமிழிலக்கிய உலகில் சிறந்த விமர்சகரான க.கைலாசபதி 'தினகரன்' ஆசிரியரான பின், பத்திரிகையில் வளங்கீ உச்சக் கட்டத்தை எழியுது. அக்காலத்தே இளங்கீரனின் 'நீதியே நீ கேள்' தொடர்க்கைத் 'தினகரனில் வெளியானது. தொடர்ந்து 'இங்கிருந்து எங்கே?', 'காலம் மாறுகிறது' நாவல்கள் வெளியாகி வீரகேசரியில் 'அவர்களுக்கு ஒரு வேலை வேண்டும்' நாவல் தொடர்க்கைத்தயானது. சிறித்திரனில் 'என்னை அழைத்தாள்' வெளியானது. இலங்கையில் நாவலிலக்கிய வரலாற்றின் சமூக நாவலின் முன் னோடியாக இளங்கீரனே திகழ்ந்தது மட்டுமல்லாமல் கிவருக்குப்பின்னெழுந்த நாவலாசிரி யர்களுக்கு வழி காட்டியுமானார்.

1950களில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் இணைந்த சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை மார்க்ஸீயப் பார்வையில் வழிகாணும் அடிப்படையில் இளங்கீரனின் நாவல்கள் எழுந்தன. வர்க்க முரண்பாட்டை இனங்கண்டு பரிகாரம் காணும் முயற்சிக்கு வாசகர்களுக்கு வழிகாட்டும் நாவலாக இளங்கீரனின் நாவல் களிருந்தன. மக்கள் படுமே இன்னல்களை நூறுகிப் பார்க்கும் எத்தனாங்களுடன் எழுந்த இளங்கீரன் நாவல்கள் சகல பிரச்சினைகளையும் அனுகியவையாக யதார்த்தப்பண்டுடன் திகழ்ந்தன. பிப்பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் புரட்சிப் போக்கினையும், நிதர்ச்சனமான பின்னணிகளையும் இளங்கீரன் யதார்த்தமாகக் கதாபாத்திரங்கள் மூலம் தெளிவாக்கினார். தமிழ் நாட்டில் வாழ்ந்து நின்ற இளங்கீரனின் நாவல்களில் அவ்வாழ்க்கைப் பண்பே அதிகமாகப் பிரதிபலிப்பதை படித்து உணர முடிகிறது.

'தென்றலும் புயலும்' காட்டும் 'நடராசன்', 'நீதியே நீ வேர்' காட்டும் 'அன்ளாரி' இன்பதுத்திற்கப் பாலுள்ள கதைமாந்தர்களாக நின்று துவங்குவதை வாசகர்கள் வாய்விட்டுக் கூறலானார்கள். 1950இல் ஒரு புதிய சகைபத்தை ஏற்படுத்துவதற்கு இளங்கீரன் நாவல்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 1956இன் அரசியல் மாற்றம், தேசியம், தேசிய மரபு, ஜிவநாத—

பண்பாட்டம்சம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோற்றம், சோஷலிஸ் சிற்தனைக்கு வழிவகுப்பதற்கு முன் னோடியாக இளங்கீரன் நாவல்கள் மிகப்பஸ்களித்தன. இன்றையக் குறுந்தேசியப் போக்குக்கு எதிராகவேயுள்ள தனித் தேசிய இனம், தனித் தேசிய இனத் தின் பிரச்சினைகள் பற்றி யெல்லாம் இளங்கீரன் நாவல்கள் பேசின.

சாதியை மீறும் காதல், இனத்தை மீறும் காதல், பொருளாதார ஏற்றந்தாழ்வால் தோல்வி யடைவதைப் பட்டுக்காட்டுவதை இளங்கீரன் நாவல்களில் காணலாம். சமகாலச் சமுதாயத்தின் மடலைகள், சீகேடு, பிரச்சினைகளை எடுத்துக் காட்டி புதிய சமுதாயத்தை நோக்கும் பகைப்புலனை யதார்த்தமாகச் சித்திரிக்கும் நாவல்களை இளங்கீரன் எழுதிக் குவித்தார். அவரது நாவல்களின் பாத்திரப் படைப்புக்கள் எமது நாட்டை இறுக்கமாகப் பிரதிபலித்தன. அப்பாத்திரங்களின் நடைமுறை அப்பட்டமாக யதார்த்தப் பாங்கை உரித்து வைக்கது. யதார்த்த நாவல்கள் வர்ணனை அற்றதாகக் காணப்படும். ஆனால், இளங்கீரன் வர்ணனையைக் கூட யதார்த்தம் - இயல்பு நவிற்சியாகவே செய்திருக்கிறார். உத்திரமுறை, உருவு அமைப்பு நாவல்ருவம் சிற்பாகவே அமையவுற்றன. ஆனால் 'இங்கிருந்து எங்கே?' நாவலை விந்தியாசமாக நீட்டி அமைத்துள்ளார். பின் புதான் அறிய வந்தது நாவலாசிரியன் வறுமைநிலை, வறுமை காரணமாக வருமானம் அடைய நாவலை அளவுக்கு சீரி நீட்டியுள்ளதை அறிகிறோம். இந்த வேலையைப் புதுமைப்பித்தனும் செய்திருக்கிறார்.

நிவெப்பிரடிக்கள், விவசாயப்பாட்டாளிகள், புதிய வியாபாரிகள், வட்டிக் கடைக்காரன், விவசாயிகள், நகரங்களின் நவீன முதலாளிகள், நவீனத் தொழிலாளிவர்க்கத்தினர் சிறுவர்த்தகர்கள் யாவரையும் இளங்கீரன் தனது நாவல்களில் படம் பிடித்துக் காட்டுகிறார். இங்கெல்லாம் நடக்கும் முதலாளித்துவத்தின் கேடுகளை அப்பட்டமாக்கி அலசுகிறார். நாடு சுதந்திரமடைந்த பின்னும் இந்நிலை மாறியதாகத் தெரியவில்லை. தொழிலாளர் வர்க்கம் படும் இம்மக்களை இளங்கீரன் நாவல்கள் தான் தந்துள்ளன.

படித்துவருக்கு வேலை இல்லை. உஞ்ச ஊழல். முதலாளித்துவ உருவாக்கமாக எழுந்த வட்டிக் கடைக்காரர்களினால் ஏழைகள் ஏழாந்து தமது வீடு வாசலை இழுத்தல், சொந்த வீட்டுக்கே வாடகை கொடுக்கும் அறியாயம் யாவும் இளங்கீரன் நாவல்களில் எழுந்து நிற்பதைக் காணலாம்.

இளங்கீரன் நாவல்களைப் படிக்கும் போது வரலாற்று ரீதியாக இந்நாட்டில் எழுந்த மாற்றங்கள் நிகழ்வுகள் யாவற்றையும் கணக்கெடுக்க முடியும். 1966க்கும் 1972க்கும் இடைப்பட்ட காலத்துள் எழுந்த 'அவருக்கு ஒரு வேலை வேண்டும்' நாவல் தரும் சில சம்பவங்கள் நல்ல தகவல்களை அள்ளித் தருகின்றன. 'பிறப்போயா', போயா தினங்கள் சனி, ஞாயிறுக்குப் பதிலாக இருந்ததைக் காணலாம். திறிரோஸ், சிக்ரட், கூப்பன் அரிசி வாங்கும் இறுதிக்காலம், ஒரு ரூபாவுக்கு கொட்டாக்கேணையில் கள்குடித்து, 'ரேஸ்ட்டூம் சாப்பிட்டு வரக் கூடிய காலம். இவை யாவும் கொழும்பு வாழ் மாந்தர்களின் வாழ்க்கையில் அடங்கினாலும் இலங்கை வாழ் மக்களும் ஆங்காங்கே அனுபவித்தனர். 1973க்குப் பின் பிறந்தோருக்கு இச்சங்கத்தின்கீர்ப்பணையாகவே தோன்றும்.

இளங்கீரனின் நாவல்களில் பல்தரப்பட்ட தொழிலாளர்கள் பல இனத்தவராகவும் பல மொழி பேசுவர்களாகவும் இருந்த போதும், எவ்வித பேதமுமற்று தொழிலாளி என்ற இனக்கத்துடன் உதவியும் ஒத்தாசையும் செய்து நிற்கும். சமாதானப் பிரியர்களாகவே வாழ்ந்து நிற்பதைக் காணலாம். இந்த யதார்த்தப் போக்கைச் சீர் கெடுத்தவர்கள் யார்? எனும் கேள்வி இன்றைய இந்நாட்டின் கூழிலில் மிக முக்கியமானதே !

'எர்க்ஸிஸம்' விஞ்ஞான மாணவர்கள் கைக் கொள்ளும் உத்தி; 'மெஜிக்கல் றியலிஸம்' சமூகவியல் மாணவர்கள் கைக்கொள்ளும் உத்தி; 'நெங்குரவிஸம்', 'செர்ரியலிஸம், கலையியல் மாணவர்கள் கைக்கொள்ளும் உத்தி; நவீனத்துவம், பின்னவீனத்துவம் வரலாற்றியல் மாணவர்கள் கைக்கொள்ளும் உத்தி இவற்றையெல்லாம் படைப்பிளக்கியங்களில் உரசிப் பார்த்துத் தொகுக்கும் முறையை ஒருவர் செய்தால் அந்தந்தத் துறைகளின் வல்லமையுடையவராகக் கணிக்கப்படுவார்.

இவற்றையெல்லாம். இளங்கீரனின் நாவல்களில் உரசாலாம். அம்முயற்சி செய்யும் வல்லவர்கள் முயன்று தற்கால நவீனப் பார்வையில் இளங்கீரனின் நாவல்களையும் மேலே காட்டாம். யதார்த்த முற்போக்கு சோகசனிலே, மார்க்ஸீயச் சித்தாந்தத்துள் கணக்கிடும் இளங்கீரனின் நாவல்கள், நவீனத்துவப் பார்வைக்கும் உட்படக் கூடிய வல்லமையுடையன.

இளங்கீரனின் நாவல்கள் உட்பொருள் theme கடைக்கருப்பு கடைமாந்தர்கள் characters நடைstyle என்பனவற்றில் தனித் தன் மை கொண்டவை. தனித்தனி இந்நாவல்களை ஆய்தல் கற்பவருக்குப் பயனுடையதே!

இளங்கீரன் சிறுக்கைத்துறையில் மிக ஆழமாக இணைந்திருக்கிறார். அவரது சிறுக்கை களும் இலக்கியப் பார்வைக்கும் மனித வாழ்க்கைப் போக்குக்கும் உறுதுணை செய்திருக்கின்றன. அவரது சில படைப்புகள் தமிழ் நாட்டில் நடப்பதாகவும் எண்ணாத் தோன்றும். இளங்கீரனின் தமிழ்மொழிப் பிரயோகம் மிகவும் சிறப்பானது. அவர் கடைத்து உறவாடும் போது அவரது தமிழில், உச்சிப்பில் மற்றவர்களுக்கு ஒரை பிறக்கும். அவருடன் பழுகும் போது குடும்ப உறவு இணைவது போன்றுக்கும்.

முற்போக்கு இலக்கிய முன்னவரான இளங்கீரன் கி.மு.ஏ.சங்கத்தின் மூலவேர்களில் ஒன்று. 'தோழிமானி', 'தொழிலாளி', 'ஜனவேகம்' போன்ற இடதுசாரிப் பத்திரிகைகளில் பத்திரிகாசிரி யராகத் தொழில் செய்தார். 1961இல் கலை இலக்கிய சஞ்சிகையான 'மரகதும்' எனும் மகோன்னத ட்டிழ்ரு ஆசிரியராகப்பிருந்துவழித்தார். இவரது ஆளுமையின் உயர்களின்னம் உச்ச அடையாளம் 'மரகதும்' எனின் அது மிகக்கயல். மரகதத்தை வெளியிடப் பக்கப்பலமாக இருந்தவர் பி.இராமநாதன். பி.இராமநாதன் எழுத்தாளர்களைச் சுமந்த ஒரு முதுகு எணி அவரை முற்போக்கு வட்டம் இலக்குவில் மறந்து விடாது. மரகதத்தைப் புதைத்து புதை குழிமேலே 'இளம்பிறை' எழுவதற்குரிய மூலகர்த்துக்கள் யார்? என்பதை எழுத்துக்கம் அறியும்.

முழுநேர எழுத்தாளராக இயங்கிய இளங்கீரனுக்கு இலங்கையில் பிரசுரக்களம் போதியளவு கிடைக்கவில்லை. வாழ்க்கையில் புதுமைப்பித்தன் போல் மிகவும் அல்லுற்றார். இவ்கிருந்து எங்கே? தொடர்க்கை அலுப்புத்தட்டு மாவுக்கு நீண்டு சென்றபோது 'அதை நிறுத்தினால் எனக்கு வருவாய் நின்று விடும்.' என்ற அவைத்தை அவரே கூறி நிற்கிறார். இது புதுமைப் பித்தனுக்கும் நிகழ்ந்திருக்கின்றது.

இக்காலத்தே - கஷ்டமான காலத்தே வானொலி நாடகம் எழுதுவதில் இளங்கீரன் முனைந்தார். அவரமுதிய 'மனித புராணம்', 'அவளுக்கொரு வேலை வேண்டும்' என்பன காற்றில் கலந்து மனித உணர்வை வானொலி மூலம் பறைசாற்றின.

1979இல் பாரதி தினத்தை ஒட்டி வானொலிக்கு எழுதப்பட்ட 'மகாகவி பாரதி நாடகம் விரிவாக்கப்பட்டு 1982மூச்சப் 17இல் ரவர்(Tower) மண்பத்தில் அரங்கேறியது. 1983 மார்ச் 10இல் மய்பலப்பிட்டி கதிரேசன் மண்பத்தில் இரண்டாவதாக மேடையேறியது. கி.மு.ஏ. சங்கத்தின் பாரதி நாற்றாண்டு விழாக் கொண்டாண்டத்தில்

நடந்தேறிய இந் நாடகத்தை, இவ்விபூரில் கலந்து கொண்ட பேராசிரியர் என். இராமகிருஷ்ணன், சிதம்பரநாதன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோர் பார்த்து இரசித்துப் பாராட்டினர். கம்பரின் 'ஏர் எழுபது' என்னும் புரட்சிகரமான படைப்பால் கவரப்பட்ட இளங்கீரன், 'கவிதை தந்த பரிசு' நாடகத்தை 1976களில் வானொலிக்கெழுதினார். இதுவும் மேடை நாடகமாக மேலெழுந்தது. 'அரசனிலும் உழவன் உயர்ந்தவன்' எனும் கருத்துப் புரட்சி கம்பனது காலத்தே எழுந்ததை இளங்கீரன் உயர்ந்திப் பிடித்த நாடகமிது. நீதிக்காகச் செய்த அநீதி மனுநீதிச் சோழன் பசுவுக்கு நீதி வழங்கிய முறையை மறுகலித்து நிறுப்பு இந்நாடகம். 1978 ஜூலை 22இல் இளங்கை வானொலியில் ஒலிபரப்பாகியது. கொழும்பு சேனநாயக மகா வித்தியாயைத்தில் தமிழ் மன்றத்தினர் மேடை யேற்றினர். 'காலைக்குற்றம் இளவரசனைச் சார்ந்ததன்று அது கன்றின் தற்காப்பற்ற தன்மையால் தனக்குக் கொலையைத் தேடிக் கொண்டது' எனும் சேக்கிழார் கருத்தை ஒட்டியதே இந்நாடகம். வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அநேக நாடகங்களை வானொலிக்காக இளங்கீரன் அந்திம காலத்தே எழுதித்தனர்னார். அந்நாடகங்களை 'வெறும் கனவல்ள' எனும் பெயரில் நாலக்கம் செய்து கல்லூரின் ன தமிழ் மன்றம் வெளியாக்கியுள்ளது. வானொலி நாடகம் காத்தினால் கேட்பவை. பார்ப்பவை மேடை நாடகம். கண்ணினால் பார்த்துக் காத்தினால் கேட்பவை இவ்வேறுபட்ட உத்திகளில் இந்நாடகங்களை ஒளிபரப்பியும், மேடையேற்றியும் வெற்றி கண்டவர் இளங்கீரன்.

அவ்வப்போது அநேக கட்டுரைகளை எழுதித்தன் ஞாவதில் இளங்கீரன் சோடை போகவில்லை அவரது கட்டுரைகள் 'தேசிய இலக்கியமும் மரபுப்போராட்டமும்', 'பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துக்களும்' நாலாகவும் உதிரியாகப் பல பத்திரிகைகளிலும், சிந்தனையாக 'இளங்கையில் இரு மொழிகள்' நாலாகவும் வெளிவந்துள்ளன. தேசியமரபுப் போராட்டம் தேசிய இலக்கியம், முற்போக்குச் சிந்தனை நெறிகள் என்பவைகளில் இளங்கீரன் முன்னின்று கருத்துரைப்பதில் சுல்லைத்துவரல். 'பாரதிகண்ட சமுதாயம்' எனும் இளங்கீரனது நூல் அன்றையத் தேவையாகமட்டுமேல்ல. இன்றையத் தேவைக்கும் உரித்துடையது.

இளங்கீரன் சிறந்த மேடைப் பேச்சாளர். 'அழுத்தில் நான் கண்ட சொற்செல்வர்கள்' எனும் நாலை 1962இல் எழுதி வெளியிட்ட 'அழுத்துச்

சிவானந்தன்' இளங்கீரனையும் அதில் சேர்த்திருக்கிறார். 'கட்டை மனிதர் கச்சிதமாகத் தயிலை உச்சரிப்பவர். யாருடைய எந்த மேடையாயிருந்தாலும் தன் கொள்கைகளில் சிலவற்றைப் பூசி மெழுகியாவது கூராமல் இறங்கமாட்டார். பள்ளிப் பாட்பு சொற்பம், வாசினை அறிவு அதிகம்" என முகவுரை தந்து எழுதிச் செல்கிறார்.

'அழுத்து முற்போக்கு இலக்கியமும், தேயக்கமும்' எனும் அவரது நூலுக்கு 1995இல் ஸாஹித்திய மண்டலம் பரிசு கிடைத்தது. உண்மையில் கி.மு.எ.சங்கத்தின் வரலாறு எழுத்துக்கணிந்த இளங்கீரன் அச்சங்கத்தை மட்டக்களப்புத் தெற்கிலும் வடக்கிலும் கிளைகள் அமைத்துப் பரவச் செய்த எச்செம்பி முஹித்தை இருட்டப்புச் செய்துள்ளார். மட்டக்களப்புத் தெற்கு முற்போக்கு எழுத்தாளர் சாங்கக் கிளை அ.ஸ.அப்துல்ஸுமது தலைமையில் நடத்திய கண்காட்சி ஆண்டு விழுங்கள் புத்தக வெளியீடுகள், சொக்கன், முருகையன், சில்லையூர் செல்வராசன் வந்து நடித்து மேடையேற்றிய 'இழிசனர் வழக்கு' கவிதாநாடக நீதிமன்றக் காட்சி வரலாற்று முக்கியமானாலை. இதே போல் டி.எல்.தாவூத் தலைமையில் மட்ட. வடக்கு மு.எ.சங்கக் கிளை செய்த சாதனைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. உண்மையில் அவரது சிறந்த நாவலான, 'நீதியே நீ கேள் நூலுக்குக் கிடைக்காத பரிசுக்கு ஸாளகித்திய மன்றலம் செய்த சூடிக்குள் இந்த அரைகுரை நூல் அகப்பட்டுவிட்டது.

இளங்கீரன் 1992களில் இந்து கலாசார அராசாங்க அமைச்ச 'இலக்கியச் செம்மலர்' விருந்தளித்துக் கொரவித்தது. முஸ்லிம் சமய கலாசார அராசாங்க அமைச்ச 1992இல் 'இலக்கிய வேந்தர்' எனும் பட்டமளித்துக் கொரவித்தது 1993இல் சுதந்திர எழுத்தாளர் அமைப்பு தமிழிலக்கியப் பங்களிப்புக்காக விருந்தளித்துக் கொரவித்தது 1995இல் அரசின் அதியுயர் விருதான 'விள்வப்பிரசாத்தினி விருதை இளங்கீரன் பெற்றார். இவ்விருதுகளும் பாராட்டுக்களும் இளங்கீரனின் இலக்கியப் பங்களிப்புக்கு ஈடு கொடுக்க வங்கவையல்ல.

யாழ்ப்பாளைத்தில் தந்தையார் கல்தானுக்கும் தாயார் தங்கத்துக்கும் மகனாகப் பிறந்த 'முஹம்மத் கலீல் சுலைப்' எனும் இளங்கீரன் நீர்கொழும்பில் 1996.09.12இல் காலைமான சங்கதி கேட்ட உள்ளங்கள் துயருற்று வாழன. □□□

ஜே.கிருஷ்ணமூர்த்தியும்

வெள்ளுதல் கல்வியியலில் உருபுவும் நோக்கும்

இலஜீவகாருண்பன்

மு.பொன் னம்பலத்தை ஆசிரியராகக் கொண்டு வெளிவிவந்த 'திசை' என்ற பத்திரிகையில் 'ஜே.கிருஷ்ணமூர்த்தி - ஒரு நோக்கு' (25.03.89) , 'ஜே.கிருஷ்ணமூர்த்தியும் அவரது தனி வழியும் (06.10.89) என்ற இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தேன். அக் கட்டுரைகள் இன் ரூபம் பயனுள்ளதாகவே படிக்கின்றன. அவற்றினை ஒன்று சேர்த்து சில மாற்றங்களைச் செய்து இங்கு தாங்கிறேன். இக் கட்டுரை பற்றிய எதிர் விளைகளை எதிர்பார்க்கின்றேன். அது என்னையும் வளர்க்கும். கருத்துப் பரிவர்த்தனைக்கும் உதவும்.

ஜே.கிருஷ்ணமூர்த்திக்கும் டேவிட் போம் (DAVID BOHM)க்கும் நடைபெற்ற இரண்டு உரையாடல்களை உள்ளடக்கியதான் மனுத்து வகுக்கின் எதிர்காலம் (The Future of Humanity) என்ற நாலைப் பழக்கமுறைத் தின் அதன் பாதிப்பால் ஜே.கி.யின் தத்துவம் பற்றி எனக்குள் எழுந்த எண்ணாங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன். அதன் அறுவடையே கிக்குறிப்புகள்.

வார் ஸதகஞ்சுக் கு பிரத்தியேகமான அர்த்தங்களை வழங்குவதனுராகவும், இதுவரை யுள்ள எல்லாக் கடவுட்கொள்கைகளையும் ஆத்மீக கோட்பாடுகளையும் மறுப்பதன் மூலமாகவும் அவர் ஒரு விளையாட்டை விளையாடுகின்றார் என்றே தோன் ரூபின்றது. அவரது பேச்சுக்கள், உரையாடல்கள் எல்லாம் அவர் பேசும் 'அனுபவங்களை' தீர்கு முன்னர் வேற்றாருவர் வெளிப்படுத்திய தில்லை என்று பொருள் கொள்ளும் வகையிலே அமைந்துள்ளன. அந்த வகையில் அவர் தனித் தன்மையானவர்தான். ஆனால் அதே தீர்க்கத்தைத் தொடர்ந்து செல்கையிற் தவிர்க்க முடியாதவாறு அது சில சந்தேகங்களையும் எழுப்பி நிற்கின்றது. அவர் மனத்தைப் (பார்ப்) பற்றி அதாலது பிரபஞ்ச மனத்தைப் (Universal mind) பற்றிப் பேசுகிறபோது திதுவரை வேறு ஒருவரும் ஏன் கித்தை அறிந்தோ அனுபவித்தோ இருக்கவில்லையென்று அவரைக் கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஏன்? மேலும் அவர் சொல்கிறார் காலத்தாலும் ஜீவந்தி

என் னாங்களாலும் (Thoughts) கொண்ரப்பட்ட நாகரிகம் அதாவது சமயம், காசாரம், ஒழுகக்கோட்பாடுகள் போன்றன இயல்பிலேயே பிளவடையன, எனவே அவை பிளவுக்கே இட்டுச் செல்கின்றன. பிரபஞ்ச மனம் (Universal mind) என்று அவரால் அழைக்கப்படுவது இந்தப் பிளவுகளைக் கொண்மராதது. எனவே அம்மனத்தராயிருத்தலே வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை வழங்குகிறது. ஆனால் அதற்கான பாதைகளோ வழிகாட்டல்களோ எதுவும் இருக்க முடியாது.

மீண்டும் ஒரு கேள்வி பாதைகளோ வழிகாட்டல்களோ இல்லையானால் அவர் தம் வாழ்நாள் முழுவதும் ஒன்றையே திருப்பித் திருப்பிச் சொல்வதன் மூலம் என்ன செய்கிறார்? அவர் ஆத்மீகத்தை போதிப்பதைத் தவிர வேற்றான்றைத் தொழிலாகவோ கடமையாகவோ தெரிவி செய்து கொள்ளவில்லை. அதனால் அவர் தன்னை ஒரு குரு என்று சிள்ளிக் கொள்ள மறுத்தாலும், நாம் அவரை அவ்வாறே எந்துக்கொள்ளவேண்டி நிர்ப்புந்திக்கப் படுகிறோம்.

உண்மையை அறிதவிற் சொற்கள் பங்கேற்கவில்லையானால் அவர் ஏன் சொற்களை எண்ணச் செய்தபாட்டை (Thought process) தொநித்தெடுத்தார். என்னாங்களுக்கு அப்பாற பாட்டைத் தூண்துதுற்கு சொற்களால் விளங்கப் படுத்த முடியாதவற்றைப் புலப்படுத்துவதற்கு, காலத்தைக் கடந்ததை புலப்படுத்துக் காலத்தையே கருவியாக்கிறார்; ஏன், எண்ணச் செய்தபாடும் காலும் எண்ணச் செய்தபாட்டையும் காலத்தையும் கடக்கத் தேவை என்பதனாலா? மேலும் இதுவரையினான கடவுட்கொள்கைகளையும் ஆத்மீக கோட்பாடுகளையும் அவற்றின் வழிமுறைகளையும் ஒட்டு மொத்தமாக அவர் நிராகாரிக்கும் போது மீண்டும் ஒரு சந்தேகம். பேர் ஞானிகளின் வெளிப்பாடுகளை உண்மையாகவே அவர் படித்துள்ளாரா அல்லது புரிந்து கொண்டுள்ளாரா என்று. அவர் பேச்சுக்கஞ்சும் உரையாடல்களும் அவர் தன் வாழ்நாள் முழுவதும் முற்றுணர்ந்த பேர் ஞானி எவ்வரயும் நேரமியாகச் சந்திக் கவில்லை

என்பதையே காட்டி நிற்கின்றன. அவ்வாறானால் எவ்வாறு இதுவரையிலான ஆத்மீக கோட்பாடுகள் எல்லாவற்றின் மீதும் ஓட்டுமொத்தமான மறுதலிப்பு தீர்ப்பை அவர் வழங்கி நிற்காலம்?

முதலில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்புகள். 1895ஆம் ஆண்டில் ஓர் ஏழைப் பிராமண ஆசாரக் குடும்பத்தில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி பிறந்தார். ஜே.கேயின் முகத்தில் ஓர் அசாதாரண ஒளி பிரகாசிப்பதைக் கண்டு அவரது பன் ஸிரின்டாவது வயதில் அன்னி பெசந்து அம்மையார் அவரையும் அவர் சகோதரர் நித்தியானந்தனையும் தத்து எடுத்து வளர்த்தார். பிரம்ம ஞான சங்கத்தின் முக்கிய தலைவரான ஆயர் (Bishop) சாளர்ஸ் லெட் பீற்ரரின் (Charles Lead Better) முன் மொழிபின் படி (Prophecy) உகைத்துக்கு நல் வழிகாட்ட அவைப் போது உகை ஆன்மீக வழிகாட்டியாருவர் தோற்றுவார் என்ற நம்பிக்கைக் கிணங்க கிருஷ்ணமூர்த்தி அவதாரித்தார் என்று பெசந்து அம்மையார் உட்பெடப் பரூரும் நம்பினார். அந்த ஆதர்ச்சத்தை நிறைவேற்றியும் வகையில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மிகச் சிறந்த முறையில் கல்வி போதிக்க வழி செய்தார். பணம், சமூகத்தொடர்பு ஆகியவற்றால் கிடைக்கக் கூடிய வசதியினைத்தும் கிருஷ்ணமூர்த்திக்கு அளிக்கப் பட்டன. குருவின் திருவுதியில் (At the feet of the master) என்ற பெயரிடப்பட்ட நூல் அவரது 16 ஆவது வயதில் வெளியிடப்பட்டது. 1911இல் வெளியிடப் பட்ட இந்நூலின் ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தியாகத் தான் இருக்க வேண்டும் என்று பலரும் எண்ணினார். கிருஷ்ணமூர்த்தி ஆன்மீக மாற்றம் (Spiritual Transformation) என்று முன்பு மிகச்சிறிய வயதில் அவரது கைகளாலேயே எழுதுவிக்கப்பட்டு வெளிப் படுத்தப்பட்டதெனப் பரவராக இன்று நம்பப்படுகிறது.

விவிடயம் பிரம்ம ஞானசங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் திகிலைடந்த ஜே.கேயின் தந்தையார் தமிழிரு புதல்வர்களுக்கும் தாமே பாதுகாவலரென உரிமை பாராட்ட முடிவு செய்து நீதிமன்றம் சென்றார். வாதிக்காக சேர்.சி.பி இராமசாமி ஜயர் வாதிட தம் சார்பில் பெசந்து அம்மையார் எதிர்வாதாடினார். கடைசியில் விவிலினாகுர்களே தமது பாதுகாவலர்களைத் தெரிந்தெடுக்கலாம் என்றீர்ப்பு வழங்கப்பட்டது. கிருவரும் பெசந்து அம்மையாரையே உரிமையாளராகத் தெரிந்தெடுத்தனர். பெற்றோரின் தலையீடு இல்லாமலிருக்க கிருவரும் இங்கிலாந்திலுள்ள எமிலிடுய்டென்ஸ் (Emil Lutyens) என்ற அம்மையாரின் பாதுகாப்பில் விடப்பட்டனர். இங்கிலாந்திலும், சோபோனினிலும் விவருக்குக் கல்வி ஜீவநுதி

அளிக்கப்பட்டது. Order of the star என்ற நிலையம் நிறுவப்பட்டு கிருஷ்ணமூர்த்தி அதற்குத் தலைவராக்கப்பட்டார். இவ்வாறு தேவதாதனுக்கு வேண்டிய சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப் பட்டன. 1922ஆம் ஆண்டில் நித்தியானந்தன், கிருஷ்ணமூர்த்தியின் தம்பியார், கடும் சுகவீன முற்றார். குணமாவார் என்ற நம்பிக்கையில் கவிபோர்ணியாவுக்கு இடம் மாற்றப்பட்டும் அவர் 1925 அம் ஆண்டு இறந்தார். இவ்விறப்பு ஜே.கே.தீர்து பெரும் அதிர்ச்சியைத்தந்து அவருள்ளே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. தமது எண்ணாங்களை மறுபரிசீலனை செய்தார். முடிவு 1929ஆம் ஆண்டு அவரது 34 ஆவது வயதில் Order of the star என்ற நிறுவனத்தைக் கடைத்தார். பெசந்து அம்மையாரால் சேர்த்து வைக்கப்பட்ட பெருந்தொகைப்பணம், ஒல்லாந்து நாட்டில் பெரிய அரண்மனை அது சாந்த இடங்கள் அனைத்தையும் உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்து தமக்கென ஒரு தனி வழி செல்ல முற்பட்டார். கிருஷ்ணமூர்த்தி நூற்றிவு நிரம்பப் பெற்றவரல்லர். ஆங்கில மொழியில் பாண்டத்தியம் பெற்ற இவர் எந்தவொரு பல்கலைக்கழகப் பட்டதாரியுமல்லர். இவ்வளவும் திரு.க.ந.வேந்திரன் அவர்கள் தனது 'விப்பிடுணர்வு பற்றிய விளக்கங்கள்' நூலில் தந்திருக்கம் விபரங்கள், எனது கட்டுரைக்க அவசியமான பகுதிகளை மட்டும் பிரித்தெடுத்து அவற்றைப் பெறுதும் அவருடைய நடையிலேயே தந்திருக்கிறேன்.

ஜே.கே.தேர்ந்து கொண்ட தனி வழி எது? இந்திய தத்துவஞான மரபிலிருந்தும் ஏனைய ஆத்மீகப் போக்குகளிலிருந்தும் மூன்று முக்கிய விடயங்களில் அவர் மாறுபடுகிறார்.

1. குரு அல்லது வழிகாட்டி என்று ஒருவரை ஏற்றுக் கொண்டால் உண்மையினின்றும் அவர் வெகுதூரம் விலகிச் சென்றுவிடுவார்.

2. முயற்சி விடுதலையைக் கொண்டுவராது. முயற்சியற்ற நிலை (Effortless state) தன்பாட்டுலேயே நிகழ வேண்டும். மனம் தன்பாட்டுலேயே அமைதியுற வேண்டும்.

3. ஒழுக்கக் கோட்பாடுகள் தர்மம் போன்றவை ஒருவரை உண்மைக்கு இட்டுச் செல்லா, அறிந்த கருத்து என்ன வலயத்துள் சுற்றிச் சூழலைவக்கும். எனவே விடுதலையை அடைய வழிகள் ஏதுமில்லை.

இந்த விடயங்கள் முற்றாகவே இந்திய ஆத்மீக மரபை மறுதலிக்கின்றன. புத்தர் தொடக்கம் இன்றைய ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீஅரவிந்தர், ரமண மகரிஷி அனைவரையும் கிடை கிடை 21

நிராகரிக்கின்றன. காரணம் இந்திய ஆத்மீகத்தின் அடித்தளமே இவற்றினால்தான் போடப்பட்டுள்ளது.

இப்பொழுது எம் முன் கேள்வி ஜே.கே. சொல்லும் விழிப்புணர்வும் (awareness) ‘பேர் உண்மை’ என்று ஞானிகளால் அமைக்கப்படுவதும் ஒன்றா? ஜே.கே யைத்தவிர ஏனைய ஞானிகள் அனைவரும் உண்மையைக் கண்டவர்கள் அல்ல என்று நிராகரிக்க வேண்டிவரும். இது சரியா?

ஜே.கே.யின் வாழ்க்கைக் குறிப்புகள் மிகத் தெளிவாகச் சில செய்திகளை எம்குத் தருகின்றன.

1. ஜே.கே. யின் முகத்தில் 12 வயதிலேயே அசாதாரண ஒளி இருந்திருக்கிறது. இந்த ஒளி இந்திய ஆத்மீக மரபின் படி அவரது முன்னைய பிறப்புகளின் ஆத்மிக வளர்ச்சியாக இருக்கலாம். இந்தப் பிறப்பின் முயற்சியின்மை (Effortless) நிலைக்குவர முன்னைய பிறப்புக்களின் முயற்சி காரணமாக இருந்திருக்கலாம்.

2. ஜே.கே.பெரும்பாலான இந்திய ஞானிகள் போல தானாகவே உண்மையைத் தேழப்புறப்பட்ட வரல்கள். புத்தர், மூர்க்காலிருஷ்ணர், அரவிந்தர், ரமணர், விவேகானந்தர் அனைவரையும் நினைத்துப்பாருங்கள். எவ்வளவு கல்டாங்களை, போராட்டங்களை அவர்கள் சந்தித்திருக்கின்றனர். ஜே.கே. அவரது 12 வயதுக்குப் பின்னர் வாழ்க்கையின் எந்த நெருக்கடியையும் சந்தித்த வராகத் தெரியவில்லை. பிச்சை எடுத்தாயினும் உண்மையைக் காண வேண்டும் என்று அனைந்த விவேகானந்தரை மனக்கண்முன் கொண்டுவரும் போது. உண்மையைத் தேடி அவர் செய்த சாதனைகளைப் பார்க்கும்போது... ஜே.கே.இந்து அந்தக்கல்டம் ஒன்றும் இருக்கவில்லை. அவரது “விழிப்புணர்வு” எதுவித முயற்சியியல்லாமல் தானாக வருவது போலவே அவிடப்பட குதிர்ந்திருக்கிறது.

3. ஜே.கே.யை ஆயர் சாள்ள் ஸெட் பிற்றினின் முன்மொழியின் படி அவதாரமாக்க தேவதாதாராக (Messiah) அன்னி பெசர்ந்து அம்மையாரும் பிரம்ம ஞான சங்க உறுப்பினர்களும் கடுமையான முயன்றிருக்கின்றனர். இந்த முயற்சியே முயற்சி செய்யாமை என்ற கோட்பாட்டையும், குரு சிஷ்ய மரின் மேல் கடும் வெறுப்பையும், ஒழுக்கக்டுப் பாடுகளின் மேல் ஒருவித நிராகரிப்பையும் கொண்டு வந்திருக்கிறது என்று கருத இடமுண்டு.

4. மேலும் அவருக்குக் கிடைத்த குருக்கள் பொய்யாக்களை இருந்திருக்கின்றனர். அவரது 16 ஆவது வயதில் அவரை வற்புறுத்தி அவர் கையாகேயே ‘குருவின் திருவழியில்’ என்ற நூல் எழுதுவிக்கப்பட்டிருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது. ஜே.கே பல்வேறு ஜீவந்தி

நிர்ப்பந்தாங்களுக்கும் திணிப்புகளுக்கும் உள்ளாக கப்பட்டிருக்கலாம் என்று உகிகிக் கிடமுண்டு. அதுவே பின்னர் அவர் வெளிப்படுத்தும் சமயங்களுக்கெதிரான மனநிலையை அவரிடம் கொண்டு வந்திருக்கலாம்.

5. அவர் பிறப்பால் இந்தியராக இருந்தும் இந்திய ஆத்மீக மரபிலிருந்து பெருமளவு துண்டிக் கப்பட்டிருக்கிறார் போலவே தெரிகிறது. இங்கிலாந்திலும் சோபோனிலுமே அவருக்குக் கல்வி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே மேற்கீன் பகுத்திலிருப்பின்னனி அவர் தத்துவப்போக்கை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கைச் செலுத்தியிருக்கலாம். அவர் காட்டும் விழிப்புணர்வு விளக்கங்கள் அந்தவாரே எம்மை எண்ணை கவுக்கின்றன. குருவை ஏற்றுக் கொள்ளாமை ஒழுக்கக்கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாமை என்பவற்றின் தொற்றுவாயாக இந்த மேற்கத்தை பின்னணியையும் பொருத்திப் பார்க்கலாம்.

6. ஜே.கே. ஒரு இந்தியராக இருப்பதனாலும் அவரைச் சார்ந்தோ இந்தியாவோடு இந்திய ஆத்மீக மரபோடு தொடர்புடையவர்களாக இருந்தமையாலும் ஜே.கே காட்டும் விழிப்புணர்வு இந்தியத் தத்துவ ஞானச் சாயல் ஏறியதாகவே இருக்கிறது. அந்த வகையில் அவர் இந்திய ஆத்மீக மரபின் வாரிசிதான், ஆனால் அவரது அரைகுறை இந்தியத் தன்மையால் அதனைப் பூரணமாக விளாக்கிக் கொள்ளவும் வெளிப்படுத்தவும் முடியாது போயிற்று, எனினும் ஜே.கே.யை கொஞ்சமாவது விளாக்கிக் கொள்ள இந்த இந்தியப் பின்னணிதான் உதவுகின்றது.

7. ஜே.கே. ஒரு போனி அல்ல. ஒரு வயது வரை அவரது குருக்கள் கிவரைத் தேவதாதாராக ஆக்க முனைந்து நின்ற போதும் தான் ஒரு தேவதாதன் அல்ல என்று அவர் உணர்ந்து கொண்ட போது அதனை அவர் நேர்மையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரைப் பொறுத்தரை அவர் பேசும் அனுபவம் உண்மையானவைதான். ஆனால் அவை பெருமளவு ஆத்மீக சாதகங்குக்கு உதவப்போவதில்லை. காரணம் அவர் சொல்கிற மாதிரி அவர் ஒரு வழிகாட்டி அல்ல. குரு அல்ல, மேலும் மேடைப்பேச்சுக்களும் சாதனையற்ற மேற்கத்தைய போக்குடைய அனுகு முறைகளும் ஒருவனை அவனது கிறுகிய பற்றுக்களிலிருந்தும் குணாங்களிலிருந்தும் விடுபடுத்தா. அவற்றிற்கு முதலில் தீவிர முனைப்போடு உந்தித்தள்ளும் ஆத்மீக வேட்கை கிளர்ந்தெழு வேண்டும். அது ஒன்றே கண்ணாய் மற்ற எல்லாவற்றையும் உண்மைக்காக இழக்கத்தயாரான முயற்சி வேண்டும். ‘சம்மா இருக்கிற விடுதலை சும்மா கிடை தீ 21

இருக்க வராது. தூய்மையான உள்ளத்தோடு கூடிய தீவிர நாட்டமும் கடும் சாதனையும் வேண்டும்.

8. ஜே.கே. தனது கருத்துறை முழுவதிலும் மனத்துக்குள்ளிருந்து மனம் கடந்த நிலையைப் பற்றிச் சொல்வது அதையடைய முயல்வது சாத்தியமற்று என்ற கருத்தை வெவ்வேறு வகையில் கூறி வலியுறுத்துகின்றார்.

ஒரு கருத்தை அல்லது ஒரு இலட்சியத்தை வரித்துக்கொண்டால் மனம் அதை உறுதியாக பற்றி அதனையே அது அடைய முயலும் முயற்சி பயனைத் தரலாம். ஆனால் அது விடுதலையாக இருக்காது. நாம் ஆரம்பத்தில் வரித்துக் கொண்ட கருத்துருவம் அல்லது இலட்சியம் இறுதியில் விடுதலைபோல எமக்குத் தோற்றும் காட்டும் அவ்வளவுதான். எனவே உண்மையை முயற்சியாலோ சாதனையாலோ அல்லது வேறெந்த வழிமுறையிலோ உணர முடியாது. அறிய முடியாது.

இது சரியா?

இல்லையன் பதற்கும் பல சான்றுகள் உண்டு. 'சத்தியம்' வார்த்தைகளால் விளக்க முடியாததுதான், என்றாலும் அது அடையக்கூடிய தாகவும் இருக்கிறது. காலம் காலமாக மதங்கள் எமக்குச் சில வழிகளைக் காட்டியுள்ளன.

நம் பிக்கை அதன் ஆரம்பம்; முயற்சி, சாதனை அதன் உடைகம். பக்தி குானம் கர்மம் (செயல்) அதன், வழிமுறைகள்; ஒழுக்கக் கட்டுப்பாடுகள், தர்மம் அதன் அத்திவாரம்.

இதன் வழி பல அவதாரங்கள், ஞானிகள், சிற்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். இந்திய ஒத்துக் கருப்பும் வாழ்க்கைப் போக்கும் நின்ட காலமாக இதன் அடிப்படையிலேயே அமைந்து செழித்திருந்தது. இவற்றையெல்லாம் மறுக்கும் போது அது 'பேருண்மையை' மறுக்குமே தவிர ஜே.கே. சொல்வதை உண்மையன நிருபிக்காது. பேருண்மை ஜே.கே. கீக்கு மட்டும் உரியதாக மற்றவர்களுக்கு அக்ப்படாததாக இருக்கமுடியாது. ஜே.கே. போடும் மறுதலிப்பு வரைவிலக்கணங்களுக்குள்ளும் மறுதலிப்பு குத்திரங்களுக்குள்ளும் அடைப்பக்கூடியதா 'பேருண்மை?' அதுக்கு எதுதான் வழியாக இருக்கமுடியாது? ஏந்த வரைவிலக்கணங்களும் அதை வரைவுபடுத்தாது. வரைவில்லாததுதான் பேரிறை. ஜே.கே. போடும் மறுதலிப்புக்களும் ஒரு வரைவுதான்.

9. 'குரு இல்லை' அனுபவத்தை வெளிப் படுத்த முடியாது அறியாதவற்றைக் கூற முடியாது வழிகாட்ட முடியாது என்று கூறும் ஜே.கே.யின் தாக்கப் போக்கு ஒத்துக் கோதனை செய்வதிலிருந்த அவரை விளக்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் ஜீவந்தி

அவர் அவற்றைச் சொல்ல விரும்புகிறார். விரும்பி சொல்ல முடியாத அனுபவத்தை சொல்லவும் காட்ட முடியாத வழியைக் காட்டவும் முனைந்து நிற்கிறார்.

உண்மையைத் தேடுவதில் ஈடுபெடும் ஆத்துக்கீசாதகன் ஆரம்பத்தில் இரண்டு விடயங்களை மெல்லிசாக உணரத்தொடங்குவான். ஒன்று ஆத்துக்கீமே எல்லாவற்றிற்கும் அடிப்படை, ஆதாரம், இரண்டு, தனிமனிதனின் எல்லைகளை மீறிய பெரும் சக்தி சதா இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்தச் சக்தி புறப்பொருட்களில் தங்கியிருக்கவில்லை எல்லா வற்றையும் கடந்தும் அதேவேளையில் எல்லாமாகவும் இருக்கிறது என்ற உணர்வு. சக்தி என்றோ (Supreme power) பிரம்மம் என்றோ நாம் விரும்பியவாறு அதனை அழைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டு உணர்வும் அவனுள் வலுப்பெறத் தொடங்கினால் அவனது பாதை கேசாகிவிடும். காரணம், நாம் முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே அந்தப் பேர் உண்மையும் எம்மைத் தேவிவரத் தொடங்கும்.

இவ்வாறு தேவிவரும் பேர் உண்மைதான் 'குரு' ஒவ்வொரு நிகழ்வும் அசைவும் முழு கியற்கையுமே சாதகணை வழிநடத்தும் குருவாய் வரும். உதாரணமாக தும்பியார் நித்தியானந்தனின் இறுப்பு ஜே.கே.யைப் பொறுத்தவரை ஒரு 'குரு'. 'ஓம்', அந்த அதிர்ச்சிதான் அவரை உண்மையை நோக்கி நகரச் செய்தது. பொய்மையை உதற்செய்தது.

இந்த கியற்கையைப் பேரியற்கை என்போம், காரணம் பிரக்ஞையற்றதாகத் தோன்றும் மனிதனையும் உள்ளடக்கிய இந்த கியற்கை உண்மையில் அவ்வாறானதால். உடல், உயிர், மனம் என்ற கூட்டுறவு முழுமையாக உடல் இருப்பது போல இந்த கியற்கையும் பிரக்ஞையுடைய முழுமையான கியக்கமாகவே இருக்கிறது. அதை உணர்த்தும் வகையிலே இதனை 'பேரியற்கை' என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பேரியற்கையின் ஓர் அம்சம்தான் மனித உருவில் தோன்றும் 'குரு'

ஏமாற்றுக்காரர் குரு அங்கி அணிந்து வரக்கூடிம். ஆனால் அவனை நோக்கி உண்மையானவர் இழுக்கப்படுவதில்லை. உண்மையான வர்களை அவனும் ஏற்றுக்கொள்வதில்லை. போலிகளே அவனை நோக்கி அலையையொக அள்ளுண்ணுவர்.

'குரு' பல தளங்களில் இருப்பார்கள். பேருண்மையே மனித உருவில் இருந்து கொண்டிருப்பது. அதைத்தான் அவதாரம் என்றோம். ஸ்ரீ விருஷ்ணர் தொடக்கம் இன்றைய இராம கிருஷ்ணர் வரை இதற்கு உதாரணமாக கூட பல உள்ளன.

மந்திரவுகள் கீவனி முதலிடல்: இராமசிவாயுதனால் பீபகன், அரங்நந்த், ரமணனி போன்றோர்.

கீல்வாயு கீராய்ச் சுதம் பேரூதன்ராமை நூல்வொரூப் காமந்திரூப் கூல்வாக்காவதைக்கும் ஆயிய எற்பறுத்துக்காலை உற்படித்திப் போன்றது, அவையே மாரியோனை ஏனினாகவும் கதய்வ மாவும் வழங்கங்கூர் அப்பாட்டைய மனிதழூப்புக்கு

வழங்குதல் நிறை. காலப்போக்கில் கயநக மனிதங்களால் அந்நூலி முனைகள் மாஸபுத்தமாட்டு யாந்திரீக்யாக மாறி ஜூடக்கந்தல் கிரந்த எத்திய சீரை குத்தியிருப்பது.

புதுப்பிள்ளையும் ஒரு அவதாரம் சிறுவன் வரும். கிழதான் தீந்திய கூத்மீர காளம் என்னுஞ்சு கொல்லும் கையூடு □□□

கத்துக்கா வட்டஶ்வர சுமங்கிய வாழ்வு

காமநாத சிதன்றுவ என்கைத் தொட்டி சொலுதான குவாலைம் காலிவெறி சத்துப்பு
நீத்து விவளையாடியது மாற்போன்றைப் பித்து நினைவுக்கூடிய
நீத்து நெகுடிம் வாசம் வந்து தொட்டில் வாதியது
நீத்துக்குப்பிள்ள காலம் விழுதுக்க
நீத்து ஆக்கியது
நீத்து பேசி மலிழுது உறவாட - என
நீத்துப் பற்றியது.
ஆனாலும்...

அந்தேகத் திரளாக ஒரு சுவனம்
நன்ப பொழுதில் தோன்றியது.
கற்றிவர திருத்த சோபனங்கள் என்காம்
கத்துக்கா மலைந்து
நீத்துதோயியை தவித்து
விளாடியில் என்றையு
வின்டியிலைப் புரிந்து கொள்ள
வினாந்து போது தன்
திருக்குறுத், வலித்து
கிழக்காறில் படகை
வட்டஶ்வர்! வட்டஶ்வர!!
நீத்துவன வட்டஶ்வர்
நீத்துவன் வாழ்வில்
நீத்துவன்கும் ஒட்டத்தில்
நீத்துவன்யோ மாற்றங்கள்
நீத்துவட்டர் கல்வியில்
நீத்துவட்டி முயற்சிகள்
நீத்துவாய் உவல்ல
நீத்துவாய் காலங்கள்

பிராதைக்கும் குவாலைம் காலிவெறி சத்துப்பு
நீத்து நினைவுக்கூடிய
தொட்டில் வாதியது
இது என்ன கேவலமே
இவைக்கூடிய
இதனால் என் புதியவைகளை
நீத்துக்கா மீண்டும்
நீத்துக்கா தீபியாறியை - ராம
மனதில் உறுதி தோன்றியது
நீத்துக்கா மீண்டும்
நீத்துக்கா தீபியாறியை
நீத்துக்கா நடப்போனங்களை
நீத்துக்கா வாதியிலை
என் வாழ்வைப் - பாரி
நீத்துக்கா அவதயபாரது
நீத்துக்கா எழுதிதானங்கள்
நீத்துக்கா வாதியிலை
என்பதால் ஒழுங்காறு
என்கூலியில்லா மகிழ்வுகளை
நீத்துக்கா வாதியிலை
வட்டஶ்வர் வெள்ளே
நீத்துக்கா வெள்ளே

மாவுத் தொன்றுவ கந்தாந்து
மாவுத் தொன்றுவ வாதியிலை
நீத்துக்கா காலங்களை
கலவகஞ் சுவனம் என்கூலியில்
நீத்துக்கா வெள்ளே

ச.தூர்ச்சினி (நீரவேஷி)

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

“செல்லம், செல்லம், குட்டி, செல்லம் என்கை போட்டாய்? செல்லம், செல்லம், அவளை எங்கை காணேன்றை? இவளோடை பெரிய கரூர்ச்சல். இப்பிழ ஒழித்திரியிற்தாலை நானும் கவனிக்காமலிருக்க ஆரும் மௌலிக்கை கொண்டு போனாலும் தெரியாது. இப்ப இப்பிழப் பிழிச்சுக்கொண்டுபோறதும் ஒரு தொழிலாய்ப்போச்சு.

ஏய் ஜீவி, நீ என்ன செய்யிறாய்? செல்லத் தோடை நிக்க வேணுமென்டெல்லே சொன்னனான். நீ உங்கை படுத்துக்கிடற்றிட்டு வாறாய் என்ன? பேசின உடனை கீழை விழுந்து கும்பிட்டுத்தலையைச் சரிச்சு, கண்ணாலை கெஞ்சி நல்லாய்ச் சாளங்கொட்டுவாய். நீ என்ன செய்தாலும் பிழை பிழைதான். ஓடிப் போய்ச் செல்லத்தைத் தேடிப்பிழிச்சுக் கூட்டிக்கொண்டுவா.”

“கு... கு... சுக்... ஓடு, ரஞ்சினி, ரஞ்சினி, என்றை செல்லம் போய், இராசாத்தி அக்காவின்றை புஞ்செலி எல்லாஞ் சரியாக்கப் போட்டு. எக்கணைய் அவ வர என்ன சொல்லப் போறியோ தெரியாது.”

“அவளை ஏசிக் கலைக்காதேங்கோ, பாவம், எப்பிடி வெருண்டுபோய் வந்து என்னட்டை அடைக்கலம் தேடுதெண்டு பாருங்கோ.”

தன் அக்காவின் தடியழியிருந்து தனது ஆட்டுக்குட்டியைக் காப்பதற்காக ரஞ்சினி கீழே குந்தியிருந்து அதைச் கட்டியனைத்துக் கொள்கிறான். ஆட்டுக்குட்டி தன் தலையை நிபிர்த்தி ரஞ்சினியின் நரைவிரவிய கூந்தலை முகர்ந்துவிட்டுப் பின்னர் அவள் மேல் தலையைத் தேய்த்து மெய்ய.. என முனுமுனுக்கிறது.

“இமடா என்றை செல்லத்தை அடிக்கப் பார்த்தவையோ?” என அதற்குப் பதில் கூறினாள் ரஞ்சினி.

முதுமை அவளது முகத்திலே அத்திவாரக் கல்லிட்டிருந்தது. நரையோடியிருந்தாலும் சுருள் சுருளான கூந்தலை அள்ளிச் சாதாரணமாக முழந்திருந்த கொண்டையே அவளுக்கு ஓர் ஸ்பிளைக் கொடுத்தது. சிவந்த நிறம் உயர்ந்த ஒழிசலான தோற்றம் நெற்றியில் எனிக்கர் கருப்புப் பொட்டு.

அவளைத் திப்பட்ட நீர்க்க வேண்டுமென்னும் கொதிப்போடு போவேருக்குக்கூட அவனுடைய முகத்தை நேரத்திராகப் பார்த்தும் அந்தக் கொதிப்பு அடங்கி அகன்றுவிடும். அவளது கண்களுள் கணிந்து கூறும் ஓர் அளாதியான கருணையொளிதான் அதற்குக் காரணம் போலும்.

“என்னவோ நீயும் இராசாத்தி அக்காவும் பட்டதுபாடு” சலிப்போடு கையிலிருந்த தழைய வீசியெறிந்துவிட்டு உள்ளே சென்றாள் அக்கா.

நீ பயப்படாதை செல்லம் அன்டைக்கு சிவப்பனை இறைச்சிக்கு விக்க வெளிக்கிட்டவை. நான் விட்டனானோ? சொல்லி, சண்டை பிழிச்சு அவளை விக்க விடாமல் நிப்பாட்டிப்போட்டன். நான் உங்களைப் பிள்ளையைள் மாதிரி வளர்க்கிறேன். பிள்ளையைள் ஆரும் சாகச் சொல்லுவின்மோ? சொல்லி செல்லம், வேறையாரும் கொல்லவுந்தால் அம்மா விடுவேலோ? அதுசரி நீயேன்வேறை வீட்டை போய்ச் சாப்பிட்டனீ? நான் தூற சாப்பாடு போதாதே? சொல்லி. கிணிமேல் ஓரிடமும் போகக் கூடாது. தெரியுதோ? உன்னைக் கட்டிவைக்க எனக்கு விருப்பமில்லை எப்பிடித் துள்ளிக் குதிச்சுத் தீரியிறாய். ஓரிடத் திலை கட்டி வைச்சால் பாவந்தானே. கழுத்திலை இப்பிழத் தழி. பொட்டுக்குள்ளாலை போயிடுவாயென்டுதானே கட்டி விடுகிறோன். இன்டைக்குப் படலையைலை போட்டாய் என்ன?

உங்கை பார். கோழிப்பிள்ளையைக்குக்குச் சோறு போட்டுவிட்டனான். இராசாத்தியக்காவின்றை கோழியாலும் வந்து திண்டு சாப்பிடுகினம், போய்... போய்... ஓடுங்கோ உங்கைடை வீட்டை போங்கோ பாருங்கோ எங்கைடையாக்கள் நிண்டு சாப்பிட பக்கத்து வீட்பார் மட்டும் தங்கைடை வீட்டுக்கு ஓட்டப் பிழிக்கினம், உங்களுக்கு நான் சொல்லுறது விளாக்குதுதானே.

ஆனால் நான் உங்களோடை கழைச்சால் எனக்குச் சாடையாய்த் தட்டிப்போட்டு தெண்டெல்லே சொல்லுகினம். பலபேர் நான் கழைத்திறது கிழவையாக்கு விளங்குது எண்டைத் நேரை பார்த்து அதிசயிச்சிருக்கினம்.

அன்டைக்காருநாள் இராசாத்தியக்காவும்

ஜீவநதி

இங்கை நின்டவ இப்பிழத்தான் நான் கோழியனுக்குத் தீன் போட அவவினர் கோழியனும் வந்து சாப்பிட்டனம். இதேமாதிரி நான் போகச் சொன்ன உடனை போச்சினம். இராசாத்தியக்கா திகைச்சுப்போனா. “நான் அழிச்சுக் கலைச்சாலும் போகாததுகள், நீ சம்மா வாயாலை சொல்லப் போகுதுகளே. என்ன மந்திரம் போட்டு வைச்சிருக்கிறாய்?” எண்டு கேட்டது.

இதிலை மந்திரமுமில்லை, தந்திரமுமில்லை, அதுகளும் ஜீவராசிகள் எண்டு உணர்ந்து, அன்புசலுத்தி அதுகளோடை பழகவேணும்.



முந்தி அம்மா இருக்கேக்கை சொல்லுவா “நீ நாயோடை அன்பாய்ப் பழகிற மாதிரி தாயோடை பழகமாட்டாயாம்” எண்டு நான் அம்மாவிலை சரியான அன்பு. ஆனால் இந்த மிருகங்களோடை மற்றவையைவிட நான் அதிகமான அன்போடை பழகிறதாலை, நான் அதுகளிலை கூடப்பாசம் வைச்சிருக்கிறேன் எண்டு அவ நினைச்சிருந்தவ.

என்ன இருந்தாலும் மிருகங்கள் மனிசர் மாதிரி இல்லை. இந்த வாயாலை கதைச்சு மனிசர் கெட்டுப்போகினம். அதுகள் கண்டபடி கதைக்கிறேல்லை. அதுதான் எனக்கு அதுகளிலை விருப்பம்.

அக்கா சொல்லுவா கவியாணங்கட்டி புருசன் பிள்ளையென் எண்டிருந்தால் என்னாலை இப்பிழ இருக்கமுடியாதாம்.

அது உணர்மையோ இல்லையோ தெரியேல்லை. ஆனால் நான் இப்பிழ இருக்கிறதாலை என்னை விசரியெண்டு ஒருதநும் கட்டமாட்டமெண்டுமனம் எண்டு மட்டும் உண்மை. அன்புக்கு விசரெண்டு பட்டஞ் கூட்டுறைவையை நாளென்ன செய்ய?

அ.... இராசாத்தியக்கா வாறா, ஒரு போர் நடக்கப்போகுது.

“நாசமாய்ப் போன உந்த ஆட்டைக் கட்டவைச்சு வளர் அல்லது வளர்க்காதை, என்ன மாதிரிக் கஷ்டப்பட்டு வளர்த்த பூக்கண்டெல்லாத் தையும் திண்டு போட்டுது.”

இராசாத்தியக்கா **நிசாப்புயல் போல வருகிறாள்.**

“அக்கா அது செய்தது பிழைதான். இல்லையெண்டு நான் சொல்லேல்லை. ஆனால் மனிசரை மாதிரி வேணுமெண்டு செய்யேல்லை எங்கடை வீட்டுப் படலையையும் உங்கடை வீட்டுப்படலையையும் தீற்று விட்டதாலெதான் அது வந்து திண்டிட்டுது. பிழை படலையைத் திறந்துவிட்டவையினைப்பிரிந்கு அவருக்காக நான் மன்னிப்புக் கேட்கிறான்க்கா.”

“நல்ல வடிவாய்ச் சமாளிப்பாய். உதைக்கட்டவைச்சாலென்ன? ஆடுதானே? மனிசரில்லையே.”

“ஆட்டுக்கும் மனிசருக்கும் எனக்கு வித்தியாசம் தெரியேல்லை. அதைக் கட்டி வளர்க்கவேண்டிய பிராணியாய் இறைவன் படைத் ததாய்த் தெரியேல்லை. அதின்றை கழுத்திலை காவிலை ஏதாவது சேர்த்துப் படைச்சிருக்கிறானா.”

“மனிசன் வந்து பூஞ் செழையைத் தின்னாமாட்டான்”

“ஆடு வந்தால் தன்னுடைய வயிறு கொள்ளக்கூடிய அளவு தான் சாப்பிடக் கூடியதைச் சாப்பிடும். மற்றதைத் தொடாது. மனிசன் அப்பிழயா? ஓட்டை உடைசல் தொடங்கி நகைநட்டு மட்டும் அதுக்காக மனிசனையே கொலைசெய்து.. என்னைக் கேட்டால் மனிசனைத்தான் கண்டிலை அடைச் செலுக்கவேணும்.”

“உன்னோடை கதைச்சால்...”

இராசாத்தியக்கா திரும்பி நடக்கிறாள்.

வீரபாடு வியாபாரம் : வியர் சங்கங்கள் : சில அறிபுகள்

த.கலாமணி

புத்தகமொன் ஸ்ரைக் கையிலெடுக்கின்ற போதே அது எவ்வகையானது என அறிந்துகொண்டு வாசிக்கத் தொடர்க்குதல் 'உள்வாங்குதலை' கீழுகுவாக்கக் கூடும். ஆனால், இ.ஜீவகாருண்யனின் 'தேடலும் விமர்சனங்களும்' தனித்தொரு கிளக்கிய வகைமைக்குள் அடாக்கும் நூலைற்று. கவிதை அல்லது கவிதை வடிவமைப்பிலான சிற்றனைப் பொறிகள், யதார்த்த குழுவிலான உணர்வுத் தெறிப்புகள், இரசனைக் குறிப்புகள், எதிர்விளைவுகள், நூல் விமர்சனம், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள், கழுதங்கள் என பல்வேறு கிளக்கிய வடிவங்களின் தீர்ட்டாக இந்நால் விளங்குகின்றது. இதனால் பல்வேறு கிளக்கிய வகைமைகளிலிருநாடாக இ.ஜீவகாருண்யன் என்ற எழுத்தாளனின் ஆத்மாவையும் ஆற்றல்களையும் தரிசிக்க முடிகிறது.

ஜீவகாருண்யன் இன்றைய இளந்தலை முறையினரைப் பொறுத்த வரை அதிகம் அறியப் படாத ஒருவர். 'பூரணி', 'அலை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் என்பதனையோ இவரது படைப்புகள் கலைச்செல்வி, தேனுருவி, மல்லிகை, இளங்கத்தி, சுதந்திரன், அலை ஆகியவற்றில் பிரசரமாகியவை என்பதனையோ, 'தேடல்' முயற்சியில் இறங்காத இளந்தலைமுறையினர் அறியமாட்டார். இந்நிலையில் 'தேடலும் விமர்சனங்களும்' என்ற இந்நாலின் வரவு ஜீவகாருண்யனின் கிளக்கிய ஆளுமையையும் கிளக்கிய உலகில் அவருக்கிருந்த தொடர்புகளையும் அறிய உதவும்.

இந்நாலில் முதலாவதாக தேடல், அக்னிக் குஞ்சு, ஆணால்... கலைத்துவைப், ஆக்கிரமியப் ஆகிய கூந்து தலைப்புகளிலும், 'சிருஷ்டி' முதல் 'காலமும் வெளியும் சுற்றாக' 18 தலைப்புகளிலும் கவிதைகள் அல்லது கவிதை வடிவ அமைப்பிலான சிற்றனைப் பொறிகள் காணப்படுகின்றன. வெவ்வேறு தலைப்புகளில் இச்சிற்றனைப் பொறிகள் அமைந்தாலும், ஜீவநதி

அவை அனைத்திலும் வாழ்க்கை பற்றிய ஜீவகாருண்யனின் 'தேடல்' தான் கருப்பொருள். 'அகுமும் புறமும் இன்னதென்று சொல்ல முடியாத வகையில் ஊடி நிற்பது தான் வாழ்க்கை' என்று கூறும் கவிஞர் வாழ்வின் மையத்தை அகத்திலும் புறத்திலும் தேடுகின்றார். இதனை

'பிரக்ஞை' வாழ்வின் மையம் -
அகமாகவும் புறமாகவும் இருக்கிறது.
அகமாக இருக்கிற 'பிரக்ஞை' மனம்;
புறமாக இருக்கிற 'பிரக்ஞை' பொருள்.

என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.

ஒவ்வொரு மனிதனும் அவனின் அடியாழுத்தில் இருந்து கியக்கும் தூண்டுதலுக் கிணங்கவே அவனை அறியாமலே 'உண்மைக்குச் சார்பாகவும் எதிராகவும் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறான்' என்று கூறுவதோடு மட்டும் நின்று விடாமல், 'அறியவரும்போது அவன் வாழும் கூழுவையிட்டும் அவன் மனோநிலை உணர்வுத் தளத்தின் அடிப்படையிலும் தனிப்பட்டதும், உகை பிரபஞ்சம் தமுவியதமான 'சுவதர்மத்தை' இனம் கண்டு, 'தன்னுள் அது பற்றிய கருத்து வடிவத்தையும் சிற்றனையையும் தர்க்கப் போக்கையும் வளர்த்தவாறு, பேருண்மையைத் தேடி செயில் இறங்குகிறான்' என்றும் ஜீவகாருண்யன் கூறுகிறார். தனது 'சுவதர்மம்' பற்றிய கருத்துகளுக்கான முத்தாய்ப்பாக, 'நம் இருப்பைச் சட இருப்பாக மட்டும் காலும் வரை நாம் ஒருபோதும் உண்மைக்கு அருகில் போகப் போவதில்லை' என 'மனோநிலை உணர்வுத்தளத்தின்' அவசியத்தை அவர் சட்டுகிறார்.

ஜீவகாருண்யன், மு.தலையசீங் கத்தின் கருத்துகளாலும் செயல்களாலும் நன்கு ஈர்க்கப்பட்டவேர் என்பதற்கு அவரின் எழுத்துக்களே சான்றாதாரங்களாகும். "நான் நானாகவே இருக்க எப்போதும் விரும்புகிறேன்" என்று அவர் கூறினாலும், மு.த.வின் 'உணர்வுத்தளம் பற்றிய அதிர்வீசுக்குள்ளேயே ஜீவகாருண்யனின் சிற்றனையும் இருப்பதனை ஜீவகாருண்யனின் கவிதைகளும் கவிதை வடிவமைப்பிலான சிற்றனைப் பொறிகளும் யதார்த்த குழுவிலான உணர்வுத் தெறிப்புகளும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.

'புரியவில்லை', 'விதி', 'பனி' ஆகிய மூன்று சீறுக்கதைகள் இந்நாலில் கிடம்பெற்றுள்ளன. 'தான் நிலைக்கிற நேர்மைக்கும் மனச்சாட்சிக்கும் ஆத்மீக நம் பிக்கைகளுக்கும் வளைக்க வாழ்க்கைக்கும் தொடர்பிருக்கிறதோ' என்று புரியாமல் தவிக்கும் கதாபாத்திரத்தின் மன விசாரத்தினுடாக 'புரிய வில்லை' என்ற சீறுக்கதை புணையப்பட்டிருக்கின்றது.

விதியின் மீது பழியைப் போட்டு வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்று கூறும் பிரசங்கி யார் ஒருவரின் விதி எவ்வாறு நிர்ணயிக்கப் படுகின்றது என்பதை விதி என்ற சிறுக்கை சித்திரிக்கிறது. பாலுணர்ச்சிக்கு அப்பாலும் ஒருத்தி மீது ஒருவன் அன்பு செலுத்த முடியும் என்பதை விளக்குவதாக 'பனி' என்ற சிறுக்கை அமைந்துள்ளது. மு.த.தளையாசிங்கம், மு.பொன்னாம் பலம் ஆகியோர் எழுதிய கழுதங்களில் 'பனி' என்ற சிறுக்கை யின் பலமும் பலவீனங்களும் சுட்டுக் காட்டப்படுகின்றன. இக்கழுதங்களைப் பிரசரித்ததன் மூலம் விமர்சனங்களை நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் தனது 'மனப்பக்குவத்தை' ஜீவகாருண்யன் வெளிக்காட்டி உள்ளார்.

யதார்த்த சூழலிலான தனது உணர்வுத் தெறிப்புகளையும் ஜீவகாருண்யன் அழுகாகப் பதிவு செய்துள்ளார். இவற்றைப் படிக்கும் போது அந்த உணர்வுகள் வாசக்களில்தும் தொற்று வைக்கப்படும் என நம் பலாம். நறுக்குத் தெறித்தாற் போன்ற வார்த்தைகளைப் படிக்கும் போது சில இடங்களில் எம்மை அறியாமலே மனம் துள்ளிக் குதிக்கிறது. 'ஆடல்' என்ற தலைப்பில் அமைந்த உணர்வுத் தெறிப்பைய் பதிவு செய்கையில் அதன் கிறுதியில் வரும் 'அம்மோ, என்ன ஆனந்தம்?' என்று எழுதிச் செல்வதைப் படிக்கையில், அதன் 'உள் ஒலிப்பை' வாசகன் தன்னிட்டிலும் கேட்க முடியும்.

அடுத்துக் குறிப்பிடப்படவேண்டியவை கட்டுரைகள். இவற்றுள் நான்கு கட்டுரைகள் எதிர்விளைகளாக அமைகின்றன. 'மரணத்துள் வாழ்வோம் கவிதைத்தொகுதி பற்றிய சில கருத்துகள்' என்பது ஸமூரச் வாரமலரில் சிவசேகரம் எழுதிய கட்டுரைக்கான எதிர்விளையாகவும், 'வசைபாடுவதும் விமர்சனமா' என்பது யேசுராசாவின் 'தொலைவும் கிடூபும்' பற்றி மாக்ஸி எழுதிய கட்டுரைக்கான எதிர்விளையாகவும் 'சுந்தர ராமாசா: போலிகளின் எதிரிகாலத்தின் நன்பன்' என்பது யதீந்திரா எழுதிய கட்டுரைக்கான எதிர்விளையாகவும் 'ச.வில்வரத்தினம்: வாழ்வனுபவம் கவிதையாக' என்பது ச.வில்வரத்தினம் பற்றி வெங்கட்சாமிநாதன் கூறியவற்றுக்கு எதிர்விளையாகவும் அமைந்து உள்ளன. இந்த எதிர்விளைகளுக்கூடாக ஜீவகாருண்யன் தன் பக்கத்து நியாயங்களைக் கூறி நிறுவ முற்பட்டுள்ளார். ஆனாலும், இந்த எதிர்விளைகளைப் படிக்கும் போது சில வார்த்தைப் பிரயோகங்களை ஜீவகாருண்யன் தவிர்த்திருக்கலாமே என்று என்னத் தோன்றுகின்றது. குறிப்பாக,

'...பக்கச்சார்பான், விழுமத்தனமான, காழ்ப்புணர்வுன் கூடிய சிவசேகரத்தின் 'மட்டும் விமர்சனங்கள்' கிவைகளை ஒன்றும் செய்யா. அவ்விமர்சனங்களை அம்பலப்படுவது சிவசேகரத்தின் அறியாமை மட்டுமல்ல - அவரது 'அந்தர், 'அவதி', 'ஆற்றாமை' மனநிலைகளுஞ்சான்'

என்று சிவசேகரம் பற்றியோ,

'... உங்களது குருட்டுப் பார்க்கவையையும் கண்றிறுத் தவணைக் கூச்சல்களையும் நிறுத்திக் கொள்ளுங்கள்'

என்று யதீந்திராவுக்கோ 'காட்டமான' வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது எந்த விதத்தில் ஜீவகாருண்யனின் மறுப்புக் கருத்துகளுக்கான வலிமையைத் தரும் என்று 'உணர்வுத்தளம்' பற்றிய தெளிவுடன் ஒரு வாசகன் கேட்கவும் கூடும் என்பதை ஜீவகாருண்யன் கவனத்திற் கொள்ளவேண்டும். முன்னைய மூன்று கட்டுரைகளைப் போன்றி, ச.வில்வரத்தினம் பற்றிய நான்காவது கட்டுரையில் கிறுதி அங்கமாகவே வெங்கட்சாமிநாதனின் கருத்துப் பற்றிய மறுப்புகள் தெரிவிக்கப்பட்டிருப்பதால் ச.வி.யின் வாழ்வனுபவத்தைத் தரிசித்துக் கொண்டு செல்லும் வாசகனின் ஒட்டம் தடைப்படாது என்பதையும் கிள்விடத்தில் சுட்டவேண்டியுள்ளது.

'அ.யேசுராசாவின் படைப்புகம்', 'என்றினைவில் ஏ.கே.', 'வாழ்க்கையைத் தொலைத்தல், தேடல், பிரக்ஞையாய் இருத்தல்' ஆகிய கட்டுரைகளில் ஆழ்ந்து, தோய்ந்து ஜீவகாருண்யனின் ஆத்மா வெளிப்படுவதனால், யேசுராசா, ஏ.ஜே.கே., சண்முகம் சீவலிங்கம் என்ற ஆளுநைமைகளை வாசகர்களிடத்து முறையாக முன்னெடுக்க முடிகிறது. இந்த முறையான முன்னெடுப்பே வாசகர்களிடத்து அந்த ஆளுநைமைகள் குறித்த தேடலுக்கும் வழிவகுக்கும்.

மொத்தத்தில், 'தேடலும் விமர்சனங்களும்' என்ற நால், ஜீவகாருண்யனின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் அவற்றுக்கான அவரின் தளத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. வார்த்தைகளை வீச்சுரமாகவும் பொருள் பொதிந்தும் குறிப்பிடுப் பாங்கிலும் அவர் கையாளும் திறன் கிந்தாவினுடோகப் புனராகின்றது. இன்றைய கிளந்தலைமுறை எழுத்தாளர்களும் வாசகர்களும் அவசியம் படிக்கவேண்டிய நால் திடு. ஜீவகாருண்யன் இன்னும் நிறைய எழுதவேண்டும். அவரின் எழுத்தாற்றலின் வீச்சும் ஆளுநைமையும் கிளந்தலைமுறை எழுத்தாளர்களுக்குப் பயன்படவேண்டும்.

கலை இலக்கிய நிகழ்வுகள்

1. அவை (For you) கலை இலக்கிய வட்டத்தின் 26 ஆவது ஒன்றாக்டல் அதன் அமைப்பாளர் கலாநிதி த.கலாமணியின் இல்லையான கலை அகத்தில் 2010.05.02 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கலாநிதி த.கலாமணி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் திரு. K.T.கணேசலிங்கம் (தலைவர் சமூகவியற்துறை, மாநில பல்கலைக்கழகம், சிரேஷ்ட விரிவுரையாளர், அரசுநியியல்) அவர்கள் 'யாழ்ப்பாணத்து தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடுகள்' என்னும் தலைப்பில் உரையாற்றினார். அறிமுக உரையினை விரிவுரையாளர் திரு. இ. இராஜேஷ்வரன்னார் நிகழ்த்தினார். கருத்துரைகளை க.சின்னராசன், கி.கணேசன், சி.பரம்சோதி, ச.வீசன் ஆகியோர் தெரிவித்தனர். நன்றியுரை விரிவுரையார் S.திருச்செந்தூரன் நிகழ்த்தினார்.

பேசும் இதயங்கள்

(1) 'பெண்களின் உடலை எழுதுதல்' என்ற ஆசிரிய தலையாங்குத்தின் ஊடாக பெண், ஆண் எழுத்தாள்கள் தமது எழுத்துக்களில் பெண்களின் உறுப்புக்களை மிகைப்படுத்தி எழுதுகின்ற ஒபாசமானவை: இலக்கியத்திற்கு வேண்டப்படாதவை என்ற கருத்து இன்றைய ஜினாவுக்குத்தாள்களை வழிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. நிமில் கொஞ்சம் தா' என்ற பவானி சிவகுமாரனின் சிறுக்கை யதார்த்தமாக உறவுக்கிணக்கலை வெளிப்படுத்துகின்றது. இராஜேந்திரம் ஸ்ரவின் அவர்களின் நேர்காணலானது நல்லதோரு சமுதாயத்தைக் கட்டியமுப்பக் கூடிய கருத்துக்களை கொண்டிருந்தது. ஆநாதரட்களின் 'தவிப்பு' சிறுக்கை சிக்கியல் வாத்தியாரின் உணர்வுகளை தத்துப்பாக வெளிப்படுத்தியது.

தவரேந்தன் தமிழ்ச்செல்வி (அச்சவேலி)

(2) 'ஜீவநதியின் 5ஆவது திதி தொடக்கம் வாசி' தது வருகின் ரேன். நீண்ட நாட்களாக எனது கருத்துக்களை ஜீவநதியுடன் பசிர்ந்து கொள்ள முயன்றேன். வேலைப்பழு காரணமாக பூடியவில்லை. தி.ஞானசேகரனின் 'எனது இலக்கியத் தடப் பூர்வீ' என்டும் என்ற அவாவினால் அம்மடலை எழுதுகிறேன்.

இரும்பம் முதலே வெற்று எழுத்தின் ஓ' பாக்கு சிறிப்பாக உள்ளது. ஓவ்வொரு தொடரின் ஊடாகவும் பல விடயங்களை தன் வாழ்ப்புபவம் ஊடாக கூறிச் செல்கின்றார். அவரது எழுத்துக்களை வாசிக்கும் போது அதில் வருகின்ற பாத்திரங்கள் நம் கண் இ'உன்னே தேங்றி மறைவது போல் உள்ளது. எமது பழைய கால வாழ்ப்புபவங்களை நினைவுபடுத்துவது காக அவரது தொடர் அமைந்துள்ளது. தனது கந்தகளை 'மல்லிகை' பிரசரிக்கவில்லை என்று சென்ற திதியில் குறிப்பிட்டிருந்தார், அவருடைய கந்தகளை 'மல்லிகை புறக்களின்தது புரியாத புதின் தான்.' முன் தீர்மானம்: வகளின் முடிவில் விருப்பு வெறுப்புகளின் அம்படையில் படைக்கப்படுவது வெள்கியாகாது. சமூகக்களின் நிகழ்பவற்றைக் கூர்ந்து அவதானித்து நேர்மையான முறையில் பக்கச் சார்பற்ற நிலையில் பதிவு செய்வதுதான் உண்மையான கலைப்படைப்பாக அமையும்' என்ற தி.ஞானசேகரனின் கருத்து, அனைத்து எழுத்தாளர்களும் தமது எழுத்துக்களில் கருத்தில் கொள்ள வேண்டிய விடயாகும்.

தற்புகழ்ச்சி இல்லாத ஜீவநதியின் இலக்கிப் பணி மென் மேலும் வளர்க வாழ்த்துகிறேன்.

சி.சிவராசா (வவுனியா)

நூல் விமர்சனத்திற்கு தாங்கள் நூலின் இரு பிரதிகளை அனுப்பி வையுங்கள்.

கிருபாஸ்



* கால்நடை டிரைஞ்சு வகைகள்

* பேர்ட்டேர் பிரதி அன் லெமினேற்றியீ

* நவீன பாத்திரங்களை உபகரணங்கள்

* விளையாட்டுப் பொருட்கள்

* விந்துருநி உபகரணங்கள்

* பாத்திரங்கள் புத்தகங்கள், அப்பியரசுக் கொழிகள்

* கெழிக்கல் வகைகள்



என்பவற்றை ஒரேடேத்தில் பற்றுக்கொள்ள...

கிருபாஸ்

T.P: 024 2222763
Fax: 024 2222763

185, மன்னார் வீதி,
வெளியா.